



අධ්‍යාපන අමාත්‍යාංශය
කල්වි අමෙස්ස
Ministry of Education

2021

වාර්ෂික වාර්තාව ඇුණ්ටත්‍යික්කෙ Annual Report



රජයේ මූද්‍රණ නීතිගත සංස්ථාව
අර්ථාත් අස්සක් කුට්ටුත්තාපනம்
State Printing Corporation



රජයේ මුද්‍රණ නීතිගත සංස්ථාව

2021

වාර්ෂික වාර්තාව

වාර්ෂික වාර්තාව,
ගිණුම් ප්‍රකාශන
සහ
විගණකාධිපතිගේ වාර්තාව

2021 දෙසැම්බර් මස 31 දිනෙන් අවසන් වූ 54 වෙනි වසර සඳහා
2021 ජේනවාරි මස 01 වෙනි දින සිට 2021 දෙසැම්බර් මස 31 වෙනි දින දක්වා



ଓଡ଼ିଆ : ରତ୍ନଦେବ ମୁଦ୍ରଣ ଲିଟିଗ୍ନ ପଂଚପୁରୀ

ඇක්මේල්

මුද්‍රණයේ විධිජ්‍යතාවය තුළින්
 ඇඟෙර් පාරිභාරිකායන්ගේ හා
 කාර්යවකරුවන්ගේ
 තිබූනායේ සහ තෝරීම තුළ
 ප්‍රමුඛයා බවට
 පත්වීම.



මෙහෙතු

පුරුෂ සහ මනා කැපවීමක් සඳහා
 මුළු බලකායක් සමඟ අනි නැඩා තාක්ෂණ්‍ය,
 තත්ත්ව කළමනාකරණ,
 ත්‍රේස්ඩය හා බලයක්නී කළමනාකරණ පද්ධතීන් තුළින්
 කාර්යක්ෂම, එලුදායී සහ තිරසාර
 මුද්‍රණ සංච්ඡාධනයක් උග්‍රයා
 කැපවෙමු.

පානාලිව,
පාදුක්ක.

ගරු අධ්‍යාපන අමාත්‍යත්වමා
අධ්‍යාපන අමාත්‍යාංශය
ඉසුරුපාය
බත්තරමුල්ල.

ගරු ඇමතිත්‍යමත්,

1971 අංක 38 දරන මුදල් පනතේ 14 වෙනි වගන්තියේ කොන්දේසිවලට
අනුකූලව අධ්‍යක්ෂ මණ්ඩලය වෙනුවෙන් 2021 දෙසැම්බර් 31 දින දක්වා වූ
කාල පරිවිෂේෂය ආවරණය කෙරෙන,

01. රජයේ මුදුන නීතිගත සංස්ථාවේ කටයුතු පිළිබඳ වාර්ෂික වාර්තාව
02. ගණන් පරික්ෂණයට භාජනය කරන ලද මූල්‍ය තන්වය පිළිබඳ
ප්‍රකාශනය භා විස්තීරණ ආදායම් ප්‍රකාශය ඇතුළු මූල්‍ය ප්‍රකාශන
03. විගණකාධිපතිවරයාගේ අදහස් දැක්වීම

මබනුමාගේ දැන ගැනීම සඳහා මේ සමග ඉදිරිපත් කරමි.

මෙයට - විශ්වාසී



සභාපති
රජයේ මුදුන නීතිගත සංස්ථාව

සංඛ්‍යාතනිකුවාගේ පත්‍රිච්චය



රජයේ මූල්‍ය නීතිගත සංස්ථාව මේ දක්වා වූ වසර 55ක ඉතිහාසය තුළ වඩාත්ම අනියෝගාත්මක හා විම අනියෝගයන්ට සාර්ථකව මුහුණ දී ලත් ජයග්‍රහණයන් සමඟ 2021 වාර්ෂික වාර්තාව සහ ගිණුම් ප්‍රකාශ ඉදිරිපත් කිරීමට හැකිවීම මා ලද හාග්‍රයක් සේ සලකමි.

පසුගිය කාලය තුළ රටේ පැවති විතිමය අර්ථඩය නමුවේ දිවයින පුරා සිරින පාසල් දරුවන්ගේ පෙළපොත් අවශ්‍යතාවය සපුරාවීම සඳහා වූ කඩුසි ආනයනය කිරීමේ විශාල ගැටලුකාරී තත්ත්වයක් පැන නැහි තිබූ මොහොතක, ඉන්දිය ණය යෝජනාත්මක හරහා අවශ්‍ය කඩුසි බ්‍රාහෝ දරුවන්ගේ අවශ්‍යතාවය ඉහළ ගුණාත්මයෙන් යුතුව සම්පූර්ණ කිරීමට හැකිවීම මහත් හාග්‍රයක් කොට සලකමි. විමෙන්ම අපගේ ගණුදෙනුකරුවන්ගේ පරිණාමය වන අවශ්‍යතා සපුරාවීම සඳහා අපගේ නිෂ්පාදන ක්‍රියාවලියන් තාක්ෂණයන් හා සේවාවන් අධ්‍යන්වීම වැඩිදියුණු කිරීමට උත්සාහ ගනු ලබන මොහොතක ඉතා උසස් ප්‍රමිතියෙන් යුත් අන්‍යාස පොත් සෘජු වෙළඳ නාමය යටතේ දරුවන් වෙත බ්‍රාහ්මට හැකියාව ලැබේ ඇත. තවද සුරක්ෂා මූල්‍යයන් හා වානිජ මූල්‍යයන් ආයතනයට උබෙහා කිරීමිය සුරුවා නොවන

අතර විය ශ්‍රී ලංකාවේ මූල්‍ය ක්ෂේත්‍රයේ ඉදිරියෙන්ම සිරීමට මහත් පිටිවහලක් වී ඇත.

විමෙන්ම සමාජ වගකීම් සහිත සංස්ථාවක් ලෙස, තිරසාර සංවර්ධනයේ වැදුගත්කම සහ අපගේ පාර්සරික බලපෑම් අවම කරමින් අපද්‍රව්‍ය අවම කිරීම, සම්පත් සංරක්ෂණය කිරීම සහ අපගේ කාඩන් පියසටහන අවම කිරීම සඳහා මේ මොහොත වන විට විවිධ වැඩසටහන් ක්‍රියාත්මක කර ඇත.

අතිනයේ පැවති විවිධ හැලුහැඳ්පිළිම් හා බඩික පරායම්න් තරගකාරී වෙළඳපොල තුළ තුළකළා වූ තැන් නිවැරදි කරමින් මූල්‍යයේ දැවැන්ත පියවරයන් තැබීමට සිහින දැකින අප විම සිහිනයන් යථාර්ථයක් කර ගැනීමට මග පෙන්වන විවිධ අංශවල සිරින විවිධ පාර්ශ්වකරුවන්ට සහ සේවා ලාභීන්ට මෙන්ම සංස්ථාවේ සියලුම නිලධාරීන් හා සේවකයින්ට මාගේ කෘතයූතා පූර්වක ගෝරව ස්තූතිය පුද කිරීමට මෙය අවස්ථාවක් කර ගනිමි.

චි. එම්. එ. විජේනායක

සභාපති

රජයේ මූල්‍ය නීතිගත සංස්ථාව

2021 අධ්‍යක්ෂ ලේඛනය

සහාපති

පතක රත්නකුමාර මහතා

අධ්‍යක්ෂ මණ්ඩලය

1. වීජත නත්දකුමාර මහතා
2. ඩී. පී. එච්. විම්. රණසිංහ මහතා
(2020. 02. 05 සිට 2021. 06. 28 දක්වා)
3. රැඹුර වීරසේකර මහතා
(2021. 06. 28 සිට 2022. 04. 21 දක්වා)
4. එච්. එල්. ඩබ්. ගාමිණී මහතා
5. ඩී. එච්. කණ්ඩාලිංග මහතා
6. එච්. ඩී. එල්. වාමිකර මහතා
7. දු. පී. එස්. රංගප්පෙව මහතා

2021 විදායක නිලධාරී ව්‍යුහාධ්‍ය

මුදල් කළමනාකරණ (වැ.බ.)

සැපයුම් කළමනාකරු ර්. වී. කේ. කිරිතිරත්න මහතා

වැඩි කළමනාකරු

නියෝජන වැධි කළමනාකරණ මූල්‍ය නිශ්චිත සියලුම ප්‍රතිඵලියෙහි ප්‍රතිඵලියෙහි ප්‍රතිඵලියෙහි

କଲମନ୍ତାକର୍ତ୍ତ (ଶିଖ ଉପଚାର କର୍ମାନ୍ତଙ୍କ କାଳାବି)
ଶୀର୍ଷ ରେ ହେଲେମଦିର ମନୁଷ୍ୟ

గෙනුකාධිකාරී

Digitized by srujanika@gmail.com

విత్తి విక్సే విక్సే మోహురీగి లభు

Digitized by srujanika@gmail.com

සහකාර කළමනාකරණ වධී (අයිත්තමේන්තු) කේ. ඩී. එ. වන්දුසිර මහතා

සහකාර කළමනාකරණ වැඩි (සුරක්ෂා) ව්‍යම්. ඩී. කොතලාවල මහතා

සහකාර කළමනාකරණ වැඩ (පොත් බැඳීම්) හි තේ තිබුන් මතින්ද මිහානා

සහකාර කළමනාකරණ (විකුණුම්) බිජි පාර් ගණයේගේ මිත්‍ය

සහකාර කළමනාකරණ (තොරතුරු තාක්ෂණය) ආර් සිම් සේ සී ඩී රාජකාරුණා මහතා

සභකාර කළමනාකරු
(පරිපාලන ණා මානව සම්පත් සංවර්ධන)
වින්. වී. වින්. ආර්. ආයිත්‍යන් මිය

සහකාර කළමනාකරු
(නිති/අධ්‍යක්ෂ මණ්ඩල ලේකම්)
ඩී. විල්. ආර්. මධ්‍යාචාර්ය මහත්මිය

සහකාර කළමනාකරණ (ප්‍රකාශන)

සහකාර කළමනාකරණ (සැපයුම් යු. අනිල් ජයකාන්ත මහතා

గණකාධිකාරී

සහකාර කළමනාකරණ වැඩි (නඩත්තුවේ එන්. පී. විල්. වන්දිමාල් මහතා

గెనుకుదికుర విన్ ర్య విస్త్రే ల కిర్లోవా మణివు

S D C



2021

රජයේ මුද්‍රණ නීතිගත සංස්ථාව

අධ්‍යක්ෂ මණ්ඩලයේ වාර්තාව

1971 අංක 38 දැරන මුදල පතනේ 14 වන වගන්තියේ කොන්දේසි ප්‍රකාරව 2021 දෙසැම්බර් 31 වෙති දිනන් අවසන් වූ ව්‍යාපෘතිය සඳහා සංස්ථාවේ කියාත්මක වූ වැඩි පිළිවෙළ ඇතුළත් සිය 53 වෙති වාර්තාව රජයේ මුද්‍රණ නීතිගත සංස්ථාවේ අධ්‍යක්ෂ මණ්ඩලය සතුවේ මෙයේ ඉදිරිපත් කරයි.

සමාලෝචන කාල පරිච්ඡේදය තුළ අධ්‍යක්ෂ මණ්ඩල යෝජිත ටැයැලුම් 09 ක් පවත්වන ලදී.

01. නිෂ්පාදනය

1.1 පාසල් පෙළ පොත්

1.1.1 පාසල් පෙළ පොත් මුද්‍රණය

පාසල් පෙළ පොත් මුද්‍රණය මූලික අරමුණ කර ගනිමින් පිහිටුවනු ලැබූ සංස්ථාව විවෘත අර්ථීකය හඳුන්වා දීමත් සමගම වෙනත් නිෂ්පාදන අංශ කරා යොමුවේ ඇතේ. ඒ සමගම පාසල් පොත් මුද්‍රණය සාපුෂ්ච සංස්ථාව වෙත පැවරීම වෙනුවට වෙන්ඩර මගින් තරගකාරීව අධ්‍යාපන ප්‍රකාශන දෙපාර්තමේන්තුවේ ඇණවුම් ලබා ගැනීමට සංස්ථාවට සිදුවිය. එහෙත් එම ක්‍රමය වෙනස් කරමින් 2021 වර්ෂයේදී ද වෙන්ඩර පරිපාරියෙන් පරිභාෂිතව පෙළ පොත් මුද්‍රණය සංස්ථාවට පැවරීමට කැබිනට් අනුමැතිය ලැබේණි. ඒ අනුව 2021 වසරේ දී ද පාසල් පෙළ පොත් පිටපත් තීවුණු තීවුණු පිටපත් මුද්‍රණය කර දෙමින් සංස්ථාවට රු. මිලියන 1186.9 ක ආදායමක් ලැබේණි.


සමාලෝචන වර්ෂයේ මුද්‍රණය කළ පාසල් පෙළ පොත් පිටපත් සංඛ්‍යාව හා ඉන් ලද ආදායම 2019 හා 2020 ට සාපේක්ෂව පහත දැක්වේ.

පාසල් මුද්‍රණ වැඩ	2019 ('000)	2020 ('000)	2021 ('000)
පිටපත් සංඛ්‍යාව	11,012	15,910	14,900
ආදායම - රු.	1,090,416	1,297,850	1,186,918


1.2 වෙනත් මුද්‍රණ සේවා

සමාලෝචන වර්ෂය තුළදී ආරක්ෂිත මුද්‍රණ සේවා, ලොතරයිපත්, සහ රාජ්‍ය ආයතන සඳහා මුද්‍රණ සේවා සපයන ලදී. එමෙන්ම විවිධ ආයතන සඳහා දිනපොත්, කැලුන්ඩර යනාදිය මුද්‍රණය කරන ලදී. මේ අමතරව විවිධ ආයතනවල මුද්‍රණ කාර්යයන් ද ඉවු කරන ලදී. විශේෂ මුද්‍රණ සේවා කිහිපයක් පහත පරිදි වේ.

පාසල් පෙළ පොත්



පාසල් පෙළ පොත්




1.2.1 සුරක්ෂා මූදණ සේවා


ජාතික ලොතරයි මණ්ඩලය සඳහා මහජන සම්පත ලොතරයිය දනට වසර 47ක පමණ කාලයක් මූදණය කරන ලදී. මේ අමතරව මෙගා පවරි, නීරෝගා, දරු දිරි සම්පත ලොතරයිය ද මූදණය කරනු ලැබේ. ලොතරයි මණ්ඩලයෙන් ලද සියලුම ඇණවුම් මූදණය කර දුන් අතර, 2021 වසරදී මූදණය වූ ලොතරයි ප්‍රමාණය මිලියන 510,285 ක් වේ. ඒ අනුව ආදායම රු. මිලියන 247,229 ක් වේ ඇත. ලොතරයි මූදණයේ ආදායම හා පිටපත් සංඛ්‍යාව පහත සඳහන් පරිදි වේ.

ලොතරයි මූදණ වැඩ	2019 ('000)	2020 ('000)	2021 ('000)
පිටපත් සංඛ්‍යාව	524,474	534,727	510,285
ආදායම - රු.	293,440	299,447	247,229

සුරක්ෂා මූදණය



සුරක්ෂා මූදණය



1.2.2 වෙනත් මූදණ සේවා

රජයේ අමාත්‍යාංශ, දෙපාර්තමේන්තු සඳහා මෙනම් පෙෂාද්‍යෙන් අංශයේ ඇණවුම් ලබා ගැනීම කෙරෙහි විශේෂ උනන්දුවකින් ක්‍රියා කරන ලදී. ඉටු කරන ලද විශේෂ මූදණ සේවා අතර පහත සඳහන් සේවා ප්‍රධාන තැනක් ගන්නා ලදී.

01. විවිධ ආයතනයන් සඳහා වූ වාර්ෂික වාර්තා
02. රාජ්‍ය මාළේ නීතිගත සංස්ථාව සඳහා වූ විවිධ මූදණ වැඩ කටයුතු
03. රුපුණු /සබරගමු /වයඹ විශ්ව විද්‍යාල සහතික පත් හා සහතික පත් බහාලුම් කවර
04. ජාතික සත්වේද්‍යානයට අයත් ප්‍රවේශ පත් හා අනෙකුත් විස්තර පත්‍රිකා
05. සිනමාගාලා විකවිපත්
06. තු විද්‍යා දෙපාර්තමේන්තුවේ විවිධ මූදණ වැඩ
07. ජාතික ඉතිරි කිරීමේ බැංකුවට අයත් මූදණ කටයුතු
08. සෞඛ්‍ය සේවා කාර්යාලයයේ කොට්ඨාස මරුදානයට අදාළ පත්‍රිකා මූදණය කිරීම
09. වයඹ පළාත් පූර්ව ලමා විය සංවර්ධන ආයතනයේ තරුකැටු සගරාව

සමාලෝචන වර්ෂයේදී විවිධ මූදණ වැඩ ඉටු කරමින් සංස්ථාව ලත් ආදායම රු. මිලියන 53 ක්.

1.3 අභ්‍යාස පොත් සහ අනෙකුත් පොත් නිෂ්පාදනය

2021 වසරේද දී නිෂ්පාදනය පහත පරිදි වේ.



විස්තරය	නිෂ්පාදන ප්‍රමාණය	වට්නාකම (රුපියල්)
අභ්‍යාස පොත් (පිටු 80 පොත් වලින්)	මිලියන 3.715	මිලියන 106.111
සී. ආර්. පොත් (පිටු 80 සී.ආර්. පොත් වලින්)	මිලියන 0.768	මිලියන 47.694
වෙනත් ලිපිදුච්‍රා නිෂ්පාදන (ඒකක වලින්)	මිලියන 0.111	මිලියන 10.535
එකතුව	මිලියන 4.595	මිලියන 164.341

සමාලෝචන වර්ෂයේද දී ලිපිදුච්‍රා අංශයේ නිෂ්පාදනය 2019 හා 2020 වසරවලට සාපේක්ෂව පහත පරිදි වේ.

අභ්‍යාස පොත් හා අනෙකුත් පොත්	2019 ('000)	2020 ('000)	2021 ('000)
පොත් පිටපත් සංඛ්‍යාව	5,766	5,354	4,595
ආදායම - රු.	187,035	172,026	164,341

සංස්ථාවේ පැවති මූල්‍ය අර්බුදය නිසා ණයට ලිපි විවාත කිරීමට නොහැකි වීමෙන් අමුදවා තිගවීම නිසාත් කොට්ඨාස අර්බුදය නිසා රාජ්‍ය වකුලේක් වලට අනුව සේවකයින් සේවා වකු ක්‍රමයට ගෙන්වීමෙන් නිසා අපේක්ෂිත ඉලක්ක කරා ලැගාවීමට නොහැකි විය.

2021 වසරේ නිෂ්පාදන ඉලක්කය : මිලියන 10,9 (වට්නාකම රු. මිලියන 340)




02. අලෙවී හා විකුණුම්

වර්ෂය	2019 රු.	2020 රු.	2021 රු.
සමස්ත ආදායම (බදු ඇතුළත්)	153,082,388.79	149,717,779.84	126,407,838.00

2021 වර්ෂයේද සමස්ත අලෙවී ආදායම විශාල විකුණු අඩු වීමක් සිදු වේ ඇත.

2020 වසරේ ආදායම අඩුවීමේ ප්‍රතිශතය 2.19% ප්‍රමාණය 2021 වර්ෂයේද 15.5% ක් දක්වා ඉහළ ගොස් ඇත. ආදායම අඩුවීමේ ප්‍රධාන හේතුව ලෙස 2021 වර්ෂයේද අභ්‍යාස පොත් නිෂ්පාදනය සඳහා රට තුළ පැවති කොට්ඨාස තත්ත්වය හමුවේ සිදු වූ සේවා වකු ක්‍රමය හා මූල්‍ය අර්බුදය හේතුවෙන් ප්‍රමාණවත් තරම් කඩ්පාසි ගෙන්වා ගැනීමට නොහැකි වීම තුළින් නිෂ්පාදනය පෙර වර්ෂවලට සාපේක්ෂව පහත වැරිණි.

මිට අතිරේකව බාහිර ආයතන මගින් මිලට ගෙන නැවත අලෙවී කිරීමට යොදාගත්තා ලිපිදුච්‍රා අයිතමයන් 2021 වර්ෂය තුළ අපේක්ෂිත පරිදි සපයා ගැනීමට නොහැකි වීම අපේක්ෂිත ඉලක්ක සපුරා ගැනීමට නොහැකි විය. එයට හේතුව වූයේ කාරක ප්‍රාග්ධනය සපයා ගැනීමේ දුෂ්කරතාවයන්ය.



ප්‍රකාශන සේවා

2020 වර්ෂයට සාපේක්ෂව 2021 වර්ෂයේදී ප්‍රකාශන ආදායම සැලකිය යුතු අඩු වීමක් පෙන්වුම් කරයි. ප්‍රකාශන අංශය සතු තොග සංගණනයක් කර එය අලෙවි කිරීමේ වැඩ සටහනක් දියත් කිරීම 2021 වර්ෂයේදී සිදු කරන ලදී.

2020 ප්‍රකාශන නව කාති ගණන	02
2019 ලද ප්‍රකාශන ආදායම	මිලියන 2.3
2020 ලද ප්‍රකාශන ආදායම	මිලියන 5.8
2021 ලද ප්‍රකාශන ආදායම	මිලියන 0.64

03. ස්ථාවර වත්කම්

2021 වර්ෂය අවසානයේදී සංස්ථාව සතු ස්ථාවර වත්කම්වල මුළු පිරිවැය රු. 1,323,071/- ක් විය. එහි ගුද්ධ වටිනාකම රු. 1,035,427/- ක්. මෙම තත්ත්වය මිට පෙර එනම් 2020 වසර හා සැපැදිමේදී පිළිවෙළින් රු. 1,176,497,069 ක් හා රු. 945,054,250 /- ක් වගයෙන් විය.

ස්ථාවර වත්කම්	2019 රු.('000)	2020 රු.('000)	2021 රු.('000)
ආරම්භක වටිනාකම (පිරිවැය)	1,168,709	1,176,497	1,176,497
වර්ත අවසාන ගුද්ධ වටිනාකම	991,125	945,054	1,035,427

04. බදු බැඳියාව


සංස්ථාව තක්සේරු වර්ෂ 2020/2021 සඳහා ආදායම බදු හා ලාභාංශ බදු ලෙස කිසියම් හෝ මූදලක් සංස්ථාවේ 2021 වසරේ අවසාන ගිණුම් අනුව ප්‍රතිපාදනය කොට තොමැත්.

බදු බැඳියාව	2019 රු. ('000)	2020 රු. ('000)	2021 රු. ('000)
ආදායම බදු	-	-	-
ලාභාංශ බදු	-	-	-
එකතුව	-	-	-

05. ලාභය

2021 වසර තුළදී සංස්ථාව රු. 208,096/- ක බදු පෙර අලාභයක් උපයා ඇති අතර, 2020 වසරේදී රු. 43,734,288/- ක අලාභයක් විය.


ලාභයිනාව	2019 රු. ('000)	2020 රු. ('000)	2021 රු. ('000)
බදු පූර්ව ලාභය	(169,428)	(22,914)	(208,096)
බදු ප්‍රතිපාදනයෙන් පසු	(169,428)	(22,914)	(208,096)



06. ප්‍රසාද දීමනා

2016 වසරේ සිට සංස්ථාව අධ්‍යක්ෂව අලාභදායීත්වයක් ලැබූ හෙයින් 2021 වසර සඳහා ප්‍රසාද දීමනා මුදලක් සංස්ථා සේවකයින්ට නොගෙවූ අතර ඒ වෙනුවට 2022 වසරදී සේවක ඉල්ලීම පදනම් කරගනිමින් සේවකයින්ගේ අනිප්පුරණය ඇති කිරීම සඳහා සේවක කාර්යසාධනය ඉහළ තැබ්වීමේ අරමුනින් විශේෂ දිරි දීමනාවක් ගෙවීමට කටයුතු කර ඇත.

ප්‍රසාද දීමනා	2019 රු. ('000)	2020 රු. ('000)	2021 රු. ('000)
22,097	-	-	



07. සුහ සාධනය

පහත සඳහන් සුහ සාධන සේවා හා පහසුකම් පසුගිය වර්ෂයේ ගෙවූ ආකාරයට මෙම වසර කුළුද ද පවත්වාගෙන යන ලදී. මේ වෙනුවෙන් සංස්ථාව වැය කළ මුළු මුදල රු. මිලියන 34 ක් විය. 2021 වර්ෂයේ මූල්‍ය පසුබැම හේතුවෙන් සේවක සුහසාධනය කැපී පෙනෙන ලෙස අවම වී ඇත.

	සුහ සාධනය	2019 රු.('000)	2020 රු.('000)	2021 රු.('000)
01.	සේවක ප්‍රවාහන පහසුකම්	8,503	6,962	8,146
02.	සේවක දිරි දීමනා ගෙවීම	4,784	4,815	-
03.	මෙවද්‍යාධාර ප්‍රතිලාභ ගෙවීම	9,431	8,158	9,088
04.	සේවක විවිධ සුහ සාධනය	21,171	18,936	17,134
05.	කම්කරු වන්දී ආරක්ෂණය	-	-	-
06.	සියලුම සේවකයින් සඳහා ලිපිදුච්‍ය තැගී ව්‍යුවරයක් ප්‍රදානය කිරීම	1,378	1,447	-
07.	සේවක ප්‍රසාද දීමනා	22,097	-	-
08.	සේවක නිවාස තෝරා ප්‍රතිපූරණය	2,087	1,773	-
09.	සේවක ඉතිරි නිවාඩු සඳහා ගෙවීම	13,210	-	-
10.	විශේෂ දිරි දීමනා	15,675	-	-
	එකතුව	98,336	42,091	34,368

08. සේවක මණ්ඩලය

2021.12.31 දිනට සංස්ථාවේ සේවක සංඛ්‍යාව 550 ක්.

සේවක සංඛ්‍යාව	2021
කාර්යාලය	135
ප්‍රධාන මුද්‍රණාලය	297
ලිපිදුච්‍ය කමිහල	47
ආරක්ෂක අංශය	35
අලෙවිසැල්	36
මුළු සේවක සංඛ්‍යාව	550

2021 වර්ෂය තුළ දී සේවයට බඳුවාගෙන ඇති නිලධාරන්

2021 වර්ෂය තුළදී සංස්ථාවට නිලධාරී මට්ටමේ සේවක මහත්ම මහත්මීන් කිසිවකු බඳුවාගෙන නොමැත.

2021 වර්ෂය තුළ දී සේවයෙන් ඉවත් වූ / විශාල ගිය නිලධාරන්

	නම/තනතුර	ඉවත් වූ දිනය
1.	කේ. ඩී. එම්බ්‍රු මහතා - සහකාර වැඩ කළමනාකරු (ඇස්තමේන්තු)	2021.12.06

සමාජීය

කොට්ඨාසි වසංගත තන්ත්වය තුළ සංවරණ සීමාවන් පැනවූ කාලයේමාවලදී ද සෞඛ්‍යාරක්ෂීතව සංස්ථාවේ පෙළ පොත් නිෂ්පාදනය, අභ්‍යාස පොත් නිෂ්පාදනය සහ ලොතයි මුද්‍රණය ආදි ප්‍රධාන මුද්‍රණ කාර්යයන් කිසිදු බිඳ වැශීමකින් තොරව කරගෙන යාම සඳහා කළමනාකාරීත්වයට හා සේවක මණ්ඩලයට විශේෂයෙන් ස්තුතිය පළ කරන අතර එමෙන්ම සර්පක වැඩ පිළිවෙළක් සඳහා සැම විටම මග පෙන්වමින් සහය ලබාදුන් ගරු අධ්‍යාපන අමාත්‍යතුමාවන් එම වැඩ පිළිවෙළට නිරතුරුව සහයෝගය ලබා දුන් අමාත්‍යාංශයේ ලේකම්තුමා ඇතුළ කාර්ය මණ්ඩලයටන් අධ්‍යක්ෂ මණ්ඩලයේ ස්තුතිය පිරිනැමී.

ඉදිරි වර්ෂය තුළදී ද එවැනිම සහයෝගයක් හා ප්‍රතිචාරයක් සංස්ථාවේ සියලු සේවකයින්ගෙන් පාලනාධිකාරීය බලාපොරොත්තු වන්නේය.

සහාපති



2021

රජයේ මුද්‍රණ නීතිගත සංස්ථාව

**2021 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ
විස්තීර්ණ ආදායම් ප්‍රකාශය**

සටහන්	2021 රු.	2020	
		නැවත සකස්කළ රු.	2020 රු.
ආදායම	7	1,633,347,511	1,821,360,938
විකුණුම් පිරිවැය	8	(1,473,509,796)	(1,492,137,428)
දුල ලාභය		159,837,715	329,223,510
වෙනත් මෙහෙයුම් ආදායම	9	25,623,234	20,491,155
බෙදාහැරීමේ වියදම්	10	(35,340,658)	(21,775,010)
පරිපාලන වියදම්	11	(186,000,274)	(170,176,441)
වෙනත් මෙහෙයුම් සඳහා වියදම්	12	(83,450,427)	(35,876,369)
මෙහෙයුම් ලාභය		(119,330,410)	74,646,529
මූල්‍ය ආදායම	13.1	1,979,257	1,977,815
වෙනත් ආදායම් - මහා භාණ්ඩාගාර ප්‍රධානය (2021 භාන්තිකරණය කපා හැරීම්)		7,088,008	-
මූල්‍ය වියදම්	13.2	(97,833,511)	(120,358,632)
වර්ෂයේ බදුපෑමර උග්‍රනතාවය/අතිරික්තය		(208,096,656)	(43,734,288)
ආදායම් බදු	14	-	-
වර්ෂයේ බදුපෑම උග්‍රනතාවය/අතිරික්තය		(208,096,656)	(43,734,288)
වෙනත් විස්තීර්ණ ආදායම			22,914,300
ඉඩම් විකිණීම ලාභය/පාඨුව		(73,861,249)	-
වර්ෂය සඳහා බදු අතිරික්තය/෋ග්‍රනතාවය		(281,957,906)	(43,734,288)
		<hr/>	<hr/>
		<hr/>	<hr/>

උපයේ මුද්‍රණ නිතිගත සංස්ථාව

2021 දෙසැම්බර් 31 දිනට මූල්‍ය තත්ත්වය පිළිබඳ ප්‍රකාශන

වත්කම්	සටහන	2020		
		2021 රු.	නැවත සකස්කළ රු.	2020 රු.
ඡාල නොවන වත්කම්				
දේපල, පිරියන හා උපකරණ ස්විර තැන්පතු	15	1,035,427,927 25,000,000	945,054,250 -	945,054,250 --
විලම්බිත බදු වගකීම්	21	-	-	-
		1,060,427,927	945,054,250	945,054,250
ඡාල වත්කම්				
තොගය	16	327,871,465	308,177,000	306,106,350
වෙළඳ ලැබිය යුතු ශේෂය	17	678,526,544	591,450,459	613,179,690
වෙනත් ලැබිය යුතු ශේෂයන්	18	25,151,782	28,826,335	28,826,335
පූර්ව ගෙවීම්		237,580	255,645	255,645
මුදල් හා මුදල්වලට සමාන දැ	19	35,004,991	36,135,080	36,135,080
මුළු ඡාල වත්කම්		1,066,792,361	964,844,519	984,503,100
මුළු වත්කම්		2,127,220,289	1,909,898,769	1,929,557,350
ස්කන්ධය හා බැරකම්				
ප්‍රාග්ධන නිකුත්ව		15,000,000	15,000,000	15,000,000
රද්‍රවා ගත් ඉපයීම්		(931,669,314)	(649,566,244)	(582,917,657)
එකතු කළා: ප්‍රත්‍යාග්‍රහණ ලාභ		808,011,707	808,011,707	808,011,707
මුළු ස්කන්ධය		(108,657,608)	173,445,463	240,094,050
ඡාල නොවන බැරකම්				
බැංක ණය - දිග කාලීන	20	55,497,200	92,917,055	92,917,055
විශ්‍රාම ප්‍රතිලාභ වගකීම්		163,289,487	174,543,043	174,793,353
මහා භාණ්ඩාගාර ප්‍රධානය - යන්තු සඳහා	25	210,294,414	-	-
එකතුව - ඡාල නොවන බැරකම්		429,081,101	267,460,098	267,710,408
ඡාල බැරකම්				
වෙළඳ ගෙවිය යුතු ශේෂයන්	22	666,418,516	328,246,396	328,246,396
වෙනත් ගෙවිය යුතු ශේෂයන්	23	79,301,155	87,044,726	39,804,411
කෙටි කාලීන අය - (අය පොලී සහිත)	24	1,024,101,430	985,463,449	985,463,449
ගෙවිය යුතු අය ශේෂය (පොලී රිනිව මිලදී ගැනීම්)		-	24,326,804	24,326,804
බැංක අයිරා		36,975,695	43,911,832	43,911,832
මුළු ඡාල බැරකම්		1,806,796,796	1,468,993,207	1,421,752,892
මුළු ස්කන්ධය හා බැරකම්		2,127,220,289	1,909,898,769	1,929,557,350

සංස්ථාවේ මෙම මූල්‍ය ප්‍රකාශන 1971 අංක 38 දරන මූල්‍ය පනතේ අවශ්‍යතාවන්ට අනුකූල බව සහතික කරමු.

එම්. ආර්. ප්. ජයවර්ධන
මුදල් කළමණාකරු (වැ.බ.)

මෙම මූල්‍ය ප්‍රකාශන සැකසීම හා ඉදිරිපත් කිරීම සම්බන්ධයෙන් අධ්‍යක්ෂ මණ්ඩලය වගකීම් දරයි. එවා අධ්‍යක්ෂ මණ්ඩලය අනුමත කර ඇති අතර ඔවුන් වෙනුවෙන් අත්සන් තබා තිබේ. ඔවුන් අංක 20, 21 සහ 22 හි ඇතුළත් ගිණුම්කරණ ප්‍රතිපත්ති සහ ඔවුන් අංක 15, 16 මෙන්ම 23 සිට 28 දක්වා ඇතුළත් අදාළ සටහන් මෙම මූල්‍ය ප්‍රකාශනවල වැශයෙන්ම අංග වේ.

ඒම්. එම්. ප්. ජයසේකර
සභාපති/අධ්‍යක්ෂ

ආර්. එල්. විරසේකර
අධ්‍යක්ෂ

2021 දෙසැම්බර් 31 දිනෙහි රුපයේ මුදුණ නිතිගිනි සංස්ථාව

	ප්‍රාග්ධන තීකුණව රු.	ආග්ධන සංවිතය රු.	පොදු සංවිතය රු.	සංවර්ධන සංවිතය රු.	අන්තර්ජන ලෙහය රු.	රැඳවාගත් ඉපයෝගීම රු.	එකතුව රු.
2020 ගිණුම							
2020. 01. 01 වැනි දිනට ගේෂය පෙර වර්ෂයේ ගැලපීම ප්‍රවර්තන වර්ෂයේ ගැලපීම ලාභය/(ප්‍රශ්‍රාව) වසර සඳහා (බඳ පසු)	15,000,000	102,490 (102,490)	1,000,000 (1,000,000)	13,901,142 (13,901,142)	808,011,707	(648,559,111) 42,727,155 22,914,300	189,456,228 42,727,155 (15,003,632) 22,914,300
2020. 12. 31 දිනට ගේෂය	15,000,000	-	-	-	808,011,707	(582,917,657)	240,094,051
2020 ගිණුම - නැවත සකස්කළ							
2020. 01. 01 වැනි දිනට ගේෂය පෙර වර්ෂයේ ගැලපීම ප්‍රවර්තන වර්ෂයේ ගැලපීම ලාභය/(ප්‍රශ්‍රාව) වසර සඳහා (බඳ පසු)	15,000,000	102,490 (102,490)	1,000,000 (1,000,000)	13,901,142 (13,901,142)	808,011,707	(648,559,111) 42,727,155 (43,734,288)	189,456,228 42,727,155 (15,003,632) (43,734,288)
2020. 12. 31 දිනට ගේෂය	15,000,000	-	-	-	808,011,707	(649,566,244)	173,445,463
2021 ගිණුම							
2021. 01. 01 දිනට ගේෂය පෙර වර්ෂයේ ගැලපීම ලාභය/(ප්‍රශ්‍රාව) වසර සඳහා (බඳ පසු)	15,000,000	-	-	-	808,011,707	(649,566,244) (145,164) (281,957,906)	173,445,462 (145,164) (281,957,906)
2021. 12. 31 දිනට ගේෂය	15,000,000	-	-	-	808,011,707	(931,669,314)	(108,657,608)

රෝයේ මුද්‍රණ නීතිගත සංස්ථාව

2021 දෙසැම්බර් 31 දිනෙහේ අවසන් වූ වසර සඳහා මුදල් ප්‍රවාහ ප්‍රකාශය

	2021 රු.	2020 නැවත සකස්කළ රු.	2020 රු.
මෙහෙයුම් කටයුතුවලින් ගළා ආ මුදල් ප්‍රවාහය බදු පෙර ලාභය	(208,096,656)	<u>(43,734,288)</u>	<u>22,914,300</u>
ගැලපීම්:			
ස්ථාවර වත්කම් සෑය	56,201,209	53,859,274	53,859,274
වෙනත් ආදායම් - 2021 හාන්චිගාර ප්‍රදානයන් ඡනගම නොවන වත්කම් විකුණුම් ලාභය	(7,088,008)	-	-
පෙර වර්ෂයේ ගැලපීම (Effectuated to Cash Flow)	(145,164)	44,828,920	44,828,920
මූල්‍ය වියදම්	97,833,511	120,358,632	120,358,632
ලැබිය යුතු ස්ථාවර තැන්පත් පොලිය	(625,000)	-	-
පාරිනැමික සඳහා වසර තුළ වෙන්කළ ප්‍රතිපාදන අ.ප්.දේ. ප්‍රමාද ගාස්තු සඳහා වෙන් කිරීම	16,366,766	(250,309)	-
අ.ප්.දේ. ප්‍රමාද ගාස්තු වෙන් කිරීම සඳහා ගෙවීම බොල්නය සඳහා වෙන් කිරීම	9,343,150	5,762,226	5,762,226
කාරක ප්‍රාග්ධන වෙනස්වීමෙන් පෙර මෙහෙයුම් ලාභය	(5,762,226)	(9,028,466)	(9,028,466)
කාරක ප්‍රාග්ධන වෙනස්වීම්	29,527,127	1,984,063	1,984,063
කාරක ප්‍රාග්ධන වෙනස්වීම් පෙර මෙහෙයුම් ලාභය	(12,445,292)	173,780,053	240,678,949
කාරක ප්‍රාග්ධන වෙනස්වීම තොගය (වැඩිවීම) / අඩුවීම (වැඩිවීම)/වෙළඳ ලැබීම අඩුවීම (වැඩිවීම)/වෙනත් ලැබීමෙන් හා පෙර ගෙවීම ඡනගම බැරකම්වල වැඩි/අඩුවීම	(19,694,465) (120,184,136) 4,317,618 306,101,745	(33,043,322) (196,900,171) 247,484 80,421,750	(30,972,672) (218,629,402) 247,484 33,181,435
මෙහෙයුම් කටයුතුවලින් ගළා ආ මුදල් ප්‍රවාහය	158,095,470	24,505,794	24,505,795
ගෙවූ බදු	-	-	-
සේවක විග්‍රාමික ප්‍රතිලාභ ගෙවීම	(27,620,322)	(16,913,658)	(16,913,658)
මෙහෙයුම් කටයුතුවලින් ගළා ආ ඉද්ධ මුදල් ප්‍රවාහය	130,475,148	7,592,136	7,592,137
ආයෝජන කටයුතුවලින් ගළා ආ මුදල් ප්‍රවාහය ස්ථාවර වත්කම් අලෙවිය තුළින් ජනනය වූ ස්ථාවර වත්කම් මිලදී ගැනීම තුළින් ජනනය වූ ස්විර තැන්පතු	33,138,751 (36,192,464) (25,000,000)	-	-
ආයෝජන කටයුතුවලින් ඉද්ධ මුදල් ගළා ජ්‍යෙම	(28,053,714)	(7,788,303)	(7,788,303)
මූල්‍ය කටයුතුවලින් මුදල් ගළා ජ්‍යෙම ණය ලබා ගැනීම/ගෙවීම තුළින් (ඉද්ධ ඣය) පොලි ගෙවීම	1,218,126 (97,833,511)	101,020,768 (120,358,632)	101,020,768 (120,358,632)
මූල්‍ය කටයුතුවලින් ඉද්ධ මුදල් ගළා ජ්‍යෙම	(96,615,386)	(19,337,864)	(19,337,864)
ඉද්ධ වැඩිවීම/(අඩුවීම) මුදල් හා මුදල්වලට සමාන දැක්වා ඇත කාලයීමාව ආරම්භයේ මුදල් හා මුදල්වලට සමාන දැක්වා ඇත කාලයීමාව අවසානයේ මුදල් හා මුදල්වලට සමාන දැක්වා ඇත (සටහන 19)	5,806,049 (7,776,752)	(19,534,031) 11,757,279	(19,534,030) 11,757,279
	(1,970,703)	(7,776,752)	(7,776,751)

රජයේ මූල්‍ය නීතිගත සංස්ථාව
මුළුන ප්‍රකාශනවලට ඇදාළ සටහන්
2021 දෙසැම්බර් 31 වැනිදා වන වට

1. සංස්ථාව පිළිබඳ තොරතුරු

1.1 වාර්තාකරණ ආයතනය

1968 අංක 24 දරන පාර්ලිමේන්තු පනතට අනුව රාජ්‍ය මූල්‍ය නීතිගත සංස්ථාව 1968 වසරේදී ස්ථාපනය කෙරිණි. ආයතනික අධ්‍යක්ෂ මණ්ඩලය එහි කළමනාකාරීත්වය හාරව ත්‍රියා කරයි. පාදුක්ක, පානාඩ් ප්‍රදේශයේ මෙය පිහිටා තිබේ.

1.2 ප්‍රධාන කාර්යයන් හා මෙහෙයුම්වල ස්වභාවය

සංස්ථාවේ ප්‍රධාන කාර්යයන් වන්නේ පාසල් පෙළ පොත් මූල්‍යය, අභ්‍යාස පොත් නිෂ්පාදනය හා වෙනත් මූල්‍ය කාර්යයන් සිදු කිරීමයි.

2. ගිණුම් ප්‍රමිතීන් හා පිළියෙළ කිරීමේ පදනම

මූල්‍ය තත්ත්වය පිළිබඳ ප්‍රකාශනය, ආදායම් පිළිබඳ පුළුල් ප්‍රකාශනය, අරමුදල් හා මුදල් ගලා ඒමේ වෙනස්කම් සහ ප්‍රතිපත්ති මෙන්ම සටහන් සකසා ඇත්තේ LKAS සහ SLFRS යන ගිණුම්කරණ ප්‍රමිතීන් හා 1971 අංක 38 දරන මූල්‍ය පනතට අනුවයි.

2.1 අනුකූලතා ප්‍රකාශය

උපවිත පදනම හා එළිභාසික පිරිවැය පදනම් කර ගනිමින් මූල්‍ය ප්‍රකාශනය සකසා තිබේ. ශ්‍රී ලංකා රුපියල්වලින් එය ඉදිරිපත් කර ඇත.

2.2 ඇගුම් පදනම

පහත සඳහන් කරුණු හැර මූල්‍ය ප්‍රකාශන පිළියෙළ කර තිබෙන්නේ එළිභාසික පිරිවැය පදනම් කර ගෙනය.

- * විස්තිරණ ආදායම් ප්‍රකාශයේ සඳහන් පොලී ආදායම
- * ප්‍රත්‍යාගණනය කරන ලද වත්කම්

2.3 අඛණ්ඩ පැවත්ම

සංස්ථාව පවත්වා ගෙන යාමට ඇති හැකියාව සම්බන්ධයෙන් අධ්‍යක්ෂ මණ්ඩලය තක්සේරුවක් සිදු කොට අවධානය ගොමු කර ඇත. කෙසේ වෙතත් එය ඇවර කිරීමට හෝ මෙහෙයුම් නතර කිරීමට අධ්‍යක්ෂ මණ්ඩලය අපේක්ෂා නොකරයි.

2.4 හාචිතාවන ව්‍යවහාර මුදල්

අවසාන ගිණුම් ඉදිරිපත් කර ඇත්තේ සංස්ථාවේ ව්‍යවහාර මුදල් වූ ශ්‍රී ලංකා රුපියල්වලිනි. සියලුම මූල්‍ය තොරතුරු ඉදිරිපත් කර ඇත්තේ රුපියල්වලින් වන අතර ආසන්න රුපියලේ අයට වට්නාකම් දක්වා ඇත.

2.5 සංස්ථානුමක තොරතුරු

සංස්ථාව විසින් කළින් අවුරුදුවල අනුගමනය කළ ගිණුම් ප්‍රතිපත්තීන් නොවෙනස්ව ඒ ආකාරයෙන් අනුගමනය කර ඇත. අවශ්‍ය අවස්ථාවල කළින් අවුරුදුවල වට්නාකම් හා සඳහන් කිරීම නැවත සකසා ඉදිරිපත් කිරීම කර ඇත. සංස්ථාව විසින් ඉකුත් වර්ෂවලට අදාළ වැරදි නිවැරදි කිරීම අනිතානුයෝගීව ගළපා ඉකුත් වර්ෂයේ මූල්‍ය තත්ත්වය නැවත ප්‍රකාශ කර ඇත.

3. වැදගත් ගිණුම්කරණ ප්‍රතිපත්ති පිළිබඳ සාරාංශය

පහත සඳහන් ගිණුම්කරණ ප්‍රතිපත්තින් සියලුම කාලපරිච්ඡේදයන් සඳහා ඒකාකාරී ලෙස නොකළවා සංස්ථාව විසින් මූල්‍ය ප්‍රකාශනවල ඉදිරිපත් කර ඇත.

3.1 දේපල, පිරියන හා උපකරණ

දේපල, පිරියන හා උපකරණ සඳහන් කර ඇත්තේ එකතු ක්ෂයවීම් අඩු කරන ලද ඉදිධි පිරිවැය හෝ ප්‍රත්‍යාගෙන්න වටිනාකම වේ.

පහත සඳහන් දිනවල තක්සේරු දෙපාර්තමේන්තුව විසින් වත්කම් තක්සේරු කරන ලදී.

ඉඩම් හා ගොඩනැගිලි කාර්යාලයේ උපකරණ ලී බවු හා සවිකිරීම පරිගණක උපාංග යන්තු හා පිරියන මෝටර රථවාහන	- 02. 01. 2017 සිට 06. 01. 2017 දක්වා
	- 02. 01. 2017 සිට 30. 01. 2017 දක්වා
	- 16. 01. 2017 සිට 30. 01. 2017 දක්වා
	- 13. 01. 2016 සිට 14. 01. 2016 දක්වා

වත්කම් ප්‍රතිඵලියෙනයේ වෙනස හෝ ලාභය විස්තීරණ ආදායම කුළු දක්වා ඇති අතර හිමිකම් වෙනස් වීමේ ප්‍රකාශය කුළු ප්‍රතිඵලියෙන සංවිතය නමින් ප්‍රතිඵලියෙන ලාභය දක්වා ඇත.

වත්කම් ප්‍රතිඵලනයෙන් පසු කාර්යාලිය උපකරණ සහ ලී බවු හා සවිකිරීම් එකම ප්‍රතියක් ලෙසත් උපකරණ මෙවලම් සහ අත් කරන්න තවත් ප්‍රතියක් ලෙසත් වර්ගීකරණය කර ඉදිරිපත් කර ඇත.

3.1.1 ດັບຕະຫຼາດ

දේපල, පිරියන සහ උපකරණවල එලදායී ජ්වකාලය පිළිබඳ තක්සේරුවකින් පසු සරල මාරුග ක්‍රමයට සෙය වීම ගණනය කරනු ලැබේ.

තක්සේරු කරන ලද වත්මන් හා සංස්ක්‍රිතාත්මක එලදායී ජ්වලකාලය පහත පරිදි වේ.

ගොඩනැගිලි	වසර 40 දි
පිරියත හා යන්තෝපකරණ	වසර 13.33 දි
මේටර හා වෙනත් වාහන	වසර 04 දි
කාර්යාලයිය උපකරණ හා ලී බඩු	වසර 10 දි
පරිගණක හා උපාංග	වසර 03 දි

3.2 තොගය

තොගය පිරිවැය හා ගුද්ධ උපලබිධිත අගය යන අගයන්ගෙන් අවම අගයට ගණනය කර ඇත.

3.3 බදුකරණය

3.3.1 ආදායම් බදු

3.4 මදල් හා මදල්වලට සමාන දෑ

අන ඇති මුදල, මාරගස්ථ මුදල සහ බැංකුවේ ඇති මුදල, මුදල හා මුදලවලට සමාන දී ලෙස සලකනු ලැබේ.

අරමුදල් ප්‍රධාන ප්‍රකාශනයේදී බැංකු අයිරාව සහ බැංකු ගේජයට වැඩියෙන් ලබාගත් මුදල් ද මුදල් හා මුදල් වලට සමාන දී ලෙස සලකිනු ලැබේ.

මුදල් හා මුදල්වලට සමාන දැ කෙටි කාලීන මුදල් අවශ්‍යතා සහ අනෙකුත් ගනුදෙනු සඳහා අධික දුර්ගිත්‍යාචාරෝක් ප්‍රති රෙස් සැලකේ.

4. මූල්‍ය උපාංග - මූලික හඳුනාගැනීම් හා ඉදිරි පියවර

4.1 මූල්‍ය වත්කම්

4.1.1 වෙළඳ තුය ගැනීයේ

වෙළඳ ණය ගැනීයන් සාධාරණ අගයට මූල්‍ය ප්‍රකාශනවල පෙන්වුම්කර ඇත.

4.2 මූල්‍ය බඳුම්කර

4.2.1 දේපල උකස් කිරීම

සංස්ථාවේ සියලු බැංකු පහසුකම් එනම් බැංකු අයිරාව, කෙටිකාලීන අය, දිගුකාලීන අය, නෙවර ලිපි හා කාර්ය සාධන බැංකු ඇපකර ලබාගැනීම සඳහා මහජන බැංකුව වෙත අංක MB 979/3063/3243/1147/422/5789 මගින් සංස්ථාවේ දේපල පිරියන හා උපකරණ උකස් කර ඇත.

මෙට අමතරව රාජ්‍ය හා නෑත්‍යාගාර ඇපකරයක් මගින් 2018/09/07 දින අංක TO/REV/TG/522 යටතේ ද පහත ව්‍යාපෘති සඳහන් කරමින් මහජන බැංකු අය පහසුකම් ලබාගෙන ඇත.

ව්‍යාපෘතියේ නම	සුරක්ෂිත මූදල (රු.)	කල් ඉකත්වන දිනය
බැංකු අයිරා, අය වර ලිපි හා බඳුම්කර පහසුකම් සඳහා	මිලියන 1,165	2022. 09. 05
අඩුන්වැඩිය සහ ක්‍රියාකාරකම් වර්ධනයට මූල්‍ය වෙන්කිරීම සඳහා	මිලියන 185	2023. 09. 15

4.2.2 අසම්බාධන බැරකම් හා ප්‍රාග්ධන බැඳීම්

- (අ) සියලු ප්‍රමාණාත්මක ප්‍රාග්ධන බැඳීම් හා අසම්බාධන බැරකම් සලකා බලා ඇති අතර මෙම මූල්‍ය ප්‍රකාශනවල අවශ්‍ය ගැලපුම් හා අනාවරණයක් සිදු කර ඇත.
- (ආ) හිටපු අලෙවී කළමනාකරු විසින් අංක FR248/19 යටතේ ග්‍රෑශ්‍යාධිකරණයේ පවරා ඇති මූලික අයිතිවාසිකම් නඩුව හා LT 33/1556/2020 අංක යටතේ ඔහු විසින්ම පවරා ඇති කම්කරු විනිශ්චය සහා නඩුව
- (ඇ) රු. මිලියන 350ක් අයකර ගැනීම සඳහා බෙරුම්කරණ ක්‍රියාවලිය වෙත යොමුවන බවට දන්වමින් කේසර ලංකා ආයතනය විසින් නිතියුයු මාර්ගයෙන් ලියාපදිංචි තැපැලන් ලිපියක් යොමු කර ඇත.
- (ඈ) අංශු පෙරේරාට එරෙහිව සංස්ථාව විසින් DMR /5233/19 යටතේ පවරා ඇති නඩුව
- (ඉ) 2021. 12. 31 දින දක්වා විවෘත කරන ලද අය වර ලිපියේ වට්නාකම රු. 68,077,592/- වන අතර බැංකු ඇපකරයේ වට්නාකම රු. 13,737,600/-
- (ඊ) 2021 වසර සඳහා පෙළපොන් ඇණවුම රු. මිලියන 1030ක්. අමුදවා මිල ඉහළ යාම හේතුවෙන් මිලෙහි වෙනසට අදාළව ඉල්ලීමක් කර ඇති අතර ඒ සඳහා අධ්‍යාපන අමාත්‍යාංශය විසින් කැඳිනව් පත්‍රිකාවක් ඉදිරිපත් කර ඇත. කැඳිනව් අනුමැතිය ලැබේමෙන් පසු මිල සංශෝධනය 1233 දක්වා වේ. එම මිල සංශෝධනයට අනුව ඉන්වොයිස් නිකුත් කරනු ලැබේ.

4.3.1 සංවිත

මූලික ප්‍රාග්ධනය සඳහා මහා හා නෑත්‍යාගාරයද දායක වී ඇත.

4.3.2 ප්‍රත්‍යාගණන සංචිතය

මෙම සංචිතයට 2016 වසරේදී මෝටර් රථවාහන නැවත තක්සේරු කිරීමෙන් උපද්‍රවත ලද ලාභය හා පහත දැක්වෙන පරිදී දේපල උපකරණ හා පිරියතවල නැවත ප්‍රත්‍යාගණනය කිරීමෙන් ජනිත වූ ලාභය ද ඇතුළත් වේ.

	2016 (Rs.)	2017/18 (Rs.)
මෝටර් හා වෙනත් වාහන	36,015,363	
දේපල		377,290,608
ගොඩනැගිලි		158,049,568
පිරියත හා යන්ත්‍රෝපකරණ		246,979,194
කාර්යාලයීය උපකරණ සහ ලිබුව		(8,785,874)
පරිගණක හා උපාංග		(1,537,152)
	36,015,363	771,996,344

5. විශාල පාරිනෝෂිත වගකීම්

5.1 විශාල පාරිනෝෂිකය

සංස්ථාව විසින් විශාල පාරිනෝෂික ගෙවීම සඳහා 1083 අංක 12 දරණ පාරිනෝෂික ගෙවීම් පනත අනුව සංස්ථාව වගකීමට බැඳේ.

වාර්තාකරු ලබන දිනට ප්‍රතිලාභ අයදුම්පත්‍රයේ වාර්තාවන වටිනාකම ප්‍රක්ෂේපිත ඒකක තුමය අනුව මූල්‍ය ප්‍රකාශන තුළ වගකීම ලෙස හඳුනාගෙන ඇත. හඳුනාගන්නා ලාභය හෝ පාඩුව වෙනත් ආදායම් තුළ විස්තිරන ආදයම් ප්‍රකාශයේ හඳුනා ගනී.

5.2 සේවක අර්ථිසාධක අරමුදල හා සේවක හාරකාර අරමුදල

සේවක අර්ථිසාධක අරමුදලේ හා සේවක හාරකාර අරමුදලේ නීතිමිතවලට අනුව සංස්ථාව (සේවායෝජක) විසින් සේවාදායකයා වෙත අදාළ අරමුදල් සඳහා බැර කිරීමට බැඳී සිටි. සංස්ථාව විසින් 12% ක් සහ 3%ක් සේවාදායකයාගේ දළ වැටුපට අනුව සේවක අර්ථ සාධක අරමුදලට හා සේවා හාරකාර අරමුදලට පිළිවෙළින් දායකත්වයක් ලබාදෙනු ලැබේ.

6. ආදායම හා වියදුම්

6.1 ආදායම් හඳුනාගැනීම

උපවිත පදනම මත සියලු ආදායම් හඳුනා ගැනේ.

පොලී ආදායම

සංස්ථා සේවකයන්ට ලබා දෙන මෙය සඳහා 10% ක පොලියක් අය කරනු ලැබේ.

6.2 වියදුම් හඳුනාගැනීම

අයහාර වියදුම්

සංස්ථාවේ පැවැත්මට හා දේපල හා උපකරණ කාර්යක්ෂමව නඩත්තු කිරීමට දරන ලද සියලු වියදුම් වර්ෂය තුළ ආදායම්න් අයකර ඇත.

ප්‍රාග්ධන වියදුම්

සංස්ථාවේ දේපල හා උපකරණවල ඉපයිමේ ධාරිතාව වර්ධනය කරගැනීම හා ඉදිරියට ගෙනයාම සඳහා, දේපල අන්තර් කරගැනීම සඳහා දිගු කිරීම හෝ වැඩිදියුණු කිරීම සඳහා දරන ලද සියලු වියදුම් ප්‍රාග්ධන වියදුම් ලෙස සලකනු ලැබේ.

6.3 ණයට ගැනුම් පිරිවය

මෙයට ගැනුම් පිරිවය එවා සිදුවූ කාලය තුළ වියදුම් ලෙස හඳුනාගැනෙන අතර යන්ත් හා පිරියත ඒවා ස්ථානාක්ෂිතවයට පත්වන තෙක් දරණ ලද ඊට අදාළ පොලී වියදුම් ප්‍රාග්ධනගත කර ඇත.

රජයේ මුද්‍රණ නීතිගත සංස්ථාව

2021 දෙසැම්බර් 31 දිනෙහි අවසන් වර්ෂය සඳහා වූ මුළු ප්‍රකාශනවලට අදාළ සටහන්

	2021 රු.	2020 නැවත සකස්කළ රු.	2020 රු.
07. ආදායම			
ලිපිදුව්‍ය කර්මාන්තකාලාවෙන් ලද ආදායම	126,407,838	122,003,076	122,003,076
ප්‍රධාන මුදණාලයෙන් ලද ආදායම			
පෙළ පොත්	1,186,918,385	1,369,812,655	1,369,812,655
ජ්‍යාව වැඩ (වාණිජ මුදණ කටයුතු)	53,795,367	43,832,169	65,561,401
ඡ.ලො.ම. ලොතරයිපත්	247,229,602	266,593,026	266,593,026
ප්‍රකාශන	640,689	410,186	410,186
වෙනත් අලෙවී කටයුතුවලින් ලද ආදායම	18,355,631	18,709,825	18,709,825
	1,633,347,511	1,821,360,938	1,843,090,170
08. විකුණුම් පිරිවැය			
ප්‍රධාන මුදණාලය			
පරිහාශනය කළ අමුදව්‍ය	896,611,944	764,884,230	764,884,230
සාර්ථකමය	228,434,686	220,626,316	220,626,316
සාර්ථකර්මාන්තකාලා වියදම්	49,942,451	51,401,247	51,401,247
වතු කර්මාන්තකාලා වියදම්	123,025,642	159,206,936	159,206,936
අනෙකුත් වියදම් / තොග ගැලපීම්	21,210,449	113,588,845	115,659,495
ප්‍රමාද ගෙවීම් තත්ත්ව හානි හා දඩ (ආ. පු. දෙ.)	410,261	29,789,127	29,789,127
ප්‍රමාද ගෙවීම් හා දඩ (ඡ.ලො.ම.)	3,177,350	11,205,760	11,205,760
අ.පු.දෙ. ප්‍රමාද ගාස්තු සඳහා වෙනත්කිරීම්	9,343,150	5,762,226	5,762,226
	1,332,155,933	1,356,464,687	1,358,535,337
ලිපිදුව්‍ය කර්මාන්තකාලාව			
පරිහාශනය කළ ද්‍රව්‍ය	108,197,125	109,757,992	109,757,992
සාර්ථකමය	33,378,635	33,562,154	33,562,154
සාර්ථකර්මාන්තකාලා වියදම්	3,080,576	3,012,310	3,012,310
වතු කර්මාන්තකාලා වියදම්	13,212,450	15,490,986	15,490,986
අනෙකුත් වියදම් / තොග ගැලපීම්	(35,026,800)	(43,996,230)	(43,996,230)
	122,841,986	117,827,212	117,827,212
ප්‍රකාශන අංශයේ පිරිවැය			
අනෙකුත් අලෙවී අංශවල පිරිවැය	2,541,885	3,007,535	3,007,535
මුළු විකුණුම් පිරිවැය	15,969,992	14,837,994	14,837,994
	1,473,509,796	1,492,137,428	1,494,208,078
09. වෙනත් මෙහෙයුම්වලින් ලද ආදායම			
මුදණාලීය අඛණ්ඩ කොළ සහ අනෙකුත් ද්‍රව්‍ය	24,375,616	19,686,846	19,686,846
වෙනත් තැන්පත් සහ ලියාපදිංචි	1,247,618	554,000	554,000
ආපන ගාලාවෙන් ලද ආදායම	-	250,310	-
	25,623,234	20,491,155	20,240,846

	2021	2020	2020
	රු.	රු.	රු.
10. විකිණීමේ හා බෙදාහැරීම වියදම්			
ජාතිය ගොඩනැගීමේ බද්ද	-	2,802,242	2,802,242
ආර්ථික සේවා ගාස්තු	-	9,215,451	9,215,451
මෝටර රථවාහන නඩත්තුව	1,108,984	2,812,178	2,812,178
දැන්වීම් සඳහා	565,783	261,288	261,288
අලෙවී ප්‍රවර්ධන කටයුතු	439,419	1,095,827	1,095,827
බොල් තේ සඳහා ප්‍රතිපාදන	29,527,127	1,984,063	1,984,063
ගිනි රුක්ෂණය - අලෙවීසැල්	-	112,805	112,805
නැවත තොගෙවන වෙන්වර තැන්පතු	166,345	166,427	166,427
කුලී	3,220,917	2,956,016	2,956,016
වරිපනම්	82,846	39,369	39,369
ජල ගාස්තු - අලෙවීසැල්	27,436	36,207	36,207
විදුලිය - අලෙවීසැල්	92,914	103,168	103,168
දුරකථන - අලෙවීසැල්	98,062	189,969	189,969
නඩත්තු - අලෙවීසැල්	10,825	-	-
	35,340,658	21,775,010	21,775,010
11. ආයතන හා පරිපාලන වියදම්			
ඉඩම් හා ගොඩනැගීලි නඩත්තු	415,129	505,784	505,784
කාර්යාල උපකරණ නඩත්තුව	762,931	649,239	649,239
ක්‍රියාවීම - කාර්යාලයිය උපකරණ	1,516,681	1,363,012	1,363,012
- පරිගණක උපාංග	1,187,369	233,676	233,676
වැළැඳූ හා වේතන	118,359,563	123,819,539	123,819,539
අතිකාල දීමනා	13,615,151	9,986,770	9,986,770
සේවක අර්ථසාධක අරමුදල	14,858,655	15,250,427	15,250,427
සේවක හාරකාර අරමුදල	3,714,677	3,740,731	3,740,731
දිරි දීමනා	1,564,510	1,801,250	1,801,250
සහාපති වේතනය	960,000	960,000	960,000
අධ්‍යක්ෂමත්වීල ගාස්තු	443,000	356,500	356,500
තැපැල් ගාස්තු	126,431	137,708	137,708
දුරකථන	1,592,973	1,195,010	1,195,010
මුද්‍රණ හා ලිපිදුච්‍ය	2,383,894	1,760,971	1,760,971
පුවත්පත් දැන්වීම් හා ප්‍රකාශන	1,573,869	883,424	883,424
ප්‍රවාහනය හා යැපුම් දීමනා	565,455	734,678	734,678
පුවත්පත් හා වාර සගරා	85,570	67,060	67,060
රථවාහන කුලී	-	14,500	14,500
පොදු කාර්යාලයිය වියදම්	202,423	185,542	185,542
විගණන වියදම්	912,000	900,000	900,000
විවිධ වියදම්	197,297	50,751	50,751
නෙතික හා උපදේශන සේවා	1,138,564	533,162	533,162
වින්ද්නාත්මක කටයුතු	170,978	123,528	123,528
පාරිනෝෂික වියදම්	16,366,766	-	-
සේවක පුහුණු කිරීම	41,050	137,675	137,675
විගණන හා කළමනාකරණ කමිටු ගාස්තු	132,500	48,500	48,500
අන්තර්ජාල / විදුල් තැපැල	492,885	192,252	192,252
වෙන්වර මණ්ඩල තාක්ෂණික කමිටු වියදම්	1,000,000	1,088,000	1,088,000
25% මෝටර රථවාහන නඩත්තුව	1,108,984	2,812,178	2,812,178

	2021 රු.	2020 නැවත සකස්කළ රු.	2020 රු.
අධ්‍යක්ෂ මණ්ඩල හමු සඳහා වියදම්	34,530	32,713	32,713
සාමාජික ගාස්තු	13,000	50,000	50,000
පරිත්‍යාග	39,874	7,179	7,179
පරිගණක අලුත්වැඩියා හා නඩත්තු ගාස්තු	300,950	345,300	345,300
සැපුයුම්කරුවන් ලියාපදිංචි කිරීමේ ගාස්තු	119,739	163,883	163,883
බාහිර මුද්‍රණ වැඩි	2,875	45,500	45,500
	186,000,274	170,176,441	170,176,441
12. වෙනත් මෙහෙයුම් වියදම්			
සේවක පුහසාධනය	17,134,550	18,935,987	18,935,987
සේවක වෛද්‍ය පහසුකම්	9,088,015	8,158,170	8,158,170
නිවාස ණය පොලී	1,338,400	1,772,844	1,772,844
කාර්ය මණ්ඩලය සඳහා ප්‍රසාද දීමනා	-	-	-
විශේෂ දිරි දීමනා	23,891,565	47,240,316	-
කාර්ය මණ්ඩල ප්‍රවාහනය	8,146,582	6,962,117	6,962,117
නිවාඩු සඳහා ගෙවීම්	23,753,315	-	-
කාර්ය මණ්ඩල සම්මාන	98,000	47,250	47,250
	83,450,427	83,116,684	35,876,369
13.1 මූල්‍ය ආදායම්			
ආපදා ගාස්තු පොලී ලැබීම්	452,698	843,374	843,374
බැංකු පොලී ලැබීම්	901,559	1,134,441	1,134,441
ස්ථිර තැන්පත් සඳහා පොලී ලැබීම්	625,000	-	-
	1,979,257	1,977,815	1,977,815
13.2 මූල්‍ය වියදම්			
බැංකු ගාස්තු හා බැංකු ඇපකර ගාස්තු	1,983,638	1,827,378	1,827,378
බැංකු අයිරා පොලී	4,241,195	4,993,996	4,993,996
බැංකු ගාස්තු - කෙටි කාලීන	84,438,970	100,764,950	100,764,950
බැංකු ගාස්තු - දිගු කාලීන	7,169,709	12,772,308	12,772,308
	97,833,511	120,358,632	120,358,632
14. ආදායම් බදු			
වර්ෂය සඳහා ආදායම් බදු වෙන් කිරීම - සටහන 14.1	-	-	-

14.1 ආදායම් බදු ගණනය තක්සේරු වර්ෂය 2021/2022

පදනම - 2021 දෙසැම්බර් 31 වන දිනෙන් අවසන් වන ගිණුම් වර්ෂය

රු.

වෙළඳ හෝ ව්‍යාපාරවලින් බදු අයකළ හැකි ලාභය	(208,096,656)
පොලී ආදායම	1,979,257
වෙනත් මූලාගු වලින් ලාභය	-
ලිපිදුවා ආදායම	(206,117,399)
අඩුක්‍රියා මූලාගු වලින් ආදායම	(206,117,399)
වෙළඳ ව්‍යාපාර වලින් අඩුක්‍රියා අලාභ	(206,117,399)
පොලී, වාරික, බිම් කුලී සහ කත්‍රියා හාගය ගෙවීම්	-
බදු අයකළහැකි ආදායම	-

2021 ගෞරුවත්තේ 31 දිනෙහි අවසන් ව වසර සඳහා එකු මූලික පිටපත් පෙන්වනු ලැබේය

15. දේශපාල, සිරයෙන සහ උපකරණ

විස්තරය	ප්‍රතිච්චනය 01. 01. 2020	වර්ෂය තුළ එකතු ගණනය	වර්ෂය තුළ ඉවත් කිරීම	අත්‍යෙකනා / පිරිවය 31. 12. 2020	පිරිවය/ අත්‍යෙකනාය 01. 01. 2021	වර්ෂය තුළ එකතු කිරීම	භාණ්ඩානාද උයානාගේ යෝග්‍යතාකර ගත්ත සඳහා	වර්ෂය තුළ ඉවත් කිරීම	2021 2021. 12. 31 දිනට ගැනීම
පිරිවය									
ඉධිම්	378,500,000	-	-	378,500,000	378,500,000	-		107,000,000	271,500,000
ගොඩනැගිලි	166,600,000	-	-	166,600,000	166,600,000	-		-	166,600,000
පිරියන හා යන්ත්‍රෝපකරණ	545,966,426	6,144,748	-	552,111,174	552,111,174	28,866,670	217,382,421	-	798,360,265
මෝටර් හා වෙනත් වාහන	55,563,000	-	-	55,563,000	55,563,000	-		-	55,563,000
කාර්යාලයීය ලපකරණ	13,721,199	810,041	-	14,531,240.00	14,531,240	1,705,783	-	-	16,237,023
පරිගණක හා උපාග	5,785,210	833,514	-	6,618,724	6,618,724	5,620,011	-	-	12,238,735
ඉලෙක්ට්‍රොනික ප්‍රතිස්ථාපන	2,572,951	-	-	2,572,951	2,572,951	-	-	-	2,572,951
එකතුව	1,168,708,786	7,788,303	-	1,176,497,089	1,176,497,089	36,192,464	217,382,421	107,000,000	1,323,071,974
සම්බන්ධ සංයිත මූලික									
විස්තරය	ප්‍රතිච්චනය 01. 01. 2020	වර්ෂය තුළ සෑයවුම් 2020	වර්ෂය තුළ ඉවත් කිරීම 31.12.2020	සම්බන්ධ සෑයවුම් 31.12.2020	වර්ෂය තුළ ඉවත් කිරීම 01.01.2021	වර්ෂය / ප්‍රතිච්චනය 01.01.2021	වර්ෂය තුළ සෑයවුම් 2021	වර්ෂය තුළ ඉවත් කිරීම 31.12.2021	සම්බන්ධ සෑයවුම් 31.12.2021
ගොඩනැගිලි	12,495,000	4,165,000	-	16,660,000	16,660,000	4,165,000	-	-	20,825,000
පිරියන හා යන්ත්‍රෝපකරණ	105,284,857	41,154,235	-	146,439,092	146,439,092	49,332,990	-	-	195,772,082
මෝටර් රුප හා මෙවළ සයිනල්	48,619,625	6,943,351	-	55,562,976	55,562,976	-	-	-	55,562,976
කාර්යාලයීය ලපකරණ හා ලි බලි	3,045,622	1,363,012	-	4,408,634	4,408,634	1,516,681	-	-	5,925,315
පරිගණක හා උපාග	5,565,512	233,676	-	5,799,188	5,799,188	1,186,537	-	-	6,985,725
ඉලෙක්ට්‍රොනික ප්‍රතිස්ථාපන	2,572,950	-	-	2,572,950	2,572,950	-	-	-	2,572,950
එකතුව	177,583,565	53,859,274	-	231,442,839	231,442,839	56,201,209	-	-	287,644,047
ලියා නල අනු									1,035,427,927

රජයේ මුද්‍රණ නීතිගත සංස්ථාව
2021 දෙසැම්බර් 31 දිනට මූල්‍ය තත්ත්වයට අදාළ සටහන්

	2021 රු.	2020 නැවත සකස්කළ රු.	2020 රු.
16. තොගය			
අමුදවය	92,745,990	134,155,985	134,155,985
පාරිභාගික හාණේධි	8,423,058	7,987,214	7,987,214
අමතර කොටස්	39,956,646	44,165,115	44,165,115
ලෝජ හාණේධි / ගොඩනැගිලි දච්ච	1,288,618	1,188,782	1,188,782
නිම් තොගය	115,057,362	74,834,655	74,834,655
තොනිම් තොගය	70,399,790	45,845,249	43,774,599
මාරුගස්ථි තොග (අමතර කොටස්)	-	-	-
	327,871,465	308,177,000	306,106,350
17. වෙළඳ ලැබිය යුතු ගේෂය			
වෙළඳ ගෙයගැනීයෝ	752,068,839	631,884,703	653,613,934
අධිමාණ ගෙය සඳහා වෙන් කිරීම්	(64,560,453)	(35,033,326)	(35,033,326)
අ.පු.දේ. තත්ත්ව හානි/දච්ච වෙන්කිරීම්	(9,343,150)	(5,762,226)	(5,762,226)
වෙනත් ගෙයගැනීයෝ	361,309	361,309	361,309
	678,526,544	591,450,459	613,179,690
18. වෙනත් ලැබිය යුතු ගේෂය			
සේවක ගෙය හා අත්තිකාරම් (සටහන 18.1)	5,016,011	6,093,339	6,093,339
තැන්පතු හා ලැබීම් (සටහන 18.2)	7,504,586	9,761,392	9,761,392
විකුණුම් පාලන ගිණුම (සටහන 18.3)	(2,527,255)	(1,561,836)	(1,561,836)
බඳකු ගෙය - තිරු/ආන්තික ගිණුම - මහජන බඳකුව ජාත්‍යන්තර	14,533,440	14,533,440	14,533,440
අයකරවා ගතහැකි බදු (ඉ/ගේ. යෙදුවුම් වැට් බදු)	625,000	-	-
	25,151,782	28,826,335	28,826,335
18.1 ගෙය හා අත්තිකාරම්			
ආපදා ගෙය	1,998,612	3,128,277	3,128,277
උත්සව අත්තිකාරම්	1,886,000	2,072,000	2,072,000
සේවක වැශ්‍ය අත්තිකාරම්	56,000	5,000	5,000
ගෙය නිම් අත්තිකාරම් ගිණුම	1,075,399	888,062	888,062
	1,075,399	888,062	888,062
18.2 තැන්පතු හා ලැබීම්			
තැන්පතු සඳහා ලැබීම්	6,939,202	9,316,005	9,316,005
අමතර වෙනත් ලැබීම්	565,383	445,387	445,387
	7,504,586	9,761,392	9,761,392
18.3 විකුණුම් පාලන ගිණුම			
විකුණුම් පාලන ගිණුම	(2,527,255)	(1,561,836)	(1,561,836)
	(2,527,255)	(1,561,836)	(1,561,836)
19. මුදල් හා මුදල්වලට සමාන දී			
බඳකුවේ ඇති මුදල්	32,362,664	35,501,418	35,501,418
මාරුගස්ථි මුදල්	2,615,326	603,662	603,662
අතැති මුදල්	27,000	30,000	30,000
	35,004,991	36,135,080	36,135,080
මුදල් ගලා එම්, මුදල් සහ මුදල් හා සමාන ප්‍රකාශනය සඳහා වන තොරතුරු පහත පරිදි වේ.			
බඳකුවේ ඇති මුදල් - මහජන බඳකුව, නුගේගොඩ	1,968,945	-	-
- මහජන බඳකුව, නුගේගොඩ	28,197,025	30,076,446	30,076,446
- ලංකා බඳකුව, හෝමාගම	2,171,694	5,399,972	5,399,972
- ලංකා බඳකුව, හෝමාගම	25,000	25,000	25,000
මාරුගස්ථි මුදල්	2,615,326	603,662	603,662
අතැති මුදල්	27,000	30,000	30,000
	35,004,991	36,135,080	36,135,080
බඳකු අයිරා - මහජන බඳකුව, කොළඹ	(36,975,695)	(40,284,056)	(40,284,056)
- මහජන බඳකුව, නුගේගොඩ	-	(3,627,776)	(3,627,776)
	(1,970,704)	(7,776,752)	(7,776,752)

	2021 රු.	2020 නැවත සකස්කළ රු.	2020 රු.
20. බැංකු ණය - දිගු කාලීන			
2021. 01. 01 දිනට ආරම්භක ගේෂය	92,917,055	136,642,139	136,642,139
වර්ශය තුළ අය සඳහා ගෙවීම්	(37,419,855)	(43,725,084)	(43,725,084)
වර්ශය අවසානයට ගේෂය	55,497,200	92,917,055	92,917,055
21. විලම්බිත බදු බැරකම			
වර්ශය ආරම්භක දිනට		(17,105,398)	(17,105,398)
වර්ශය තුළදී ගැලපීම්/වෙනස් වීම්	-	-	-
වර්ශය අවසාන දිනට	-	17,105,398	17,105,398
* ඉදිරි වර්ශයේ බදු පසු ලාභය ගණනය කිරීමට අවකාෂ නොවන නිසා විලම්බිත බදු සඳහා වෙන් කිරීම් සිදු කර නොමැත			
22. වෙළඳ ගෙවිය යුතු ගේෂයන්			
වෙළඳ අය හිමියන්	463,229,261	117,459,149	117,459,149
වෙනත් අය හිමියන් (Royalty, Consign & Other)	1,696,699	1,690,775	1,690,775
දේශීය ආදායම දෙපාර්තමේන්තුව (22.1)	200,195,314	207,799,230	207,799,230
විකුණුම් අත්තිකාරම්	17,584	17,584	17,584
වෙනත් අය හිමියන් (හර ගේෂය)	1,279,659	1,279,658	1,279,658
	666,418,516	328,246,396	328,246,396
22.1 ගෙවිය යුතු - දේශීය ආදායම දෙපාර්තමේන්තුව			
ආර්ථික සේවා ගාස්තු	23,342,409	23,342,409	23,342,409
එකතු කළ අය මත බදු	90,727,416	98,331,332	98,331,332
ජාතික ආරක්ෂක බදු	80,840,239	80,840,239	80,840,239
ආදායම බදු	5,000,000	5,000,000	5,000,000
රඳවා ගැනීමේ බදු	158,950	158,950	158,950
රඳවා ගැනීමේ බදු - ගෙවිය යුතු	126,300	126,300	126,300
	200,195,314	207,799,230	207,799,230
23. වෙනත් ගෙවිය යුතු ගේෂයන්			
උපවිත වියදම්	77,088,193	83,713,115	36,472,800
තැන්පත් ගෙවීම්	2,212,962	1,884,462	1,884,462
සේවකයන් සඳහා ලබාදෙන පොත් සඳහා වෙන් කිරීම්	-	1,447,150	1,447,150
	79,301,155	87,044,727	39,804,411
24. කෙටි කාලීන බැංකු අය			
2021.01.01 දිනට ආරම්භක ගේෂය	985,463,449	840,717,598	840,717,598
ලබා ගත් අය මුදල	1,284,578,247	1,502,920,429	1,502,920,429
අය ගෙවීම් - වර්ශය තුළ ගෙවීම්	(1,245,940,266)	(1,358,174,578)	(1,358,174,578)
2021.12.31 දිනට අවසාන ගේෂය	1,024,101,430	985,463,449	985,463,449
25. යන්තු සඳහා භාණ්ඩාගාර ප්‍රදාන	2021 රු.		
ආරම්භක ගේෂය	-		
වර්ශය තුළ භාණ්ඩාගාර ප්‍රදාන ලැබීම්	217,382,421		
වර්ශය තුළ ක්ෂය කිරීම්/ක්ෂය කිරීම්	(7,088,008)		
අවසන් ගේෂය	210,294,414		

රජයේ මුද්‍රණ නිතිගත සංස්ථාව

කාරක ගෙණුම (ප්‍රධාන මුද්‍රණාලය) 2021. 01. 01. සිට 2021. 12. 31 දක්වා කාලයීමාව තුළ

	2021.12.31 දක්වා රු.	2020.12.31 දක්වා රු.	නැවත සකස්කල
	2021.12.31 දක්වා රු.	2020.12.31 දක්වා රු.	
මුදණ ආදායම			
පෙළපොත්	1,186,918,385	1,369,812,655	1,369,812,655
ලොතරයි මුද්‍රණය (ජා.ලො.ම.)	247,229,602	266,593,026	266,593,026
ජොඩ් වැඩ (වාණිජ මුදණ කටයුතු)	53,795,367	43,832,169	65,561,401
(1) මුළු ආදායම	1,487,943,354	1,680,237,850	1,701,967,082
ආදායම අඩු කළ ගාස්තු			
ප්‍රමාද ගෙවීම්/තත්වහානි හා දඩ (අ.ප්.දේ.)	410,261	29,789,127	29,789,127
අ.ප්.දේ. ප්‍රමාද ගාස්තු/තත්වහානි සඳහා වෙන්කිරීම	9,343,150	5,762,226	5,762,226
ප්‍රමාද ගෙවීම් (ජා.ලො.ම.)	3,177,350	11,205,760	11,205,760
(1.1) මුළු ආදායමෙන් අඩු කළ ගාස්තු	12,930,761	46,757,113	46,757,113
කර්මාන්තකාලා වියදම් (සාපු)			
අමු දුව්‍ය පරිහෝජනය	896,611,944	764,884,230	764,884,230
පාරිහෝජික දුව්‍ය පරිහෝජනය	16,397,134	13,938,266	13,938,266
අමතර කොටස් පරිහෝජනය	18,156,203	22,789,300	22,789,300
ලෝහ හා සේවක පරිහෝජනය	3,583,469	3,647,747	3,647,747
(2) මුළු පරිහෝජනය	934,748,750	805,259,543	805,259,543
ගුණය - සාපු			
වැටුප් හා වේතන	136,686,216	136,348,132	136,348,132
අතිකාල දීමනා	26,422,438	22,924,576	22,924,576
කැලී ගණනට වැඩ කිරීම	41,393,869	37,362,743	37,362,743
සේවක අර්ථසාධක අරමුදල	17,491,529	17,600,448	17,600,448
සේවක හාරකාර අරමුදල	4,372,884	4,235,417	4,235,417
දිරි දීමනා	2,067,750	2,155,000	2,155,000
(3) මුළු සාපු ගුණය	228,434,686	220,626,316	220,626,316
(4) විදුලිය	11,805,644	11,025,934	11,025,934
(5) මුළු සාපු පිරිවැය [2 + 3 + 4]	1,174,989,080	1,036,911,793	1,036,911,793
කර්මාන්තකාලා වියදම් (වතු)			
වැටුප් හා වේතන	26,962,760	28,718,602	28,718,602
අතිකාල දීමනා	2,517,259	9,835,526	9,835,526
සේවක අර්ථසාධක අරමුදල	3,381,118	3,679,978	3,679,978
සේවක හාරකාර අරමුදල	845,267	1,156,568	1,156,568
දිරි දීමනා	405,000	420,000	420,000
යන්ත්‍රෝපකරණ හා නඩත්තු	11,912,768	8,778,632	8,778,632
බාහිර මුදණ වැඩ (ජා.ලො.ම.)	2,729,738	53,371,052	53,371,052

බාංකෝචින් යන්තු නඩත්තු කිරීම	13,748,685	9,324,550	9,324,550
විදුලිය	1,311,738	1,225,104	1,225,104
ගිනි රසුණය	747,839	631,264	631,264
සාම්පල හා කඩාසි පරීක්ෂා කිරීමේ ගාස්තු	209,845	40,177	40,177
යන්තු කුලියට ගැනීමේ වියදම්	579,337	505,840	505,840
සේවක නිල ඇදුම්	-	320,919	320,919
රථ වාහන නඩත්තු			
අලුත්වැඩියාවන්	2,340,621	1,384,247	1,384,247
ඉන්ධන සහ තෙල්	1,544,775	2,221,598	2,221,598
රසුණය	550,539	699,514	699,514
ක්‍රියා කිරීම	-	6,943,351	6,943,351
අඩු කළා :-			
25% ක් ලාභාලාභ ගිණුමේ පරිපාලන වියදම්	(1,108,984)	(2,812,178)	(2,812,178)
25% ක් විකිණීමේ හා බෙදාහැරීමේ වියදම්	(1,108,984)	(2,812,178)	(2,812,178)
25% ක් ලිපිද්‍රව්‍ය කමිහලේ කාරක ගිණුම සඳහා	(1,108,984)	(2,812,178)	(2,812,178)
ක්‍රියා කිරීම			
ගොඩනැගිලි	3,757,500	3,757,500	3,757,500
යන්ත්‍රේපකරණ	42,807,803	34,629,048	34,629,048
(6) මුළු වතු පිරිවැය	123,025,642	159,206,936	159,206,936
(7) නිෂ්පාදන පිරිවැය [5 + 6]	1,298,014,723	1,196,118,729	1,196,118,729
එකතු කළා : ආරම්භක තොගය නොනිමි වැඩ තොගය	17,180,015	47,654,896	47,654,896
ආරම්භක තොගය නිමි හාන්චි තොගය	2,553	27,520,231	27,520,231
අඩු කළා : අවසාන තොගය නොනිමි වැඩ තොගය	(50,271,369)	(17,180,015)	(15,109,365)
අවසාන තොගය නිමි හාන්චි තොගය	(2,796,150)	(2,553)	(2,553)
අඩු කළා: පරිගණක ලිපිද්‍රව්‍ය අංශයට නුවමාරු කළ අය	(980,335)	(1,760,971)	(1,760,971)
ප්‍රකාශන අංශයට නුවමාරු කළ අය	-	(253,960)	(253,960)
අඛලි තොග	-	42,295	42,295
ඉඩිය තොහැකි යෙදුවුම් බද්ද	58,075,736	57,568,922	57,568,922
(8) වෙනත් වියදම්/තොග ගැලපීම්	21,210,449	113,588,845	115,659,495
(9) මුළු නිෂ්පාද පිරිවැය	1,332,155,933	1,356,464,687	1,358,535,338
(10) දළ කාරක ලාභය [1 - 8]	155,787,421	323,773,163	343,431,744

රජයේ මූල්‍ය නිතිගත සංස්ථාව

කාරුත ගිණුම (ලිපිදුව කරමාන්ත ගාලාව) 2021. 01. 01. සිට 2021. 12. 31 දක්වා කාලයීමාව තුළ

	2021.12.31	2020.12.31	නැවත සකස්කළ
	දක්වා රු.	දක්වා රු.	දක්වා රු.
(1) ලිපිදුවා විකිණීමෙන් ආදායම	126,407,838	122,003,076	122,003,076
කර්මාන්ත ගාලා වියදම් - සාපු	108,197,125	109,757,992	109,757,992
මුළු අමුදවා පරිහෝජනය	808,442	620,802	620,802
පාරිහෝජක ද්‍රව්‍ය පරිහෝජනය	1,147,324	1,254,586	1,254,586
අමතර කොටස් පරිහෝජනය			
(2) මුළු පරිහෝජනය	110,152,891	111,633,380	111,633,380
ගුණය - සාපු :			
සේවක වැටුප් හා චේතන	22,763,052	24,096,879	24,096,879
අතිකාල දීමනා	6,522,869	4,645,854	4,645,854
කැලී ගණනට වැඩ කිරීම	0	536,253	536,253
සේවක අර්ථසාධක අරමුදල	3,003,571	3,131,534	3,131,534
සේවක හාරකාර අරමුදල	750,893	782,884	782,884
දිරි දීමනා	338,250	368,750	368,750
(3) මුළු සාපු ගුණය	33,378,635	33,562,154	33,562,154
මුළු සාපු පිරිවැය			
(4) විදුලිය	1,124,810	1,136,922	1,136,922
(5) මුළු සාපු පිරිවැය [2 + 3 + 4]	144,656,336	146,332,456	146,332,456
කර්මාන්ත ගාලා වියදම් - සාපු			
වැටුප් හා චේතන	4,657,275	6,179,839	6,179,839
අතිකාල දීමනා	663,553	514,437	514,437
සේවක අර්ථසාධක අරමුදල	620,964	1,068,358	1,068,358
සේවක හාරකාර අරමුදල	155,241	267,089	267,089
දිරි දීමනා	57,750	70,250	70,250
යන්ත්‍රෝපකරණ හා නඩත්තු		332,000	332,000
විදුලිය	124,979	126,325	126,325
ස්ථය කිරීම			
ගොඩනැගිලි	407,500	407,500	407,500
යන්ත්‍රෝපකරණ	6,525,188	6,525,188	6,525,188
(6) කර්මාන්ත ගාලා වියදම් වකු	13,212,450	15,490,986	15,490,986
(7) නිෂ්පාදන පිරිවැය [5 + 6]	157,868,785	161,823,441	161,823,441
එකතු කළා : ආරම්භක තොගය නොනිමි වැඩ	28,665,234	9,074,168	9,074,168
	නිමි හාන්චි	60,751,160	33,501,798
අඩු කළා : අවසාන තොගය නොනිමි වැඩ	(20,128,421)	(28,665,234)	(28,665,234)
	නිමි හාන්චි	(102,785,342)	(60,751,160)
අඩු කළා ; පරි. මූල්‍ය හා ලිපිදුවා ගිණුමට මාරු කළා	(1,150,295)	-	-
ලිපිදුවා මාරු කළා සේවක සුහසාධන, පරිත්‍යාග හා වෙනත්	(1,473,778)	-	-
මෙශ්ටර රථ විනාකම ප්‍රධාන මූල්‍යාල කාරක ගිණුමෙන්			
මාරු කළා 25%	1,108,984	2,812,178	2,812,178
	(14,341)	(39,725)	(39,725)
තොග උගනතා		71,747	71,747
තොග අතිරික්තතා			
(8) වෙනත් වියදම්/තොග ගැලීම්	(35,026,800)	(43,996,230)	(43,996,230)
(9) එකතුව නිෂ්පාදන පිරිවැය	122,841,986	117,827,212	117,827,212
(10) දළ කාරක ලාභය [1 - 8]	3,565,852	4,175,864	4,175,864

ර්ජයේ මුද්‍රණ නීතිගත සංස්ථාව

ආදායම් සහ වියදම් ගණුම (ප්‍රකාශන අංශය) 2021. 01. 01. සිට 2021. 12. 31 දක්වා කාලයීමාව තුළ

	නැවත සකස්කල		
	2021.12.31	2020.12.31	2020.12.31
	දක්වා රු.	දක්වා රු.	දක්වා රු.
ආදායම්	640,689	410,186	410,186
අඩු කළා : නිෂ්පාදන පිරිවැය :			
ආරම්භක තොගය	3,476,962	4,002,452	4,002,452
එකතු කළා : නිෂ්පාදන පිරිවැය ප්‍රධාන මුද්‍රණාල කාරක ගිණුමෙන් මාරුකළා	-	253,960	253,960
එකතු කළා : තොග උගනතා	(923)	(8,385)	(8,385)
තොග අතිරික්තතා	-	1,707	1,707
අඩු කළා : අවසාන තොගය	(3,114,875)	(3,476,962)	(3,476,962)
නිෂ්පාදන පිරිවැය	361,164	772,772	772,772
මාරු කළා, සේවක සූහසාධන, පරිත්‍යාග සහ වෙනත් එකතු කළා : වියදම්	(714,191)	(8,331)	(8,331)
වැටුප් හා වේතන	1,800,845	1,691,877	1,691,877
අතිකාල දීමනා	16,539	104,583	104,583
සේවක අර්ථසාධක අරමුදල	226,287	218,798	218,798
සේවක හාරකාර අරමුදල	56,572	54,699	54,699
දීර දීමනා	23,250	24,000	24,000
නියෝජනය මත විකුණුම් සඳහා ගෙවීම්	951	47,927	47,927
කනීස හාග	56,276	35,708	35,708
ප්‍රකාශන පරිත්‍යාග	714,191		
අමතර වියදම්	-	65,500	65,500
මුළු නිෂ්පාදන වියදම්	2,541,885	3,007,535	3,007,535
ආදායමට වැඩි වියදම් අතිරික්තය	(1,901,196)	(2,597,349)	(2,597,349)

ර්ජයේ මුද්‍රණ නීතිගත සංස්ථාව

වෙළඳ ගණුම (වෙනත් අමුවී අංශ) 2021. 01. 01. සිට 2021. 12. 31 දක්වා කාලයීමාව තුළ

	Restated		
	2021.12.31	2020.12.31	2020.12.31
	දක්වා රු.	දක්වා රු.	දක්වා රු.
ආදායම්	18,355,631	18,709,825	18,709,825
අඩු කළා : විකුණුම් පිරිවැය			
ආරම්භක තොගය	10,603,979	7,737,536	7,737,536
මිලදී ගැනීම	11,919,850	17,707,765	17,707,765
එකතු කළා : තොග උගනතා	(192,842)	(10,218)	(10,218)
අතිරික්තතා	6,891	6,891	6,891
අඩු කළා : අවසාන තොගය	(6,360,996)	(10,603,979)	(10,603,979)
විකුණුම් පිරිවැය	15,969,992	14,837,994	14,837,994
දළ ලාභය	2,385,639	3,871,831	3,871,831



2021 විගණකාධිපති වාර්තාව



ජාතික විගණන කාර්යාලය

තොසිය කණකකාය්චු අඩව්ලකම්

NATIONAL AUDIT OFFICE



මෙය අංකය
සභා මූල්‍ය මිල. } සිල්පීම්/චී/එස්පීසි/01/21/214

මෙය අංකය
හමු මිල. }
Your No.

දිනය
තැක්වූ මිල. } 2022 දෙසැම්බර 30 දින

සිංහාපති

රාජ්‍ය මූල්‍ය සංස්ථාව

රාජ්‍ය මූල්‍ය සංස්ථාවේ 2021 දෙසැම්බර 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන සහ වෙනත් නොතික හා නියාමන අවශ්‍යතා පිළිබඳව 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12 වන වගන්තිය ප්‍රකාරව විගණකාධිපති වාර්තාව

1. මූල්‍ය ප්‍රකාශන

1.1. තත්ත්වාගණනය කළ මතය

රාජ්‍ය මූල්‍ය සංස්ථාවේ 2021 දෙසැම්බර 31 දිනට මූල්‍ය තත්ත්ව ප්‍රකාශනය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ විස්තරණ ආදායම් ප්‍රකාශනය, හිමිකම් වෙනස්වීමේ ප්‍රකාශනය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා මුදල් ප්‍රවාහ ප්‍රකාශනය සහ මූල්‍ය ප්‍රකාශනවලට අදාළ සටහන්, සාරාංශගත වැදගත් ගිණුම්කරණ ප්‍රතිපත්තිවලින් සමන්විත 2021 දෙසැම්බර 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154(1) ව්‍යවස්ථාව සමඟ සංශෝධන කියවිය යුතු 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ සහ 1971 අංක 38 දරන මුදල් පනතේ විධිවිධාන ප්‍රකාර මාගේ විධානය යටතේ විගණනය කරන ලදී. ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154(6) ව්‍යවස්ථාව ප්‍රකාරව මාගේ වාර්තාව යටා කාලයේදී පාරිභේදී තුළුවේ සහායතා කරනු ලැබේ.

මාගේ වාර්තාවේ තත්ත්වාගණනය කළ මතය සඳහා පදනම කොටසේ විස්තර කර ඇති කරුණුවලින් වන බලපෑම හැර, සංස්ථාවේ මූල්‍ය ප්‍රකාශන තුළින් 2021 දෙසැම්බර 31 දිනට මූල්‍ය තත්ත්වය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා එහි මූල්‍ය ක්‍රියාකාරීත්වය හා මුදල් ප්‍රවාහ ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිතවලට අනුකූලව සක්‍රී හා සාධාරණ තත්ත්වයක් පිළිබඳ කරන බව මා දරන්නා වූ මතය වේ.



1.2. තත්ත්වාගණනය කළ මතය සඳහා පදනම

- (අ) ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිත අංක 01 හි 69 ජේදය ප්‍රකාරව සමාලෝචිත වර්ෂයේ දෙසැම්බර් 31 දිනට සංස්ථාවේ දිගු කාලීන ණය යේ සෑම රු. 55,497,200 න් වාර්තා කරන කාලපරිච්ඡයේ අවසානයේ සිට මාස 12 කට වැඩි නොවන කාලපරිච්ඡයකදී ගෙවිය යුතු මූදල සහ මාස 12 කට වැඩි කාලපරිච්ඡයකදී ගෙවිය යුතු මූදල හෙළිදරව් කළ යුතු වූවද එලස කටයුතු කර නොතිබුණි.
- (ආ) ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිත අංක 08 හි 49 ජේදය ප්‍රකාරව පෙර වර්ෂ වැරදි වල ස්වභාවය සහ මූල්‍ය ප්‍රකාශනයේ ඇති බලපෑමට ලක්වී ඇති රේඛිය අයිතම හි නිවැරදි කරන ලද මූල්‍ය වට්නාකම පිළිබඳ විස්තර මූල්‍ය ප්‍රකාශන වල හෙළිදරව් කළ යුතු වූවද එලස කටයුතු කර නොතිබුණි. පෙර වර්ෂයේ ගැලීම් හේතුවෙන් ඉකුත් වර්ෂයේ ගිණුම්වල වූ රු. 22,914,300 ක් යුතු අතිරික්තය රු. 43,734,288 ක උණකාවයක්ව තිබූ අතර ඒ පිළිබඳව ගිණුම්වල හෙළිදරව් කර නොතිබුණි.
- (ඇ) ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිත අංක 16 හි 16 (b) ජේදය ප්‍රකාරව වත්කම් පරිභරණය කළ හැකි තත්ත්වයට හා ස්ථානයට පත් කිරීමට වැය වන පිරිවැය අදාළ දේපල පිරියත හා උපකරණ හි පිරිවැය ලෙස හඳුනාගත යුතු වූවද යන්ත්‍රය ස්ථාපිත කරන කර්මාන්ත යාලාවේ ඉදිකිරීම් වෙනුවෙන් දරන ලද රඳවාගත් මූදල වන රු. 703,095 , කාර්යය සාධන පුරක්ෂණයේ වට්නාකම වන රු.650,000 සහ එකතු කළ අයය මත බඳු මූදල වන රු. 12,670 ඇතුළත් එකතු වට්නාකම වූ රු.1,365,765 ගිණුම්ගත නොකිරීම නිසා දේපල පිරියත හා උපකරණ ඒ ප්‍රමාණයෙන් අඩුවෙන් දක්වා තිබුණි. ඒ තුළීන් සමාලෝචිත වර්ෂයේ ක්ෂය වියදම ද රු.65,434 කින් අඩුවෙන් දක්වා තිබුණි.
- (ඇ) ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිත අංක 16 හි 51 වන ජේදය ප්‍රකාරව වත්කමක යුත්තුන් අයය (Residual Value) සහ එහි එලදායී ඒවිත කාලය අවම වශයෙන් එක් එක් මූල්‍ය වර්ෂයක් අවසානයේදී සමාලෝචනය කළ යුතු අතර , අපේක්ෂා කළ අයයන් හැර ඇස්තමේන්තු අයයන්ගෙන් වෙනස් වේ නම් එම වෙනස්කම් ගිණුම්කරණ ඇස්තමේන්තුවක වෙනස්කමක් ලෙස ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිත අංක 08 ප්‍රකාරව ගිණුම්ගත කළ යුතු වූවද , මුළුමනීන්ම ක්ෂය කර ඇති එහෙත් තවදුරටත් හාවිතා කරන එකතුව රු. 63,871,121 ක් වට්නා දේපල පිරියත උපකරණ අයිතම 317 ක එලදායී ඒවිත කාලය තැවත සමාලෝචනය කර නොතිබුණි.



- (ඉ) සමාලෝචිත වර්ෂයේ ගේෂ පතු දිනට මුදුණ වැඩ අවසන් කර නොනිබුණු එකතු කළ අය මත බදු සහිතව එකතු වටිනාකම රු.1,763,758 ක් එම මුදුණ ඇතුවුම් 7 ක්, විකුණුම් ලෙස දක්වා නිබුණු අතර ඉන්වොයිසි 4 ක් යටතේ විවිධ ආයතනවලට සමාලෝචිත වර්ෂයේ ලබා දී තිබු රු. 9,447,404 ක් එම මුදුණ ද්‍රව්‍ය, විකුණුම් ආදායමක් ලෙස ගිණුම්ගත කර නොනිබුණි.
- (ඊ) මුදුණ වැඩ නිමකර ජාතික ලොතරයි මණ්ඩලයට හාර දී තිබු, මුදුණ ඇතුවුම් 26 ක් ආදායම ලෙස ගිණුම්ගත කර නොනිවීම නිසා සමාලෝචිත වර්ෂයේ ලොතරයි මුදුණ ආදායම රු.13,259,240 කින්, එකතු කළ අය මත බදු බැරකම රු. 1,060,739 කින් සහ ප්‍රමාද ගාස්තු එයදම රු. 570,440 කින් අඩුවෙන් දක්වා තිබුණි.
- (උ) සමාලෝචිත වර්ෂයේදී ලංකා කාර්මික සංවර්ධන මණ්ඩලයට පවරා දී තිබු ඉඩමට අදාළ ප්‍රත්‍යාගණන අතිරික්තය එම රු. 106,864,633 එම ගිණුමෙන් ඉවත් කර ගැලපීම සිදුකර නොනිබුණි.
- (ඌ) අධ්‍යාපන ප්‍රකාශන දෙපාර්තමේන්තුවට මුදුණය කර හාර දී තිබු එකතු වටිනාකම රු.2,796,150 ක් එම ප්‍රසාද් පෙළ පොන් 52,500 ක් සමාලෝචිත වර්ෂයේ අවසන් තොග ලෙස දක්වා තිබුණි.
- (ඍ) මුදුණ සංස්ථාවේ ලෙපරයේ කේවල ගිණුම් ගේෂ අනුව සමාලෝචිත වර්ෂයේ දෙසැම්බර 31 දිනට පිළිවෙළින් ආයතන 17 කින් සහ ආයතන 10 කින් අයවිය යුතු සහ ගෙවිය යුතු ගේෂයන් රු. 10,087,595 ක් සහ රු. 44,865,636 ක් වූවද එම ආයතන විසින් විගණනය වෙත තහවුරු කරන ලද ගේෂයන් රු. 1,512,445 ක් සහ රු. 70,033,215 ක් විය.

1.3. කරුණ අවධාරණය කිරීම

මූල්‍ය ප්‍රකාශන වල අංක 2.3 කෙරෙහි අවධාරණය යොමු කරවන අතර එහි දක්වා ඇති පරිදි ආයතනයේ මූල්‍ය ප්‍රකාශන අඛණ්ඩ පැවැත්ම ඇතැයි යන්න නිශ්චිත කිරීම මත සකස් කර ඇත. එසේ වූව ද, ආයතනයේ මූල්‍ය වගකීම රු 108,657,608 කින් මූල්‍ය වත්කම් ඉක්මවා ඇති අතර ජ්‍යෙෂ්ඨ වගකීම්, ජ්‍යෙෂ්ඨ වත්කම් ද ඉක්මවා ඇති බව නිරීක්ෂණය කරමි. එසේ වූව ද 1968 අංක 24 දරන රාජ්‍ය මුදුණ සංස්ථා පනතේ 18(3) වගන්තිය අනුව ආයතනයේ අඛණ්ඩ පැවැත්ම සඳහා මූල්‍ය ප්‍රතිපාදන සැලකීමට මුදල් අමාත්‍යාංශයේ සභාය ලබා දීමට බැඳී ඇති බවට ප්‍රතිපාදන සලසා ඇති බව නිරීක්ෂණය කරමි. මේ කරුණ හේතුවෙන් මාගේ මතය තත්වාගණනය කරනු නොලැබේ.



ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිතිවලට (ශ්‍රී.ලං.වි.පු) අනුකූලව මා විගණනය සිදු කරන ලදී. මෙම විගණන ප්‍රමිති යටතේ වූ මාගේ වගකීම, මෙම වාර්තාවේ මූල්‍ය ප්‍රකාශන විගණනය සම්බන්ධයෙන් විගණකගේ වගකීම යන කොටසේ තවදුරටත් විස්තර කර ඇත. මාගේ තන්වාගණනය කළ මතය සඳහා පදනමක් සැපයීම උදෙසා මා විසින් ලබාගෙන ඇති විගණන සාක්ෂි ප්‍රමාණවත් සහ උච්ච බව මාගේ විශ්වාසයයි.

1.4 රාජ්‍ය මුද්‍රණ සංස්ථාවේ 2021 වාර්ෂික වාර්තාවේ ඇතුළත් අනෙකුත් තොරතුරු.

මෙම විගණන වාර්තාවේ දිනට පසුව මට ලබා දීමට බලාපොරොත්තු වන සංස්ථාවේ 2021 වාර්ෂික වාර්තාවේ ඇතුළත් කර ඇති නමුත් මූල්‍ය ප්‍රකාශන සහ ඒ පිළිබඳව වූ මගේ විගණන වාර්තාවේ ඇතුළත් නොවන තොරතුරු, අනෙකුත් තොරතුරු යන්නෙන් අදාළ වේ. මෙම අනෙකුත් තොරතුරු සඳහා කළමනාකරණය වගකිව යුතුය.

මූල්‍ය ප්‍රකාශන සම්බන්ධයෙන් වූ මගේ මතයෙන් අනෙකුත් තොරතුරු ආවරණය නොකරන අතර මම ඒ පිළිබඳ කිහිදු ආකාරයක සහනිකවීමක් හෝ මතයක් ප්‍රකාශ නොකරමි.

මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳ මගේ විගණනයට අදාළව, මගේ වගකීම වන්නේ ඉහත හඳුනාගත් අනෙකුත් තොරතුරු ලබා ගත හැකි වූ විට කියවීම සහ එසේ කිරීමේදී අනෙකුත් තොරතුරු මූල්‍ය ප්‍රකාශන සමඟ හෝ විගණනයේදී හෝ වෙනත් ආකාරයකින් ලබාගත් මගේ දැනුම අනුව ප්‍රමාණාත්මක වශයෙන් නොගැලුපෙනවාද යන්න සලකා බැලීමයි.

මුද්‍රණ සංස්ථාවේ 2021 වාර්ෂික වාර්තාව කියවන විට, එහි ප්‍රමාණාත්මක වරදවා දැක්වීම ඇති බව නිගමනය කළහාත්, නිවැරදි කිරීම සඳහා පාලනය කරන පාර්ශවයන් වෙත එම කරුණු සන්නිවේදනය කළ යුතුය. තවදුරටත් නිවැරදි නොකළ වරදවා දැක්වීම තිබේ නම් ඒවා ආණ්ඩුතුම ව්‍යවස්ථාවේ 154(6) ව්‍යාවස්ථාව ප්‍රකාරව මා විසින් යථා කාලයේ දී පාර්ලිමේන්තුවේ සභාගත කරනු ලබන වාර්තාවට ඇතුළත් කරනු ඇත.

1.5 මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳ කළමනාකරණයේ සහ පාලනය කරන පාර්ශවයන්ගේ වගකීම්.

මෙම මූල්‍ය ප්‍රකාශන ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිතිවලට අනුකූලව පිළියෙළ කිරීම හා සාධාරණ ලෙස ඉදිරිපත් කිරීම සහ වංචා හෝ වැරදි ශේෂවෙන් ඇති විය හැකි ප්‍රමාණාත්මක සාවදාය ප්‍රකාශයන්ගෙන් තොරව මූල්‍ය ප්‍රකාශන පිළියෙළ කිරීමට හැකි වනු පිළිස අවශ්‍ය වන අභ්‍යන්තර පාලනයන් තීරණය කිරීම කළමනාකරණයේ වගකීම වේ.

මූල්‍ය ප්‍රකාශන පිළියෙළ කිරීමේදී, සංස්ථාව අඛණ්ඩව පවත්වාගෙන යාමේ හැකියාව තීරණය කිරීම කළමනාකරණයේ වගකීමක් වන අතර, කළමනාකාරීන්වය සංස්ථාව ඇවර කිරීමට අදහස් කරන්නේ නම් හෝ වෙනත් විකල්පයක් තොමැති විට දී මෙහෙයුම් නැවැත්වීමට කටයුතු කරන්නේ නම් හැර අඛණ්ඩ පැවැත්මේ පදනම මත ගිණුම් තැබීම හා සංස්ථාවේ අඛණ්ඩ පැවැත්මට අදාළ කරුණු අනාවරණය කිරීම ද කළමනාකරණයේ වගකීමකි.

රාජ්‍ය මූද්‍රණ සංස්ථාවේ මූල්‍ය වාර්තාකරණ ත්‍රියාවලිය සම්බන්ධව පරික්ෂා කිරීමේ වගකීම, පාලනය කරන පාර්ශවයන් විසින් දරනු ලබයි.

2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 16(1) උප වගන්තිය ප්‍රකාරව, සංස්ථාවේ වාර්ෂික සහ කාලීන මූල්‍ය ප්‍රකාශන පිළියෙළ කිරීමට හැකිවන පරිදි ස්වකීය ආදායම්, වියදම්, වත්කම් හා බැරකම් පිළිබඳ නිසි පරිදි පොත්පත් හා වාර්තා පවත්වාගෙන යා යුතුය.

1.6 මූල්‍ය ප්‍රකාශන විගණනය සම්බන්ධයෙන් විගණකගේ වගකීම

සමස්කයක් ලෙස මූල්‍ය ප්‍රකාශන, වංචා සහ වැරදි නිසා ඇතිවන ප්‍රමාණාත්මක සාවදාය ප්‍රකාශයන්ගෙන් තොර බවට සාධාරණ තහවුරුවක් ලබාදීම සහ මාගේ මතය ඇතුළත් විගණන වාර්තාව නිකුත් කිරීම මාගේ අරමුණ වේ. සාධාරණ සහතිකවීම උසස් මට්ටමේ සහතිකවීමක් වන නමුත්, ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිති ප්‍රකාරව විගණනය සිදු කිරීමේදී එය සැමැවීම ප්‍රමාණාත්මක සාවදාය ප්‍රකාශනයන් අනාවරණය කරගන්නා බවට වන තහවුරු කිරීමක් තොවනු ඇත. වංචා සහ වැරදි තනි හෝ සාමූහික ලෙස බලපෑම නිසා ප්‍රමාණාත්මක සාවදාය ප්‍රකාශනයන් ඇති විය හැකි අතර, එහි ප්‍රමාණාත්මක හාවය මෙම මූල්‍ය ප්‍රකාශන පදනම් කරගනීමින් පරිගිලකයන් විසින් ගනු ලබන ආර්ථික තීරණ කෙරෙහි වන බලපෑම මත රඳා පවතී.



ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිති ප්‍රකාරව විගණනයේ කොටසක් ලෙස මා විසින් විගණනයේදී වෘත්තීය විනිශ්චය සහ වෘත්තීය සැකමුසුබවින් යුතුව ක්‍රියා කරන ලදී. මා විසින් තබදුරටත්,

- ප්‍රකාශ කරන ලද විගණන මතයට පදනමක් සපයා ගැනීමේදී වංචා හෝ වැරදි හේතුවෙන් මූල්‍ය ප්‍රකාශනවල ඇති විය හැකි ප්‍රමාණාත්මක සාවදා ප්‍රකාශනයන් ඇතිවීමේ අවදානම් හඳුනාගැනීම හා තක්සේරු කිරීම සඳහා අවස්ථාවෝවිතව උචිත විගණන පරිපාටි සැලසුම් කර ක්‍රියාත්මක කරන ලදී. වරදවා දැක්වීම හේතුවෙන් සිදුවන ප්‍රමාණාත්මක සාවදා ප්‍රකාශනයන්ගෙන් සිදුවන බලපෑමට වඩා වංචාවකින් සිදුවන්නා වූ බලපෑම ප්‍රබල වන්නේ ඒවා දුස්සන්ධානයෙන්, ව්‍යාප ලේඛන සැකසීමෙන්, වෙනතාන්විත මහජැරීමෙන් වරදවා දැක්වීමෙන් හෝ අභ්‍යන්තර පාලනයන් මහජැරීමෙන් වැනි හේතු නිසා වන බැවිති.
- අභ්‍යන්තර පාලනයේ සඡ්ලැංකිත්වය පිළිබඳව මතයක් ප්‍රකාශ කිරීමේ අදහසින් නොවුවද, අවස්ථාවෝවිතව උචිත විගණන පරිපාටි සැලසුම් කිරීම පිණිස අභ්‍යන්තර පාලනය පිළිබඳව අවබෝධයක් ලබාගන්නා ලදී.
- හාඩිනා කරන ලද ගිණුම්කරණ ප්‍රතිපත්තිවල උචිතභාවය, ගිණුම්කරණ ඇස්තමේන්තුවල සාධාරණත්වය සහ කළමනාකරණය විසින් කරන ලද සම්බන්ධිත හෙළිදරවි කිරීම අගයන ලදී.
- සිද්ධීන් හෝ තත්ත්වයන් හේතුවෙන් සංස්ථාව අඛණ්ඩ පැවැත්ම පිළිබඳ ප්‍රමාණාත්මක අවනිශ්චයතාවයක් තිබේද යන්න සම්බන්ධයෙන් ලබාගන් විගණන සාක්ෂි මත පදනම්ව ගිණුම්කරණය සඳහා ආයතනයේ අඛණ්ඩ පැවැත්ම පිළිබඳ පදනම යොදා ගැනීමේ අදාළත්වය තීරණය කරන ලදී. ප්‍රමාණවත් අවනිශ්චයතාවයක් ඇති බවට මා නිගමනය කරන්නේ නම් මූල්‍ය ප්‍රකාශනවල ඒ සම්බන්ධයෙන් වූ හෙළිදරවිකිරීම වලට මාගේ විගණන බාර්තාවේ අවධානය යොමු කළ යුතු අතර, එම හෙළිදරවිකිරීම ප්‍රමාණවත් නොවන්නේ නම් මාගේ මතය විකරණය කළ යුතුය. කෙසේ යුතුව ද, අනාගත සිද්ධීන් හෝ තත්ත්ත්වයන් මත අඛණ්ඩ පැවැත්ම අවසන් වීමට හැකිය.
- මූල්‍ය ප්‍රකාශනවල ව්‍යුහය හා අන්තර්ගතය සඳහා පාදක වූ ගණුදෙනු හා සිද්ධීන් උචිත හා සාධාරණව ඇතුළත් වී ඇති බව සහ හෙළිදරවි කිරීම් ඇතුළත් මූල්‍ය ප්‍රකාශනවල සමස්ථ ඉදිරිපත් කිරීම අගයන ලදී.

මාගේ විගණනය තුළ දී හඳුනාගත් වැදගත් විගණන සොයාගැනීම්, ප්‍රධාන අභ්‍යන්තර පාලන දුර්වලතා හා අනෙකුත් කරුණු පිළිබඳව පාලනය කරනු ලබන පාර්ශවයන් දැනුවත් කරමි.



2. වෙනත් නොතික හා නියාමන අවශ්‍යතා පිළිබඳ වාර්තාව

- 2.1 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ පහත සඳහන් අවශ්‍යතාවයන් සම්බන්ධයෙන් විශේෂ ප්‍රතිපාදන ඇතුළත් වේ.
- 2.1.1 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12(අ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවන් අනුව, මෙම වාර්තාවේ 1.2 ජේදයේ දක්වා ඇති නිරික්ෂණයන්ට යටත්ව විගණනය සඳහා අවශ්‍ය සියලු තොරතුරු සහ පැහැදිලි කිරීම මා විසින් ලබාගන්නා ලද අතර, මාගේ පරීක්ෂණයෙන් පෙනී යන ආකාරයට නිසි මූල්‍ය වාර්තා සංස්ථාව පවත්වාගෙන ගොස් තිබුණි.
- 2.1.2 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 6(1)(ඇ)(iii) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව සංස්ථාවේ මූල්‍ය ප්‍රකාශන ඉකුත් වර්ෂය සමඟ අනුරුදු වේ.
- 2.1.3 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 6(1)(ඇ)(iv) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව ඉකුත් වර්ෂයේදී මා විසින් සිදුකරන ලද නිර්දේශයන් ඉදිරිපත් කරන ලද මූල්‍ය ප්‍රකාශනවල ඇතුළත්ව ඇත.
- 2.2 අනුගමනය කරන ලද ක්‍රියාමාර්ග සහ ලබා ගන්නා ලද සාක්ෂි මත හා ප්‍රමාණාත්මක කරුණුවලට සිමා කිරීම තුළ, පහත සඳහන් ප්‍රකාශ කිරීමට තරම් කිසිවක් මාගේ අවධානයට ලක් නොවේ.
- 2.2.1 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12(ඇ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව අධ්‍යක්ෂ මණ්ඩලයේ යම් සමාජිකයෙකුට සංස්ථාව සම්බන්ධවී යම් ගිවිසුමක් සම්බන්ධයෙන් සංස්කුත හෝ අනායාකාරයකින් සාමාන්‍ය ව්‍යාපාරික තත්ත්වයෙන් බැහැරව සම්බන්ධයක් ඇති බව.
- 2.2.2 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12(ඊ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව යම් අදාළ ලිඛිත නීතියකට හෝ සංස්ථාවේ පාලක මණ්ඩලය විසින් නිකුත් කරන ලද වෙනත් පොදු හෝ විශේෂ විධානවලට අනුකූල නොවන ලෙස ක්‍රියා කර ඇති බව.



2.2.3 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12(උ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව සංස්ථාවේ බලනල, කර්තව්‍ය සහ කාර්යයන්ට අනුකූල තොවන ලෙස කටයුතු කර ඇති බව.

2.2.4 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12(උ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව සංස්ථාවේ සම්පත් සකසුරුවම් ලෙස, කාර්යක්ෂම ලෙස සහ එළඳඟ ලෙස කාලසීමාවන් තුළ අදාළ නීතිරේතිවලට අනුකූලව ප්‍රසම්පාදනය කර භාවිතා කර තොමැති බව.

3. වෙනත් විගණන නිරීක්ෂණ

(අ) ණයවර ලිපිවලින් රු. 448,299,364 කට කඩාසි ආනයනය කර මිලදී ගැනීමට හැකියාව නිබැයදී එසේ සිදුනොකර අවස්ථා 6 කදී දේශීය සැපයුම්කරුවන්ගෙන් රු. 510,249,355 කට කඩාසි මිලදී ගැනීම හේතුවෙන් සංස්ථාවට රු. 61,949,991 ක පාඩුවක් සිදු වී තිබුණි.

(ආ) අධ්‍යක්ෂ මණ්ඩල අනුමැතියකින් තොරව සංස්ථාවේ සහාපතිවරයා විසින් මුද්‍රණය කරනු ලබන එක් ලොතරයි පතකින් සංස්ථාවට ලැබීමට නියමිත මුදල ගත 49 සිට ගත 44 දක්වා අඩු කිරීම නිසා සමාලෝචන වර්ෂයේදී සංස්ථාවට රු. 10,519,265 ක ආදායමක් අනිමි වී තිබුණි.

චෘඛිලිව්. ඩී.ඩී. විකුමරත්න
විගණකාධිපති



2021

රජයේ මූල්‍ය නීතිගත සංස්ථාව

මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳ අදහස් දැක්වීම

1. මූල්‍ය ප්‍රකාශන

1.1 තත්වාග්‍රහණය කළ මතය

1.2 තත්ත්වාග්‍රහණය කළ මතය සඳහා පදනම

- (අ) මෙම යන්ත්‍රය මිලට ගත් වර්ෂයේ සිටම දිගු කාලීන භාය ගේජයක් ලෙස ගිණුම් ප්‍රකාශන වල දැක්වා ඇත. මිලග වර්ෂයේ (2022) සිට මූල්‍ය ප්‍රකාශන සැකසීමේදී එය නිවැරදිව වෙන්කාට මූල්‍ය ප්‍රකාශනවල පෙන්වීමට කටයුතු කරන්නේමු.
- (ආ) 2021 වර්ෂයේ ගිණුම තුළ 2020 වර්ෂයේ නැවත සකස් කළ ගිණුම ඉදිරිපත් කර ඇත. ගිණුම්කරණ ප්‍රමිත වලට අනුගත වීමට උපදෙස් ලබා දී ඇත.
- (ඇ) සුරක්ෂා අංශයට මිලදී ගත් සුරක්ෂා මූල්‍ය යන්ත්‍රය මිලට ගැනීම සඳහා දැරු පිරිවැය, ගොඩැලුමේ ගාස්තු, වරාය ගාස්තු, ගොඩැහිලි සැකසීමේ ගාස්තු ඇතුළු සියලුම වියදම් ග්‍රී.ලං.ගි. ප්‍රමිත 16 ප්‍රකාරව ගිණුම්ගත කර ඇත. එම යන්ත්‍රය සවිකළ සුරක්ෂා අංශයේ අභ්‍යන්තර නඩත්තුව යම් වියදමක් දරා ඇති අතර එයද මෙම යන්ත්‍රයේ පිරිවැයක් ලෙස භදුනාගෙන ගිණුම් ගත කර ඇතන් එම ගෙවීම සිදු කිරීමේදී අඩු කරන ලද රඳවා ගත් මූදල් රු. 703,095.00 ක් සහ කාර්ය සාධන සුරක්ෂණ වට්නාකම රු. 650,000ක් අදාළ පිරිවැයෙන් අඩු කාට මූදල් ගෙවා ඇත. අදාළ කාර්යයෙහි ප්‍රගතිය සලකා බලා අවසන් ගෙවීම සිදු කිරීමෙන් පසු 2022 ගිණුම වල නිවැරදි කිරීමට කටයුතු කර ඇත.
- (ඇ) ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිත 16 හි 51 වන ජේදය ප්‍රකාරව එසේ සමාලෝචනය කළ යුතු වුවද ඒ සඳහා අවශ්‍ය තාක්ෂණික දැනුම ඇති අයෙකු මගින් සිදු කර ගත යුතු වන අතර, සංස්ථාව වත්කම් ප්‍රත්‍යාගණනයක් ශ්‍රී ලංකා තක්සේරු දෙපාර්තමේන්තුව මගින් සිදු කරගනු ලබයි. එහෙත් ඒ සඳහා සැලකිය යුතු මට්ටමේ වට්නාකමක් ගෙවීම වශයෙන් කළ යුතුය. සංස්ථාවේ වර්තමාන මූල්‍ය අර්බුදය හමුවේ ඒ සඳහා මූදල් වෙන් කිරීමක් සිදු කිරීමට අපහසු වන මූත් 2023 වසරදී වත්කම් ප්‍රත්‍යාගණනයක් සිදු කාට එහි එලදායි ජීවිත කාලයද ගණනය කාට නිසි ලෙස ගිණුම්වල පෙන්වීමට කටයුතු කිරීමට බලාපොරොත්තු වේ.
- (ඉ) භාණ්ඩ ඉල්ලුම්කරු විසින් ඇණවුම් වලට අදාළ මූල්‍ය භාණ්ඩ ප්‍රමාණයම ලැබෙනතුරු කිසිදු ගෙවීමක් සිදු නොකරයි. එහෙයින් භාණ්ඩ කාටසක් අදාළ ආයතනයට යොමු කර ඇතන් එය ආදායමක් සේ සැලකීමට නොහැකි වී ඇත. නමුත් සම්පූර්ණ භාණ්ඩ නොගෙ යවා අවසන් වූ විගසම ඉන්වොයිස් කර අදාළ ආදායම ගිණුම් ගත කරනු ලබයි. මෙම වට්නාකම 2022 වර්ෂයේදී ආදායමක් ලෙස ගිණුම් ගත කර ඇත
- (ඊ) පිළිගනිම්. කාවිඩ් රෝග තත්වය හා ආයතනයේ ඇතිවූ සේවක අර්බුද හේතුවෙන් මෙම තත්වය උද්‍යෝග ඇතිවූ ඇත. ඉදිරියේදී මෙවැනි ප්‍රමාද වී ඉන්වොයිස් කිරීම වලක්වා ගැනීමට අවශ්‍ය පියවර ගෙන ඇත.

- (උ) මෙම ඉඩම පවරා දීමට අදාල ඉඩමේ ප්‍රත්‍යාගණන අගයද එම ඉඩම පවරා දීමෙන් සිදුවූ අලාහයද නිවැරදිව ගිණුම්වල දක්වා තිබු බැවින් සංස්ථා ලාභය අඩු වැඩි වීමට බලපැමක් සිදුව නොමැත. එහෙන් එය ප්‍රත්‍යාගණන ලාභ සංචිතයෙන් ඉවත් කිරීම අතපසුවීමකින් සිදු කිරීමට නොහැකි වීයැති අතර එය ඉදිරි වර්ෂයේදී නිවැරදි හිමිකම් වෙනස් වීමේ ප්‍රකාශනයේ දක්වීමට කටයුතු කරනු ලැබේ.
- (උ) වැඩපත් අංක 20210464 යටතේ මුද්‍රණය කර අවසන්ව පැවති පිටපත් 52,500 ක ප්‍රමාණයෙහි පිරිවැය නිවැරදිව ප්‍රධාන මුද්‍රණාලයේ නිමි තොග පිරිවැයට එකතු කොට දක්වා ඇත. මෙහි වට්නාකම පිරිවැය අංශයේ වාර්තාවේ ඇති නොනිමි තොග වට්නාකමින් ඉවත් කොට ඇති බැවින් ද්විගණනයක්ද සිදුව නොමැත. එබැවින් නිමිභාණ්ඩ තොගයේ වට්නාකමෙහි හෝ ලාභයෙහි වැඩිවීමක් සිදුව නොමැත.
- (උ) සංස්ථා ගිණුම් වාර්තා වලට අනුව අයවිය යුතු සහ ගෙවිය යුතු ණය ශේෂයන් නිවැරදිව ගිණුම් ගතකාට ඇත.

03) වෙනත් විගණන නිර්ක්ෂණ

- අ) මෙම සම්බන්ධව 2021 අප්‍රේල් මස සභාපතිතුමාගේ උපදෙස් පරිදි සිදුවී ඇති අවිධිමත් ගණුමෙනු සම්බන්ධව අභ්‍යන්තර විගණන අංශයේ මූලිකත්වයෙන් අල්ලස් හා දූෂණ විමර්ශන කොමිෂන් සභාවේ පැමිණිල්ලක් සිදු කිරීමට කළමණාකාරීන්වය කටයුතු කර ඇත.
- ආ) ලොතරයිපතක් සඳහා ඉන්වොයිස් කරන ලද මුදල අඩු කිරීම සම්බන්ධයෙන් ඉදිරිපත් කර තිබු ලිපිය අනුව සිදුව ඇති පාඩුව නැවත ලබා දෙන ලෙස ජාතික ලොතරයි මණ්ඩලයට ඉල්ලීම් කළද ඒ සඳහා ප්‍රතිචාර ලැබේ නොමැත.



அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்

2021

ஆண்டறிக்கை

ஆண்டறிக்கை,
கணக்குக் கூற்றுக்கள் மற்றும்
கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை

2021 டிசெம்பர் 31 இல் முடிவடைந்த 54 வது ஆண்டுக்கானது.

2021 ஜூவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து

2021 டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை

SPC

நிறுவனத்தின் நோக்கு

அச்சுத் தொழிலில் முன்னோடியாக
திகழ்வுதன் மூலம் வெளியீட்டில்
அதிலும் குறிப்பாக கல்வி
அபிவிருத்தி வெளியீட்டை
ஊக்குவித்து பாதுகாப்பதுடன்
அப்பியாச புத்தக மற்றும்
காகிதம் உட்பட எழுதுவதற்கு
தேவையான பொருள்களின்
விற்பனை மற்றும் சந்தை
ஆகியவற்றில் முன்னோடியாக
திகழுதல்.

பணி

திறமையும் கையிழையும் மிக்க
மனநிறைவு கொண்ட
ஊழியர்களைக் கொண்ட முன்
உதாரணமான அரசு
கூட்டுத்தாபனமாக திகழ்வுதுடன்
அச்சுத் தொழிலில் அதி உயர்
தரத்திற்கு ஏற்ப போட்டியான
விலைக்கு அச்சுப் பொருள்
உற்பத்திகளை மக்களின் தேவை
மற்றும் நலம் கருதி
விநியோகித்தல்.

பானலுவ,
பாதுக்க.

கெளரவ கல்வி அமைச்சர்,
கல்வி அமைச்சு,
இசுருபாய
பத்தரமுல்ல

கெளரவ அமைச்சர்,

நிதிச் சட்டம் இலக்கம் 38, 1971, 14 வது பிரிவின்படி, 1, ஜனவரி இலிருந்து 31.12.2021 வரைக்குமான ஆண்டு தொடர்பாக பின்வருவனவற்றை பணிப்பாளர் சபையின் சார்பில் உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.

1. அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் பற்றிய வருடாந்த அறிக்கை.
2. கணக்காய்வு செய்யப்பட்ட ஜந்தொகை, செயலாற்று கணக்குகள் மற்றும் இலாப, நட்ட கணக்கு.
3. கணக்காய்வாளர் நாயகத்தின் கருத்துரைகள்.

தங்களின் கவனத்திற்காக முன்வைக்கின்றேன்.

தங்கள் விசுவாசமுள்ள,



தலைவர்
அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்

தலைவரின் செய்தி



அரசு அச்சகக் கூட்டுத்தாபனம் இது வரையான 55 ஆண்டுகால வரலாற்றில், மிகவும் சவால்மிக்க மற்றும் அந்த சவால்களுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்து பெற்ற சாதனைகளுடன் 2021 ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கைக்காக நிதிக்கூற்றுக்களை சமர்ப்பிப்பதற்கு முடிந்தமை எனக்கு கிடைத்த பாக்கியமொன்றாக கருதுகின்றேன்.

கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய அந்நிய செலாவணி இடர்களின் மத்தியில் நாடளாவிய ரீதியிலான பாடசாலை பிள்ளைகளின் பாடப் புத்தகங்களின் தேவையினை பூர்த்தி செய்வதற்காக கடதாசி இறக்குமதி செய்வதில் பெரும் சிக்கலான நிலைமையொன்று உருவாகியிருந்த சந்தர்ப்பத்தில் இந்திய கடன் முன் மொழிவு திட்டத்தின் ஊடாக தேவையான கடதாசிகளை பெற்றுக்கொண்டு பிள்ளைகளின் தேவைகளை உயர் தரத்துடன் பூர்த்தி செய்ய முடியுமாக இருந்தமை பெரும் பாக்கியமொன்றாக கருதுகின்றேன். அத்துடன் எமது வாடிக்கையாளர்களின் அதிகரித்து வருகின்ற தேவைகளை பூர்த்தி செய்வதற்காக எங்களுடைய உற்பத்தி நடைமுறைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளை தொடர்ந்து மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுவரும் சந்தர்ப்பத்தில் மிகவும் உயர் தரத்திலான அப்பியாச புத்தகங்களை நேரடி வர்த்தக நாமத்தின் கீழ் பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு முடியுமாயிருந்தது. மேலும், சுரக்கா அச்சிப்பதிவுகள் மற்றும் வணிக அச்சிப்பதிவுகள் என்பதன் மூலம் நிறுவனத்திற்கு கிடைக்கும் நன் மதிப்பை

குறைத்து மதிப்பட முடியாதிருந்ததுடன் அது இலங்கையின் அச்சகத் துறையினை முற்படுத்தி வைப்பதற்கு பெரும் உந்துசக்தியாக காணப்பட்டது.

அத்தோடு ஒரு சமூக பொறுப்புடனான கூட்டுத்தாபனமாக, நிலையான அபிவிருத்தியின் முக்கியத்துவம் மற்றும் நமது சுற்றுச்சூழல் நெருக்கடிகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கழிவுகளை குறைத்துக் கொள்ளல், வளங்களை காத்துக் கொள்ளல் மற்றும் காபன் பதிவுகளை குறைத்துக் கொள்வதற்கு இந்த பொழுதிலிருந்து பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நிலவிய பல்வேறு மோதல்கள் மற்றும் தடங்கள்களை முறியடித்து போட்டித்தன்மையிலான சந்தையினுள் காணப்படுகின்ற இடைவெளிகளை சீர் செய்வதன் ஊடாக அச்சப் பதிவில் பாரிய படியொன்றினை வைப்பதற்கு கனவு காண்கின்ற நாம் அந்த கனவுகளை உண்மையாக்கிக் கொள்வதற்கு வழிகாட்டுகின்ற பல்வேறு பிரிவுகளில் காணப்படுகின்ற பல்வேறு தரப்பினருக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் கூட்டுத்தாபனத்தின் அனைத்து உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்களுக்கு என்னுடைய இதயபூர்வமான நன்றியை தெரிவிப்பதற்கு இதை ஓர் சந்தர்ப்பமாக்க விரும்புகிறேன்.


மு. எஸ். ஏ. விஜேனாயக்க
தலைவர்
அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்

2021 பணிப்பாளர் சபை

தலைவர்
திரு. ஜனக ரத்னகுமார்

பணிப்பாளர்கள்

1. திரு. விஜித நன்தகுமார்
2. திரு. ஈ. ஜி. எச். எம். ரஷிங்க
(2020. 02. 05 - 2021. 06. 28)
3. திரு. ருசிர வீரசேகர
(2021. 06. 28 - 2022. 04. 21)
4. திரு. எச். எல். டபிளியூ. காமினீ
5. திரு. டி. எச். கண்டம்பி
6. திரு. எச். டி. எல். சாமிகர
7. திரு. யூ. ஜி. எஸ். ரங்கஜீவ

2021 நிறைவேற்று அதிகாரிகள்

நிதி முகாமையாளர்
திரு. எம். ஆர். பீ. ஜயவர்தன்

விநியோக முகாமையாளர்
திரு. ஈ. வீ. கே. கீர்த்திரத்ன

பிரதி முகாமையாளர்
திரு. ஓ. எம். ஆர். என். தென்னகோன்

பிரதி வேலை முகாமையாளர்
திரு. எஸ். இ. குமாரசிங்க

முகாமையாளர் (காகிதாதிகள் தொழிற்சாலை)
திரு. எல். இ. பிரேமசிறி

கணக்காளர்
திரு. எம். ஆர். பீ. ஜயவர்தன்

உள்ளக கணக்காய்வாளர்
திரு. எம். எஸ். எஸ். மொஹூடு

உதவி வேலை முகாமையாளர் (மதிப்பீடு)
திரு. கே. ஓ. ஓ. சந்திரசிறி

உதவி வேலை முகாமையாளர்
(பாதுகாப்பு அச்சிடல் பிரிவு)
திரு. எம். ஏ. கொதலாவல்

உதவி வேலை முகாமையாளர்
(புத்தகம் கட்டுதல்)
திரு. பி. கே. திலக் மஹிந்த

உதவி முகாமையாளர் (விற்பனை)
திரு. எச். ஆர். குணசேகர

உதவி முகாமையாளர் (தகவல் தொழினுட்ப)
ஆர். எம். ஏ. பி. பி. ராஜகருணா

உதவி முகாமையாளர்
(நிர்வாக, மனித வளங்கள் அபிவிருத்தி)
திருமதி என். வீ. என். ஆர். ஆசிங்சன்

உதவி முகாமையாளர்
(சட்டம் பணிப்பாளர் சபையின் செயலாளர்)
திரு. ஏ. எல். ஆர். மதுகாணி

உதவி முகாமையாளர் (வெளியீடு)
திரு. மதுரங்க சீ. நுவன்பிரிய

உதவி முகாமையாளர் (வழங்கல்)
திரு. யூ. அனில் ஜயகான்த

கணக்காளர்
திரு. டப். ஏ. ஏ. எஸ். ஜயசன்தர

உதவி வேலை முகாமையாளர் (பராமரிப்பு)
திரு. என். ஜி. எல். சன்திமால்

கணக்காளர்
திரு. என். யூ. எஸ். டி ஸில்வா

S D C



2021

பணிப்பாளர் சபையின் அறிக்கை

நிதிச் சட்டம் இலக்கம் 38, 1971, 14 வது பிரிவுன்படி, அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை 31. 12. 2021 இல் முடிவடைந்த ஆண்டில் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளை உள்ளடக்கிய 53 ஆவது அறிக்கையை சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.

மதிப்பீட்டு ஆண்டில் 09 சபைக்கூட்டங்கள் நடாத்தப்பட்டன.

01. உற்பத்தி

1.1 பாடசாலை பாட நூல்கள்

1.1.1 பாடசாலை நூல்களை அச்சிடுதல்


பாடசாலைப் பாடப்புத்தகங்களை அச்சிடும் நோக்கில் நிறுவுப்பட்ட கூட்டுத்தாபனம் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து வேறு உற்பத்திப் பிரிவுகளை நோக்கி விரிவடைந்துள்ளது. அத்துடன் பாடசாலைப் பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி நேரடியாக கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைப்பதற்கு பதிலாக கேள்விப் பத்திரிக்கள் ஊடாகப் போட்டி அடிப்படையில் கல்வி வெளியீட்டுத்திணைக்களத்தின் கட்டளைகளைக் கூட்டுத்தாபனம் பெற்றுக்கொள்ள வேண்டியேற்பட்டது. எனினும் இம்முறைமை மாற்றப்பட்டு 2021 ஆண்டிலும் கேள்விப் பத்திரிகை நடைமுறைக்கு புறம்பாக பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி கூட்டுத்தாபனத்திற்கு அளிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தது. இதற்கு அமைவாக 2021 ஆண்டிலும் 14.9 மில்லியன் பாடசாலைப் பாடப்புத்தங்களின் பிரதிகளை அச்சிட்டதன் மூலம் கூட்டுத்தாபனத்திற்கு 1186.9 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்தது.

பகுப்பாய்வு ஆண்டில் அச்சிடப்பட்ட பாடசாலை பாடப்புத்தகங்களின் பிரதிகளின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைத்த வருமானம் 2019 மற்றும் 2020 க்கு ஒப்பீட்டு அடிப்படையில் பின்வருமாறு

பாடசாலை அச்சு வேலை	2019 ('000)	2020 ('000)	2021 ('000)
பிரதிகள் தொகை	11,012	15,910	14,900
வருமானம் - ரூபா	1,090,416	1,297,850	1,186.918


1.2 ஏனைய அச்சு சேவைகள்

பகுப்பாய்வு ஆண்டில் அறநெறி பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிடல் சேவைகள் (அதிவீட்டு இலாபச்சீட்டுகள், ரிதிரேகா, வங்கி சேமிப்பு சான்றிதழ் பத்திரிக்கள், தபால் வைப்பு புத்தங்கள், லேபல்கள், எயார்போர்ட் சுப்பர் டிரோ முதலியன்) மற்றும் அரசாங்கங்களுக்கான அச்சிடல் சேவைகள் வழங்கப்பட்டன. இதனைத் தவிர வெவ்வேறு நிறுவனங்களின் அச்சுப் பணிகளும் நிறைவேற்றப்பட்டன. விவேஷட் அச்சிடல் சேவைகள் சில கீழ்வருமாறு.



1.2.1 பாதுகாப்பு அச்சிடும் பணி

தேசிய லொத்தர் சபை மஹஜன சம்பத இற்றைவரை 47 ஆண்டுகள் அச்சிடப்பட்டுள்ளது. இதனைத் தவிர எயர்போர்ட் லொத்தரும் அச்சிடப்பட்டுள்ளது. லொத்தர் சபையிடமிருந்து கிடைத்த சகல அச்சிடல் கட்டளைகளும் அச்சிடப்பட்டுள்ளன, 2021 ஆண்டில் அச்சிடப்பட்ட லொத்தர்களின் எண்ணிக்கை 510,285 மில்லியனாகும். இதற்கு அமைவாக வருமானம் 247,229 மில்லியன் ரூபாவாகும். லொத்தர் அச்சிடலின் வருமானமும் பிரதிகளின் எண்ணிக்கையும் பின்வருமாறு.



லொத்தர் அச்சிடுதல் வேலை	2019 ('000)	2020 ('000)	2021 ('000)
பிரதிகள் தொகை	524,474	534,727	510,285
வருமானம் - ரூபா	293,440	299,447	247,229

1.2.2 வேறு அச்சு சேவைகள்

அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் திணைக்களாங்களை போன்று தனியார்துறையின் கட்டளைகளை பெற்றுக்கொள்வது குறித்து விசேட ஆர்வத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிறைவேற்றப்பட்ட விசேட அச்சிடல் சேவைகளில் பின்வரும் சேவைகள் முக்கியமானவையாக காணப்பட்டன.

01. பல நிறுவனங்களுக்கான ஆண்டறிக்கைகள்
02. அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கான பல்வகை அச்சுப் பணிகள்
03. பல்கலைக்கழக சான்றிதழ் பத்திரங்கள்
04. தேசிய மிருககாட்சிசாலைக்கான நுழைவுச் சீட்டுக்கள் மற்றும் ஏனைய விளம்பர கையேடுகள்
05. சினிமா டிக்கட்டுக்கள்
06. ஊழியர் சேமலாப நிதியத்தின் பல்வகை அச்சுப் பணிகள்
07. தேசிய சேமிப்பு வங்கியின் அச்சுப் பணிகள்
08. பரீட்சைத் திணைக்களத்திற்காக அச்சிடப்பட்ட விடை எழுதும் தாள் புத்தங்கள்
09. வட்மேல் மாகாண சிறுவர் பராமரிப்பு நிறுவனத்தின் தருகெட்ட சஞ்சிகை

பல்வகை அச்சுப் பணிகளை நிறைவேற்றி கூட்டுத்தாபனம் ஈடிய வருமானம் ரூ. 53 மில்லியனாகும்.



1.3 அப்பியாசக் கொப்பிகளையும் ஏனைய காகிதாதிகளையும் தயாரித்தல்

பகுப்பாய்வு ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021 ஆண்டின் உற்பத்தி பின்வருமாறு.

விபரம்	உற்பத்தி அளவு	பெறுமதி ரூபா
அப்பியாசக் கொப்பிகள் (80 பக்கம்)	மில்லியன் 3.715	மில்லியன் 106.111
CR கொப்பிகள்	மில்லியன் 0.768	மில்லியன் 47.694
ஏனைய காகிதாதிகள்	மில்லியன் 0.111	மில்லியன் 10.535
மொத்தம்	மில்லியன் 4.595	மில்லியன் 164.341

மதிப்பீட்டு ஆண்டில் உற்பத்தியும் 2019, 2020 ஆம் ஆண்டுகளுக்கான ஒப்பீட்டு புள்ளி விபரங்கள்

அப்பியாசக் கொப்பிகளும் ஏனைய காகிதாதியும்	2019 ரூ. ('000)	2020 ரூ. ('000)	2021 ரூ. ('000)
பிரதிகள் தொகை	5,766	5,354	4,595
வருமானம் - ரூபா	187,035	172,026	164,341

கூட்டுத்தாபனத்தின் நிதி பற்றாக்குறை காரணமாக கடன் கடதங்கள் திறக்க முடியானமையால் மூலப்பொருள் பற்றாக்குறை காரணமாகவும் கொவிட் நெருக்கடி காரணமாக அரசு சுற்றுறிக்கைக்கு அமைய கழஞ்சி முறை மூலம் ஊழியர்களை சேவைக்கு அழைத்தமை காரணமாக எதிர்பார்த்த இயக்கை அடைய முடியவில்லை.

2021 ஆம் வருடத்தில் உற்பத்தி இலக்கு:

10.9 மில்லியன் (பெறுமதி ரூ. 340 மில்லியன்)

02. விற்பனை/சந்தைப்படுத்தல்

2021 ஆண்டில் மொத்த சந்தைப்படுத்தல் வருமானம் சிறியளவில் குறைவடைந்தது.


வருடம்	2019 ரூபா	2020 ரூபா	2021 ரூபா
மொத்த வருமானம் (வரி உட்பட)	153,082,388.79	149,717,779.84	126,407,838.00

2020 ஆண்டின் குறைவடையும் சதவீதமான 2.19% அளவு 2021 ஆண்டில் 15.5% வரை அதிகரித்துள்ளது. வருமானம் குறைவடைவதற்கு நாட்டில் பரவிய கொவிட் 19 நிலமை காரணமாக மாகாணங்களுக்குடையிலான பயணக் கட்டுப்பாடு மற்றும் 2021 ஆண்டில் புத்தக உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் விநியோக பற்றாக்குறையால் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது.


அதனைத் தவிர வெளி நிறுவனங்கள் ஊடாக கொள்வனவு செய்து மீண்டும் விற்பனை செய்வதற்கு பயணபடுத்தப்படும் எழுதுபொருட்களை 2021 ஆண்டில் எதிர்பார்த்தவாறு பெற்றுக்கொள்ள முடியாமையினால் எதிர்பார்த்த வருமானம் குறைவடைந்தது.

கூட்டுத்தாபனம் மற்றும் வெளிப்புற எழுதுபொருட்கள்

அப்பியாசக் கொப்பிகளும் ஏனைய காகிதாதிகளும்



அப்பியாசக் கொப்பிகளும் ஏனைய காகிதாதிகளும்



விற்பனை சந்தைப்படுத்தல்



எதிர்ப்பார்த்தவாறு நிறைவு செய்ய முடிந்திருந்தால் இவ்வாண்டில் வருமானத்தை மேலும் 15% இடையிலான அளவில் அதிகரிக்க முடிந்திருக்கும்.

வெளியீட்டுச் சேவை

2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2020 ஆம் ஆண்டு வெளியீட்டு இலாபம் குறைவாக காணப்பட்டது. முன் ஆண்டில் வேறு வெளியீடுகளை வெளியிட முன்னுரிமை வழங்கப்பட்டதோடு கணிப்பீட்டு ஆண்டின் அதில் பின் தங்கிய நிலையிருந்தது. இந்த ஆண்டில் கூட்டுத்தாபனம் 02 வெளியீடுகளை மாத்திரம் வெளியீட்டது.

2020 வெளியிடப்பட்ட புதிய நால்களின் எண்ணிக்கை	02
2019 ஆண்டின் வெளியீட்டு வருமானம்	மில்லியன் 2.3
2020 ஆண்டின் வெளியீட்டு வருமானம்	மில்லியன் 5.8
2021 ஆண்டின் வெளியீட்டு வருமானம்	மில்லியன் 0.64

03. நிலையான சொத்துக்கள்

2021 ஆண்டின் இறுதியில் கூட்டுத்தாபனத்தின் நிலையான வைப்புக்களின் மொத்த கிரயம் ரூ.1,323,071/- அதன் தேறிய பெறுமதி ரூ.1,035,427/- ஆகும். இந்நிலைமை இதற்கு முந்திய வருடமான 2020 ஆண்டுடன் ஒப்பிடுகையில் முறையே ரூ. 1,176,497,069/- மற்றும் ரூ. 945,054,250/- ஆக காணப்பட்டது.

நிலையான சொத்துக்கள்	2019 ரூ.('000)	2020 ரூ.('000)	2021 ரூ.('000)
திறந்த பெறுமதி (செலவினத்தில்)	1,168,709	1,176,497	1,176,497
வருட முடிவில் சரியான பெறுமதி	991,125	945,054	1,035,427

04. வரி பொறுப்பு


கூட்டுத்தாபன மதிப்பீட்டு ஆண்டுக்கான 2020/2021 வருமான வரி, பங்கிலாப வரியாக ஏதேனுமோரு தொகை கூட்டுத்தாபனத்தின் 2021 ஆண்டிறுத் தனக்குகளுக்கு ஏற்ப ஏற்பாடு செய்யப்படவில்லை.
(கூட்டுத்தாபனம் நட்ட நிலைமை தொடர்ந்தங் காரணமாக)

வரி பொறுப்பு	2019 ரூ. ('000)	2020 ரூ.('000)	2021 ரூ.('000)
வருமான வரி	-	-	-
பங்கிலாப வரி	-	-	-
மொத்தம்	-	-	-

05. இலாபம்

2021 ஆண்டில் கூட்டுத்தாபனம் ரூ. 208,096/- வரிக்கு முந்திய நட்டம் ஸ்ட்டியஸ்ளதுடன், 2020 ஆண்டில் ரூ. 43,734,288/- நட்டமடைந்தது.


இலாபம்	2019 ரூ.('000)	2020 ரூ.('000)	2021 ரூ.('000)
வரிக்கு முந்திய இலாபம்	(169,428)	(22,914)	(208,096)
வரி செலுத்திய பின்னர்	(169,428)	(22,914)	(208,096)



06. போனஸ்

2016 ஆண்டு தொடக்கம் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக நட்டம் அடைத்து வந்துள்ளதுடன் 2021 வருடத்துக்கான போனஸ் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு கொடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக 2022 வருடம் ஊழியர்களின் வேண்டுகோருக்கிணங்க ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக மீதி விடுமுறையை கருத்திற் கொண்டு விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவோன்றை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போனஸ்	2018 ரூ. ('000)	2019 ரூ. ('000)	2020 ரூ. ('000)
	1,408	22,097	-



07. சேமநலன்

பின்வரும் நலன்புரிச் சேவைகள் மற்றும் வசதிகள் கடந்த ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டிலும் செலுத்தப்பட்டது. இதற்காக கூட்டுத்தாபனம் செலவிட்ட மொத்த தொகை ரூ. 42 மில்லியனாகும். 2021 ஆம் ஆண்டு நிதி பற்றாக்குறை காரணமாக சேநலன் குறைவிடைந்துள்ளது.

	சேமநலன்	2019 ரூ.('000)	2020 ரூ.('000)	2021 ரூ.('000)
01.	ஊழியர்களுக்கான போக்குவரத்து வசதிகள்	8,503	6,962	8,146
02.	ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு	4,784	4,815	-
03.	மருத்துவ வசதிகள்	9,431	8,158	9,088
04.	பல்வேறு சேமநல வசதிகள்	21,171	18,936	17,134
05.	ஊழியர் இழப்பிட்டு காப்புறுதி	-	-	-
06.	சகல ஊழியர்களுக்கும் காகிதாதிகளுக்கான கொடை வைச்சர்கள்	1,378	1,447	-
07.	ஊழியர்களுக்கான போனஸ்	22,097	-	-
08.	ஊழியர்களின் வீடுமைப்பு கடன் வட்டியை மீளாக்கல்	2,087	1,773	-
09.	பயன்படுத்தப்படாத விடுமுறைகளுக்கான கொடுப்பனவு	13,210	-	-
10.	விசேட கொடுப்பனவு	15,675	-	-
	மொத்தம்	98,336	42,091	34,368

08. ஆளணி

2021.12.31 ஆம் திகதியில் கூட்டுத்தாபனத்தின் ஊழியர் எண்ணிக்கை 550 ஆகும்.

ஊழியர் எண்ணிக்கை	2021
அலுவலகம்	135
பிரதான தொழிற்சாலை	297
காகிதாதி தொழிற்சாலை	47
பாதுகாப்பு பிரிவு	35
விற்பனை நிலையங்கள்	36
மொத்த ஊழியர் தொகை	550

2021 ம் ஆண்டில் சேவைக்கு உள்வாங்கப்பட்ட உத்தியோகத்தற்கள்

2021 ஆம் ஆண்டு கூட்டுத்தாபனத்துக்கு நிறைவேற்று அதிகாரிகள் எவரையும் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

2021 ஆண்டில் சேவையில் இருந்து விலகிய நிறைவேற்று அதிகாரிகள்

	பெயர் / பதவி	திகதி
1.	திரு. கே. டி. டி. சந்திரசிறி - உதவி வேலை முகாமையாளர் (மதிப்பீடு)	2021.12.06

முடிவு

கூட்டுத்தாபனத்தின் சகல ஊழியர்களும் கூட்டுத்தாபனத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு மனப்பூர்வமான ஒத்துழைப்பை தந்தமைக்காக தலைவரும், பணிப்பாளர்களும் நன்றி கூறுகிறார்கள்.

வெற்றிகரமான திட்டத்திற்கு வழிகாட்டுதலும் ஆதரவும் அளித்த கொரவ கல்வி அமைச்சருக்கும் திட்டத்தை அமல் செய்வதில் தொடர்ச்சியான ஆதரவை தந்த அமைச்சின் செயலாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் தலைவரும், பணிப்பாளர்களும் நன்றி கூறுகின்றார்கள்.

எதிர்வரும் ஆண்டுகளில் இதே ஒத்துழைப்பு வழங்கப்படுமென்று முகாமைத்துவம் நம்புகிறது.

தலைவர்



2021

அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்

**2021ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திதியில்
உள்ளவாறான விரிவான வருமானக் கூற்றுக்கள்**

குறிப்புக்கள்	2021 ₹.	2020 Restated ₹.	2020 ₹.
வருமானம்	7 1,633,347,511	1,821,360,938	1,843,090,170
விற்பனை செலவு	8 (1,473,509,796)	(1,492,137,428)	(1,494,208,078)
மொத்த இலாபம்		159,837,715	329,223,510
ஏனைய செயற்பாட்டு வருமானம்	9 25,623,234	20,491,155	20,240,846
விநியோக செலவினம்	10 (35,340,658)	(21,775,010)	(21,775,010)
நிர்வாக செலவினம்	11 (186,000,274)	(170,176,441)	(170,176,441)
ஏனைய செயற்பாட்டு செலவினம்	12 (83,450,427)	(83,116,684)	(35,876,369)
செயற்பாட்டு இலாபம்		(119,330,410)	74,646,529
நிதி வருமானம்	13.1 1,979,257	1,977,815	1,977,815
Other Income - General Treasury Grant Acquired (Amortisation 2021)		7,088,008	-
நிதி செலவு	13.2 (97,833,511)	(120,358,632)	(120,358,632)
Surplus/(Deficit) for the year before tax	(208,096,656)	(43,734,288)	22,914,300
வருமான வரி	14 -	-	-
Surplus/(Deficit) for the year after tax	(208,096,656)	(43,734,288)	22,914,300
Other Comprehensive Income			
Profit/(loss) Disposal of Land	(73,861,249)	-	-
Total Surplus/(Deficit) for the year	(281,957,906)	(43,734,288)	22,914,300

அரசாங்க அச்சகைக் கூட்டுத்தாபனம்
2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திதியில்
உள்ளவாறான நிதி கூற்றுக்கள் பற்றிய கருத்துரை

குறிப்பு	2021 ரூ.	2020 Restated ரூ.	2020 ரூ.
சொத்துக்கள்			
நடைமுறை அல்லது சொத்துக்கள்			
சொத்து, பொறி மற்றும் உபகரணங்கள்	15	1,035,427,927	945,054,250
நிலையான வைப்பு		25,000,000	-
வேறுபட்ட வரி பொறுப்புக்கள்	21	-	-
		1,060,427,927	945,054,250
நடைமுறைச் சொத்துக்கள்:			
பொருப்பட்டியல்கள்	16	327,871,465	308,177,000
வியாபார வருமதிகள்	17	678,526,544	591,450,459
ஏனைய வருமதிகள்	18	25,151,782	28,826,335
முற்பண் கொடுப்பனவு		237,580	255,645
காசும் காசுக்கு சமமானவையும்	19	35,004,991	36,135,080
மொத்த நடைமுறைச் சொத்துக்கள்		1,066,792,361	964,844,519
மொத்த சொத்துக்கள்		2,127,220,289	1,909,898,769
ஓப்புரவுகளும் பொறுப்புக்களும்			
வெளியிடப்பட்ட மூலதனம்		15,000,000	15,000,000
ஒதுக்கங்கள்		(931,669,314)	(649,566,244)
இருப்பு வருமானங்கள்		808,011,707	808,011,707
மொத்த ஓப்புரவுகள்		(108,657,608)	173,445,463
நடைமுறை அல்லது பொறுப்புக்கள்			
வங்கி கடன் - கடன் தவணை	20	55,497,200	92,917,055
ஓய்வு பயன் பொறுப்புறுதிகள்		163,289,487	174,543,043
General Treasury (Grant for Machineries)	25	210,294,414	-
மொத்த - நடைமுறை அல்லது பொறுப்புக்கள்		429,081,101	267,460,098
நடைமுறைப் பொறுப்புக்கள்			
வியாபார சென்மதிகள்	22	666,418,516	328,246,396
ஏனைய சென்மதிகள்	23	79,301,155	87,044,726
குறுகிய கால கடன் பெறுவனவுகளுக்கான வட்டி	24	1,024,101,430	985,463,449
பயன்பாட்டுக் கடனின் கீழ் கொள்முதல்		-	24,326,804
வங்கி மேலதிகப் பற்று		36,975,695	43,911,832
மொத்த பொறுப்புக்கள்		1,806,796,796	1,468,993,207
மொத்த ஓப்புரவுகளும் பொறுப்புக்களும்		2,127,220,289	1,909,898,769

இந்திக்கூற்றுக்கள் 1971 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் தேவைகளுக்கு இணைவாக உள்ளதென இத்தால் சான்றுப்படுத்துகின்றேன்.

எம். ஆர். பி. ஜயவர்தன
நிதி முகாமையாளர்

இந்த நிதிக்கூற்றுக்களை தயாரித்தல் மற்றும் சமர்ப்பித்தல் தொடர்பில் பணிப்பாளர் சபை பொறுப்பேற்க வேண்டும். இந்திக்கூற்றுக்கள் பணிப்பாளர் சபையினால் அங்கீரிக்கப்பட்டு அவர்கள் சார்பாக கைச்சாத்திடப்பட்டுள்ளன. பக்கம் 53, 54, 55 ஆகியவற்றிலுள்ள நிதிக் கொள்கைகள், பக்கம் 57, 58 மற்றும் 62 தொடக்கம் 64 வரையிலான படிவங்கள் நிதிக்கூற்றுக்களுடன் ஒருங்கிணைந்த பகுதியாக காட்டப்பட்டுள்ளன.

ஜே. எம். யூ. பி. ஜயசேகர
தவிசாளர்/பணிப்பாளர்

ஆர். எஸ். வீரசேகர
பணிப்பாளர்

ஆரசாங்க அச்சக்க் கூட்டுத்தாபனம்
**2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திதியில் உள்ளவாறான
நிதி கற்றுக்கள் பற்றிய கருத்துரை**

	வெளிப்பட முலதனம் ரூ.	மூலதன ஒதுக்கம் ரூ.	பொது ஒதுக்கம் ரூ.	அபிவிருத்தி ஒதுக்கம் ரூ.	மழு மதிப்பிட்டு ஒதுக்கம் ரூ.	இருப்ப வருமானம் ரூ.	மொத்தம் ரூ.
2020 கணக்கீடு							
2020 ஜூலை 01 உள்ளவாறு மதி முந்திய வருட செம்மையாக்கல்	15,000,000	102,490	1,000,000 (102,490)	13,901,142 (13,901,142)	808,011,707	(648,559,111) 42,727,155	189,456,228 (42,727,155) (15,003,632)
Current Year Adjustments ஆண்டுக்குறிய இலைய் / நட்டம் வரிக்குப்பின்							
2020 டிசம்பர் 31 உள்ளவாறு மதி	15,000,000	-	-	-	808,011,707	(582,917,657)	240,094,051
2020 கணக்கீடு - Restated							
2020 ஜூலை 01 உள்ளவாறு மதி முந்திய வருட செம்மையாக்கல்	15,000,000	102,490	1,000,000 (102,490)	13,901,142 (13,901,142)	808,011,707	(648,559,111) 42,727,155 (43,734,288)	189,456,228 (42,727,155) (15,003,632) (43,734,288)
Current Year Adjustments ஆண்டுக்குறிய இலைய் / நட்டம் வரிக்குப்பின்							
2020 டிசம்பர் 31 உள்ளவாறு மதி	15,000,000	-	-	-	808,011,707	(649,566,244)	173,445,463
2021 கணக்கீடு - Restated							
2021 ஜூலை 01 உள்ளவாறு மதி முந்திய வருட செம்மையாக்கல்	15,000,000	-	-	-	808,011,707	(649,566,244) (145,164) (281,957,906)	173,445,462 (145,164) (281,957,906)
ஆண்டுக்குறிய இலைய் / நட்டம் வரிக்குப்பின்							
2021 டிசம்பர் 31 உள்ளவாறு மதி	15,000,000	-	-	-	808,011,707	(931,669,314)	(108,657,608)

அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்
2021ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திதியில்
உள்ளவாறான நிதி கூற்றுக்கள் பற்றிய கருத்துரை

	2021 ரூ.	2020 Restated ரூ.	2020 ரூ.
செயற்பாட்டு நடவடிக்கைகளினால் காசப்பாய்ச்சல் வரிக்கு முந்திய தேறிய இலாபம்/நட்டம்	(208,096,656)	(43,734,288)	22,914,300
செம்மையாக்கவுக்காக:			
நிலையான சொத்துக்கள் மீதான தேய்மானம்	56,201,209	53,859,274	53,859,274
Other Income-Treasury Grant Acquire 2021	(7,088,008)	-	-
நடைமுறையில்லாத சொத்து விழ்பனை இலாபம் முந்திய வருட செம்மையாக்கல்	(145,164)	44,828,920	44,828,920
நிதிக் செலவினங்கள்	97,833,511	120,358,632	120,358,632
வருடம் முழுவதும் பணிக்கொடை ஏற்பாடு	(625,000)	-	-
கல்வி வெளியீட்டு திணைக்களத்து தாமதப் பணம் ஒதுக்குதல்	16,366,766	(250,309)	-
கல்வி வெளியீட்டு தாமதப் பணம் செலுத்துதல்	9,343,150	5,762,226	5,762,226
கைவிடப்பட்ட கடன்	(5,762,226)	(9,028,466)	(9,028,466)
அச்சிடலுக்காக காகிதாதிகள் ஒதுக்குதல்	29,527,127	1,984,063	1,984,063
தொழிற்படு மூலதன மாற்றத்துக்கு முந்திய செயற்பாட்டு இலாபம்	(12,445,292)	173,780,053	240,678,949
தொழிற்படு மூலதன விடயங்களின் மாற்றம்	(19,694,465)	(33,043,322)	(30,972,672)
(அதிகரிப்பு) பொருட் பட்டியல்களில் குறைப்பு	(120,184,136)	(196,900,171)	(218,629,402)
(அதிகரிப்பு) வியாபார பெறுவனவுகளின் குறைப்பு	4,317,618	247,484	247,484
(அதிகரிப்பு)/ஏனைய பெறுவனவுகளின் குறைப்பு	306,101,745	80,421,750	33,181,435
அதிகரிப்பு/நடைமுறை பொறுப்புக்களின் (குறைப்பு)	158,095,470	24,505,794	24,505,795
செயற்பாடுகளின் மூலம் ஈட்டப்பட்ட காச			
செலுத்திய வரி	(27,620,322)	(16,913,658)	(16,913,658)
செலுத்திய ஊழியர் ஓய்வு கொடை	130,475,148	7,592,136	7,592,137
செயற்பாடுகளின் காசப்பாய்ச்சல்கள்			
முதலீட்டு செயற்பாடுகளின் காசப்பாய்ச்சல்கள்	33,138,751	-	-
பி.பி.ஏ கொள்வனவு	(36,192,464)	(7,788,303)	(7,788,303)
பி.பி.ஏ விழுப்பனை	(25,000,000)	-	-
முதலீட்டு செயற்பாடுகளின் தேறிய காசப்பாய்ச்சல்கள்	(28,053,714)	(7,788,303)	(7,788,303)
நிதிக் செயற்பாடுகளின் காசப்பாய்ச்சல்கள்			
கடன்பெறுவனவுகளுக்கான பெறுவனவுகள்/செலுத்துகை வட்டி செலுத்தல்	1,218,126 (97,833,511) (96,615,386)	101,020,768 (120,358,632) (19,337,864)	101,020,768 (120,358,632) (19,337,864)
முதலீட்டு செயற்பாடுகளின் தேறிய காசப்பாய்ச்சல்கள்	5,806,049	(19,534,031)	(19,534,030)
காசம் காசக்கு சம்மானவைகளின் தேறிய அதிகரிப்பு (குறைப்பு) தவணை ஆரம்பத்தில் காசம் காசக்கு சம்மானவைகள்	(7,776,752)	11,757,279	11,757,279
தவணை இறுதியில் காசம் காசக்கு சம்மானவைகள் (குறிப்பு 19)	(1,970,703)	(7,776,752)	(7,776,751)

அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்

2021 ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாறான நிதி கூற்றுக்கள் பற்றிய கருத்துரை

1. கூட்டுத்தாபனம் பற்றிய தகவல்கள்

1.1 பொதுத் தகவல்

அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் 1968 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க பாரானுமன்ற சட்டத்தின் கீழ் 1968 ஆம் ஆண்டு கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் பணிப்பாளர் சபையிடம் கையளிக்கப்பட்டது. இது பாதுக்க, பானலுவவில் அமைந்துள்ளது.

1.2 முக்கிய செயற்பாடுகளும் செயற்பாட்டின் தன்மையும்

கூட்டுத்தாபனத்தின் முக்கிய செயற்பாடுகளாக பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுதல், பயிற்சிக் கொப்பிகளை தயாரித்தல் மற்றும் ஏனைய அச்சுப் பணிகள் என்பவற்றை குறிப்பிடலாம்.

2. தயாரிப்பின் அடிப்படை

1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்திற்கு இணைவாக LKAS மற்றும் SLFRS என்பவற்றிற்கு ஏற்ப நிதி நிலைமை கூற்றுக்கள், விரிவான வருமான கூற்று, நிதி மாற்றங்கள் மற்றும் காக்ஸபாய்ச்சல் கூற்றுக்கள், கணக்கீட்டு கொள்கைகள் மற்றும் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

2.1 மதிப்பீட்டு அடிப்படை

நிதிக்கூற்றுக்கள் திரட்டல் முறை மற்றும் தொன்மை கிரய அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன. நிதிக்கூற்றுக்கள் இலங்கை ரூபாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

2.2 மதிப்பீட்டு அடிப்படை

கீழ்தரப்பட்ட குறிப்புக்கள் தவிர்ந்து நிதி கூற்றுக்கள் சீர்செய்யப்பட்டிருப்பது தொன்மை கிரய அடிப்படையிலாகும்.

* விரிவுபடுத்தப்பட்ட வருமானக் கூற்றின் குறிப்பிடப்பட்ட வட்டி வருமானம்.

* கணக்கிடப்பட்ட சொத்துக்களின் மீள் பெறுமதி

2.3 தொடர்ச்சியாக இயங்குதல்

கூட்டுத்தாபனத்தை நடாத்திச் செல்வதற்கான ஆற்றல் சம்பந்தமாக பணிப்பாளர் சபை மதிப்பீடோன்றை மேற்கொண்டு கவனம் செலுத்தப்பட்டது. எவ்வாறிருந்தாலும் அதனை முடியுறுத்துவதோ அல்லது செயற்பாடுகளை நிறுத்துவதோ சபையின் நோக்கமல்ல.

2.4 பாவணையுள்ள காசு

இறுதியாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது பாவணையிலுள்ள இலங்கை ரூபாவிலாகும். அனைத்து நிதி கூற்றுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளது இலங்கை ரூபா பெறுமதி அடிப்படையிலாகும். கிட்டிய ரூபா பெறுமதி காட்டப்பட்டுள்ளது.

2.5 கூட்டுத்தாபனத்தினால் முன்னைய

ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த கணக்கீட்டு கொள்கைகள் மாறுபடாது அதன் வடிவிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. தேவையான சந்தர்ப்பங்களில் முன்னைய ஆண்டுகளின் பெறுமதி மற்றும் குறிப்புக்கள் மீள் தயாரிப்பு செய்யப்பட்டு முன்வைக்கப்பட்டது. கூட்டுத்தாபனத்தினால் முன்னைய ஆண்டுகளின் பிழை திருத்தப்பட்டு சரி செய்யப்பட்ட நடைமுறையாண்டின் நிதிகூற்று மீள் வெளியிடப்பட்டது.

3. சிறப்பான கணக்கீட்டு கொள்கைகளின் சுருக்கம்

கீழ் தரப்பட்டுள்ள கணக்கீட்டு கொள்கைகளில் அனைத்து காலகட்டத்துக்கும் உரிய அடிப்படையிலும் தொடர்ச்சியாக கூட்டுத்தாபனத்தினால் நிதிக்கூற்றுக்களில் முன்வைக்கப்பட்டுள்ளது.

3.1 சொத்து, பொறி மற்றும் இயந்திரங்கள்

சொத்து, பொறி மற்றும் இயந்திரங்கள் தேய்மான சேர்க்கப்பட்ட தேறிய கிரயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. முழுமையாக தேய்மானம் செய்யப்பட்ட சொத்துக்கள் இன்னும் பாவனையில் உள்ளன.

கீழ் தரப்பட்ட திகதிகளில் மதிப்பீட்டு திணைக்களத்தினால் சொத்துக்கள் மதிப்பீடு செய்யப்பட்டது.

காணி மற்றும் அலுவலக உபகரணம்	- 02.01.2017 இருந்து 06.01.2017 வரை
தளபாடங்கள் மற்றும் பொருத்துதல் கணனி உதிரிப்பாகங்கள் இயந்திராதிகள் மோட்டார் போக்குவரத்து	{ - 02.01.2017 இருந்து 30.01.2017 வரை - 16.01.2017 இருந்து 30.01.2017 வரை - 13.01.2016 இருந்து 14.01.2016 வரை

நிறுவனத்தின் நிதி நிலைமைகளை கருத்தில் கொள்ளும் போது SLAS இல் பரிந்துரைக்கப்பட்டபடி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சொத்துக்களை மறு மதிப்பீடு செய்ய முடியாது.

3.1.1 தேய்மானம்

மதிப்பீடு செய்யப்பட்ட சொத்து, பொறிகள் மற்றும் இயந்திரங்களின் பயன்தகு ஆயுட்காலம் மீது நேரடி தேய்மான அடிப்படையில் தேய்மானம் கணக்கிடப்படும்.

நிகழ் மற்றும் ஒப்பீட்டு ஆண்டுகளுக்கான மதிப்பிடப்பட்ட பயனுள்ள ஆயுட்காலம் பின்வருமாறு:

கட்டிடங்கள்	40 வருடங்கள்
பொறிகளும் இயந்திரங்களும்	13.33 வருடங்கள்
மோட்டார் மற்றும் ஏணை வாகனங்கள்	04 வருடங்கள்
தளபாடங்களும் பொருத்துகைகளும்	10 வருடங்கள்
கணினிகள் மற்றும் உதிரிப்பாகங்கள்	03 வருடங்கள்

3.2 பொருட் பட்டியல்

பொருட்பட்டியலானது குறைந்த கிரயம் மற்றும் தேறிய அட்டுறு பெறுமதியில் கணிப்பிடப்பட்டுள்ளது.

3.3 வரிவிதிப்பு

3.3.1 வரி

நடப்பு ஆண்டு மற்றும் முன்னைய ஆண்டுகளுடனான ஒப்பீட்டு வருமான வரி செலுத்தல் மற்றும் சொத்து தேசிய வருமான ஆணையாளர் இற்கு செலுத்துவதற்கு மற்றும் பெற்றுக் கொள்ளலுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வருமான வரி கணக்கீடு செய்யும் போது நிதி கூற்றுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள திகதிக்கு அங்கிகாரமளிக்கப்பட்ட வரி வீதம் மற்றும் அன்றைய தின சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயற்படுத்தப்படும். வருமான வரி வேறுபடுத்தப்படும் போது நிதிக்கூற்றுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள வருமானம் மற்றும் செலவு வரவு செலவு அடிப்படையில் 2006 வருடத்தில் தேசிய வருமான ஆண்டறிக்கையின் 10 ஆவது பிரிவின் அடிப்படையில் மற்றும் அதன் பின் மேற்கொண்ட திருத்தங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

3.4 காசும் காசுக்கு சமமானவைகளும்

கையிருப்பிலுள்ள காசு நடைமுறைக் காசு மற்றும் வங்கியிலுள்ள காசு, காசு மற்றும் காசுக்கு சமனானவைகளும் குறிக்கப்படும். நிதி அமைப்பு கூற்றில் வங்கி பற்று மற்றும் வங்கி மதிக்கு அதிகமாக பெற்றுக்கொள்ளப்பட்ட பணம் காசு மற்றும் காசுக்கு சமனானவையாக கருதப்படும். காசு மற்றும் காசுக்கு சமனானவைகள் குறுகிய கால பணத்தேவை மற்றும் வேறு கொடுக்கல் வாங்கல்களுக்கு அதிக திரவத்தன்மையுடையதாக கருதப்படும்.

4. நிதி கருவிகள் - ஆரம்ப அங்கீகாரம் மற்றும் தொடர்ச்சியான அளவீடு

4.1 நிதி சொத்துக்கள்

4.1.1 வியாபார கடன்பட்டோர்

வியாபார கடன்பட்டோர் சாதாரண பெறுமதியில் நிதிக்கணக்குகளில் காட்டப்பட்டுள்ளன.

4.2 நிதி பொறுப்புக்கள்

4.2.1 சொத்துக்கள் ஈடு வைத்தல்

சகல வங்கி வசதிகள், வங்கி மிகைப்பற்று, குறுகிய கால கடன், நீண்ட கால கடன், கடன்பொறுப்பு, வங்கி பிணையாட்களுக்காக மக்கள் வங்கி இலக்கம் MB - 979/3063/3243/1147/422/5789 அதற்குரிய கூட்டுத்தாபன காணி கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் ஈடுவைத்துள்ளது.

இதற்கு மேலாக தினைசேரி பிணையாளர் ஒருவர் 2018. 09. 07 ஆம் திகதி இலக்கம் : TO/REV/TG/522 கீழ் கீழுள்ள வேலைத்திட்டத்துக்காக மக்கள் வங்கியின் மூலம் கடன் வசதி பெற்றுக் கொள்ளப்பட்டது.

வேலைத்திட்டத்தின் பெயர்	பாதுகாப்பு நிதி (ரூ)	முடிவுத் திகதி
வங்கி மிகைப்பற்று, கடன் பொறுப்பு மற்றும் பொறுப்பு வசதிகளுக்காக	1,165 மில்லியன்	15.09.2021
திருத்த வேலை மற்றும் செயற்பாட்டு அபிவிருத்திக்காக நிதி ஒதுக்குதல்	185 மில்லியன்	15.09.2023

4.2.2 ஜியப்பாட்டு பொறுப்பு

- (அ) அனைத்து பொருள் மூலதனப் பொறுப்புக்கள் மற்றும் தற்செயல் பொறுப்புக்கள் கருத்தில் கொள்ளப்பட்டு, இர்த நிதிநிலை அறிக்கைகளில் தேவையான மாற்றங்கள் அல்லது வெளிப்படுத் கல்கள் செய்யப்படுகின்றன.
- (ஆ) முன்னைய விற்பனை முகாமையாளர் மூலம் FR248/19 கீழ் நிதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு மற்றும் LT 33/1556/2020 இலக்கத்தின் கீழ் அவர் மூலம் வைக்கப்பட்டுள்ள தொழிலாளர் நிதீச் சபை வழக்கு
- (இ) ரூ. மில்லியன் 350 ஜ அறவிடுவதற்காக கேஸர லங்கா நிறுவனத்தின் மூலம் சட்டத்தரணி மூலம் பதிவுத் தபாலின் மூலம் அனுப்பப்பட்டுள்ள கடிதம்
- (ஈ) அன்ஜூ பெரோவக்கு எதிராக கூட்டுத்தாபனம் மூலம் DMR /5233/19 வைக்கப்பட்டுள்ள வழக்கு
- (உ) 2021. 12. 31 ஆம் திகதி தீற்கக்கப்பட்டுள்ள கடன் கடிதத்தின் பெறுமதி ரூ. 68,077,592/- உடையதுடன் வங்கை பிணை பெறுமதி ரூ. 13,737,600/-
- (ஊ) 2021 வருடத்துக்கான பாடசாலை புத்தகங் களின் கோரல் ரூ. மில்லியன் 1030 கேதட விலை அதிகமானதால் விலையின் மாற்றத்துக்கேற்ப விடயம் சம்பந்தமாக வேண்டுகோள் கெய்யப்பட்டுள்ளதுடன் அதுசம்பர்தமாக கல்வி அமைச்சு மூலம் அமைச்சரலை கத்திரம் முன்னலக்கப்பட்டது. அமைச்சரலை அங்கிகாரம் பெறப்பட்ட பின் விலை மாற்றம் கம்பந்தமாக இன்வையில் வெளியிடப்பட்டுள்ளது.

4.3.1 கையிருப்பு

ஆரம்ப மூலதனத்தை பெற்றுக் கொள்ள தினைசேரி பங்களிப்பு செய்துள்ளது.

4.3.2 மீள்மதிப்பீடு இருப்பு

இந்த இருப்புக்கு 2016 ஆண்டில் மோட்டார் வாகனம் மீள்மதிப்பீடு செய்வதில் பெற்றுக் கொண்ட இலாபம் மற்றும் கீழ்த்திரப்பட்டுள்ள படி உபகரணங்கள் மற்றும் மீள்மதிப்பீடு செய்த இலாபங்கள் உட்படுத்தப்பட்டுள்ளன.

	2016 (ரூ.)	2017/18 (ரூ.)
மோட்டார் வாகனம் மற்றும் வேறு வாகனங்கள்	36,015,363	
சொத்துக்கள்		377,290,608
கட்டிடங்கள்		158,049,568
பொறிகளும் இயந்திரங்களும்		246,979,194
காரியாலய உபகரணங்கள்		(8,785,874)
கணனி மற்றும் உதிரிப்பாகங்கள்		(1,537,152)
	36,015,363	771,996,344

5. ஒய்வு பயன் பொறுப்புறுதிகள்

5.1 ஒய்வு பயன் பொறுப்புறுதிகள்

1983 இல 12 ஒய்வு பயன் பொறுப்புறுதிகள் சுற்று நிருபணத்தின் கீழ் ஒய்வு பயன் பொறுப்புறுதிகள் நிதி நிலை அறிக்கையில் அங்கீரிக்கப்பட்ட பொறுப்பு ஸெபது திட்டமிடப்பட்ட முறையைப் பயன்படுத்தி அறிக்கையிடும் திகதியில் வரையறுக்கப்பட்ட தற்கோபதைய மதிப்பாகும். பிற விரிவான வருமானத்தில் எழும் எந்த ஆதாயங்கள் அல்லது இழப்புக்கள் உடனடியாக அங்கீரிக்கப்படும்.

5.2 ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி

ஓ. சே. நி. மற்றும் ஊ. ந. நி யின் சட்ட நிட்டங்களுக்கு அமைவாக சேவை வழங்குனர் உரிய நிதிக்கு 12% மற்றும் 3% என்று அடிப்படையில் அடிப்படை சம்பளத்தை கருத்திற் கொண்டு செலுத்தல் வேண்டும்.

6. வருமானமும் செலவினங்களும்

6.1 வருமான இனங்காணல்

சகல வருமானமும் தொன்மை கிரய அடிப்படையில் இனங்காணப்பட்டுள்ளது.

வட்டி வருமானம்

கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு 10% வட்டி அறவிடப்பட்டுள்ளது.

6.2 செலவுகளை இனங்காணல்

வரவு செலவு

கூட்டுத்தாபனத்தை நடத்திச் செல்வதற்கு சொத்துக்கள் மற்றும் உபகரணங்கள் செயற் திறன்மிக்கதாக பராமரிப்பு செய்வதற்கான அனைத்து செலவினங்கள் வருடத்தினுள் வருமானத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

மூலதனச் செலவு

கூட்டுத்தாபத்தின் சொத்து மற்றும் உபகரணங்கள் வருமான அளவை விருத்தி செய்வது மற்றும் முன்னோக்கி கொண்டு செல்வதற்காக சொத்துக்களை கைப்பற்றிக் கொள்ளல் மற்றும் நீடித்தல் மற்றும்.

6.3 கடன் பெறுவதற்கான கிரயம்

ஏற்கப்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட சகல கடன் பெறுவதற்கான கிரயங்களும் செலவினங்களாக அங்கீரிக்கப்பட்டுள்ளதுடன் இயந்திரம் மற்றும் இயந்திர உபகரணங்கள் போன்றவற்றை செயற்படுத்துவதற்குரியதும், இதற்குரிய வட்டி செலவினங்களையும் மதிப்பிட்டுள்ளது.

அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்

**2021ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தீக்தியில்
உள்ளவாறான நிதி கூற்றுக்கள் பற்றிய கருத்துரை**

	2021 ₹.	2020 Restated ₹.	2020 ₹.
07. வருமானம்			
காகிதாதிகள் தொழிற்சாலையின் வருமானம் பிரதான அச்சக வருமானம்	126,407,838	122,003,076	122,003,076
பாடப்புத்தகங்கள்	1,186,918,385	1,369,812,655	1,369,812,655
தொழில்கள்	53,795,367	43,832,169	65,561,401
லொத்தர் சீட்டு	247,229,602	266,593,026	266,593,026
வெளியீடு	640,689	410,186	410,186
ஏனைய விற்பனை வருமானம்	18,355,631	18,709,825	18,709,825
	1,633,347,511	1,821,360,938	1,843,090,170
08. விற்பனைச் செலவு			
பிரதான அச்சகம்			
உபயோகித்த மூலப்பொருள்	896,611,944	764,884,230	764,884,230
நேரடி உழைப்பு	228,434,686	220,626,316	220,626,316
நேரடி தொழிற்சாலை செலவு	49,942,451	51,401,247	51,401,247
ஏனைய தொழிற்சாலை செலவு	123,025,642	159,206,936	159,206,936
ஏனைய செலவுகள்	21,210,449	113,588,845	115,659,495
தாமதக் கட்டணம் (தண்டப்பணம்) (க.வெ.தி)	410,261	29,789,127	29,789,127
தாமதக் கட்டணம் (தண்டப்பணம்) (தே.லொ.ச.) (க.வெ.தி.) தாமதக் கட்டணம் ஒதுக்குதல்	3,177,350 9,343,150	11,205,760 5,762,226	11,205,760 5,762,226
	1,332,155,933	1,356,464,687	1,358,535,337
காகிதாதி தொழிற்சாலை			
உபயோகித்த மூலப்பொருள்	108,197,125	109,757,992	109,757,992
நேரடி உழைப்பு	33,378,635	33,562,154	33,562,154
நேரடி தொழிற்சாலை செலவு	3,080,576	3,012,310	3,012,310
ஏனைய தொழிற்சாலை செலவு	13,212,450	15,490,986	15,490,986
ஏனைய செலவுகள்	(35,026,800)	(43,996,230)	(43,996,230)
	122,841,986	117,827,212	117,827,212
வெளியீட்டு பகுதியின் செலவு	2,541,885	3,007,535	3,007,535
ஏனைய பகுதிகளின் செலவுகள்	15,969,992	14,837,994	14,837,994
மொத்த விற்பனைச் செலவு	1,473,509,796	1,492,137,428	1,494,208,078
09. ஏனைய பராமரிப்பு வருமானம்			
ஏனைய வருமானங்கள்	24,375,616	19,686,846	19,686,846
கேள்விப்பத்திர வைப்பு	1,247,618	554,000	554,000
சிற்றுண்டிச்சாலை மூலம் கிடைத்த இலாபம்	-	250,310	-
	25,623,234	20,491,155	20,240,846

	2021	2020 Restated	2020
	₹.	₹.	₹.
10. விநியோகச் செலவு			
தேசிய கட்டிட வரி	-	2,802,242	2,802,242
பொருளாதார சேவைக் கட்டணம்	-	9,215,451	9,215,451
மோட்டார் வாகன பராமரிப்புச் செலவு	1,108,984	2,812,178	2,812,178
விளம்பரம்	565,783	261,288	261,288
விற்பனை மேம்படுத்தல்	439,419	1,095,827	1,095,827
அறவிட முடியாக்கடன் ஏற்பாடு	29,527,127	1,984,063	1,984,063
தீக் காப்புறுதி - விற்பனைக் கூடம்	-	112,805	112,805
மீன் செலுத்தப் படாத டென்டர் வைப்பு	166,345	166,427	166,427
வாடகை	3,220,917	2,956,016	2,956,016
வரிப்பணம்	82,846	39,369	39,369
நீர் கட்டணம்	27,436	36,207	36,207
மின்சாரம்	92,914	103,168	103,168
தொலைபேசி	98,062	189,969	189,969
பராமரிப்பு - விந்பனைக்கூடம்	10,825	-	-
	35,340,658	21,775,010	21,775,010
11. நிர்வாக செலவினங்கள்			
காணி, கட்டிட நிர்வாகம்	415,129	505,784	505,784
அலுவலக தளபாட பராமரிப்பு	762,931	649,239	649,239
தேய்மானம் - அலுவலக தளபாடம்	1,516,681	1,363,012	1,363,012
கணினி மென்பொருள்	1,187,369	233,676	233,676
சம்பளங்களும் படிகளும்	118,359,563	123,819,539	123,819,539
ஊழியர் மேலதிக நேரம்	13,615,151	9,986,770	9,986,770
ஊழியர் சேமலாப நிதி	14,858,655	15,250,427	15,250,427
ஊழியர் நம்பிக்கை நிதி	3,714,677	3,740,731	3,740,731
ஊக்குவிப்பு கொடுப்பனவுகள்	1,564,510	1,801,250	1,801,250
தவிசாளர் ஊதியம்	960,000	960,000	960,000
பணிப்பாளர் சபை கட்டணங்கள்	443,000	356,500	356,500
தபால் செலவு	126,431	137,708	137,708
தொலைபேசி	1,592,973	1,195,010	1,195,010
அறிவித்தல் மற்றும் வெளியீடுகளை அச்சிடல்	2,383,894	1,760,971	1,760,971
பத்திரிகை விளம்பரம் மற்றும் வெளியீடுகள்	1,573,869	883,424	883,424
போக்குவரத்து	565,455	734,678	734,678
பத்திரிகை மற்றும் சுருசிகைகள்	85,570	67,060	67,060
போக்குவரத்து கட்டணம்	-	14,500	14,500
பொது அலுவலக செலவினங்கள்	202,423	185,542	185,542
கணக்காய்வு கட்டணம்	912,000	900,000	900,000
இதர செலவினங்கள்	197,297	50,751	50,751
சட்ட மற்றும் ஆலோசனை சேவை	1,138,564	533,162	533,162
களியாட்டம்	170,978	123,528	123,528
பணிக்கொடை செலவினங்கள்	16,366,766	-	-
ஊழியர் பயிற்சி	41,050	137,675	137,675
கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ கட்டணம்	132,500	48,500	48,500
இணையத்தளம்/மின்னஞ்சல்	492,885	192,252	192,252
கேள்வி பத்திர சபை தொழில்நுட்ப கட்டணங்கள்	1,000,000	1,088,000	1,088,000
மோட்டார் வாகன பராமரிப்பு 25%	1,108,984	2,812,178	2,812,178

	2021 ₹.	2020 Restated ₹.	2020 ₹.
பணிப்பாளர் சபை கூட்டு செலவினங்கள்	34,530	32,713	32,713
உறுப்பினர் கட்டணங்கள்	13,000	50,000	50,000
நன்கொடை	39,874	7,179	7,179
கணினி பணியக சேவை கட்டணங்கள்	300,950	345,300	345,300
விநியோகத்தர் பதிவுக் கட்டணம்	119,739	163,883	163,883
வெளிவாரி அச்சு வேலை	2,875	45,500	45,500
	186,000,274	170,176,441	170,176,441
12. ஏனைய செயற்பாட்டு செலவினங்கள்			
ஊழியர் சேமநலன்	17,134,550	18,935,987	18,935,987
ஊழியர் மருத்துவ திட்டம்	9,088,015	8,158,170	8,158,170
வீட்டுக்கடன் வட்டி	1,338,400	1,772,844	1,772,844
ஊழியர் போக்குவரத்து	-	-	-
ஊழியர் வெகுமதி	23,891,565	47,240,316	-
விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவு	8,146,582	6,962,117	6,962,117
விடுமுறை கொடுப்பனவு	23,753,315	-	-
ஊழியர் விருதுகள்	98,000	47,250	47,250
	83,450,427	83,116,684	35,876,369
13.1 நிதி வருமானம்			
Interest Received by Distress Loans	452,698	843,374	843,374
Interest Received by Bank	901,559	1,134,441	1,134,441
Interest Receivable on Fixed Deposit	625,000	-	-
	1,979,257	1,977,815	1,977,815
13.2 நிதிக் செலவுகள்			
வங்கிக் கட்டணம் மற்றும் வங்கிப் பிணையாளர்	4,241,195	4,993,996	4,993,996
வங்கி பேலதிக் பற்று	84,438,970	100,764,950	100,764,950
வங்கிக் கடன் வட்டி - (குறுகியகாலம்)	7,169,709	12,772,308	12,772,308
வங்கிக் கடன் வட்டி - (நீண்டகாலம்)	97,833,511	120,358,632	120,358,632
14. வருமான வரி	-	-	-
வருடாந்த வருமான வேறுபடுத்தல் 14.1	-	-	-

14.1 வருமான வரி கணக்கீடு வருடம் 2020 - 2021

2020 திசம்பர் 31 இல் நிறைவடைந்த நிதியாண்டு

₹.

வியாபாரம் அல்லது வர்த்தகம் மூலம் அறவிட முடியுமான இலாபம்	(208,096,656)
வட்டி வருமானம்	1,979,257
ஏனைய கலாபம் காகிதாதி மூலமான இலாபம்	-
கழி : மொத்த காகிதாதி வருமானத்திலிருந்து குறைதல்	(206,117,399)
வியாபாரம் மூலம் குறைக்க முடியுமான நட்டம்	-
வட்டி, தவணைக்கட்டணம், வாடகை மற்றும் நூலாசிரியர் செலவு	(206,117,399)
குத்தகை வருமானம்	-

அரசாங்க அச்சுக்கீடு கூட்டுத்தாபனம்
2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாறான நிதி கூற்றுக்கள் பற்றிய கருத்துடைய

15. சொத்து, தொழிற்சாலை மற்றும் உபகரணங்கள்

விபரம்	மஹாத்திப்பு 01. 01. 2020	ஆண்டுத் மீன்வழிமதிப்பில்கள்	ஆண்டுத் வெளியேற் நாங்கள்	செலவு மஹாத்திப்பு 31.12.2019 உள்ளவாறு	செலவு மஹாத்திப்பு 31.12.2021 உள்ளவாறு	செலவு மஹாத்திப்பு 01.01.2021 உள்ளவாறு
கிருயத்தில்						
காணி	378,500,000	-	-	378,500,000	378,500,000	107,000,000
கட்டிடம்	166,600,000	-	-	166,600,000	166,600,000	-
* தொழிற்சாலை மற்றும் இயந்திரங்கள்	545,966,426	6,144,748	-	552,111,174	28,866,670	217,382,421
மோட்டார் வாகனம் மற்றும் ஏணைய வாகனங்கள்	55,563,000	-	-	55,563,000	-	-
** தொழிற்சாலை கருவிகள் வகைகள்	13,721,199	810,041	-	14,531,240,00	1,705,783	-
கணினி, பாகங்கள்	5,785,210	833,514	-	6,618,724	5,620,011	-
இலத்திரினியல் மீன் உள்ளிடுகள்	2,572,951	-	-	2,572,951	-	-
மொத்தம்	1,168,708,786	7,788,303	-	1,176,497,089	36,192,464	217,382,421
சேர்க்கப்பட தேவையின்						
விபரம்	மஹாத்திப்பு 01. 01. 2020	வருட-நா டீப்பாணம் 2020	ஆண்டுத் வெளியேற் நாங்கள்	ஆண்டுத் வெளியேற் நாங்கள் 31.12.2020	ஆண்டுத் வெளியேற் நாங்கள் 31.12.2021	மஹாத்திப்பு 01.01.2021
கட்டிடம்						
தொழிற்சாலை மற்றும் இயந்திரங்கள்	1,2,495,000	4,165,000	-	16,660,000	4,165,000	-
மோட்டார் மற்றும் ஏணைய வாகனங்கள்	105,284,857	41,154,235	-	146,439,092	49,332,990	-
ஆலுவலக தளபாடங்கள்	48,619,625	6,943,351	-	55,562,976	-	-
கணினி, பாகங்கள்	3,045,622	1,363,012	-	4,408,634	1,516,681	-
இலத்திரினியல் மீன் உள்ளிடுகள்	5,565,512	233,676	-	5,799,188	1,186,537	-
மொத்தம்	177,583,565	53,859,274	-	231,442,839	56,201,209	-
எழுத்துப் பெறுமதி				945,054,250		287,644,047
						1,035,427,927

அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்
2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திதியில்
உள்ளவாறான நிதி கூற்றுக்கள் பற்றிய கருத்துரை

	2021 ரூ.	2020 Restated ரூ.	2020 ரூ.
16. பொருட்பட்டியல்கள்			
மூலப்பொருட்கள்	92,745,990	134,155,985	134,155,985
பாவனைப்பொருட்கள்	8,423,058	7,987,214	7,987,214
உதிரிப்பாகங்கள்	39,956,646	44,165,115	44,165,115
கட்டுமானப்பொருட்கள்	1,288,618	1,188,782	1,188,782
முடிவுப்பொருட்கள்	115,057,362	74,834,655	74,834,655
உற்பத்தியாகும் பொருட்கள்	70,399,790	45,845,249	43,774,599
Good In Transit (S/P)	-	-	-
	327,871,465	308,177,000	306,106,350
17. வியாபார பெறுவனவுகள்			
வியாபார கடன்படிநர்	752,068,839	631,884,703	653,613,934
கழிக்க - அறிவிட முடியாக்கடன் ஏற்பாடு	(64,560,453)	(35,033,326)	(35,033,326)
EPD தரம் குறைவு தண்டம்	(9,343,150)	(5,762,226)	(5,762,226)
ஏற்பாட்டுக்காக ஏனைய கடன்கொடுநர்	361,309	361,309	361,309
	678,526,544	591,450,459	613,179,690
18. ஏனைய பெறுவனவுகள்			
பணியாட்தொகுதி கடன் மற்றும் முற்பணம் (குறிப்பு 19.1)	5,016,011	6,093,339	6,093,339
வைப்புக்கள் மற்றும் பெறுவனவுகள் (குறிப்பு 19.2)	7,504,586	9,761,392	9,761,392
விற்பனை கட்டுப்பாட்டு கணக்குகள் (குறிப்பு 19.3)	(2,527,255)	(1,561,836)	(1,561,836)
வங்கி கடன் - தொங்கல் கணக்கு	14,533,440	14,533,440	14,533,440
பெற்றுக்கொள்ளக் கூடிய வரி (VAT முன்.கொ.செ)	625,000	-	-
	25,151,782	28,826,335	28,826,335
18.1 பணியாட்தொகுதி கடன் மற்றும் முற்பணம்			
இடர் கடன்கள்	1,998,612	3,128,277	3,128,277
பண்டிகை முற்பணம்	1,886,000	2,072,000	2,072,000
பணியாட்தொகுதி சம்பள முற்பணம்	56,000	5,000	5,000
கடன்கொடுநர் முற்பண கணக்கு	1,075,399	888,062	888,062
	1,075,399	888,062	888,062
18.2 வைப்புக்களும் பெறுவனவுகளும்			
வைப்புக்கள் பெறுவனவுகள்	6,939,202	9,316,005	9,316,005
சேர்க்க. ஏனைய பெறுவனவுகள்	565,383	445,387	445,387
	7,504,586	9,761,392	9,761,392
18.3 விற்பனை கட்டுப்பாட்டு கணக்கு			
விற்பனை கட்டுப்பாட்டு கணக்கு	(2,527,255)	(1,561,836)	(1,561,836)
	(2,527,255)	(1,561,836)	(1,561,836)
19. காசும் காசுக்கு சமமானவைகளும்			
வங்கியிலுள்ள காசு	32,362,664	35,501,418	35,501,418
வழியிடைப்பணம்	2,615,326	603,662	603,662
கையிலுள்ள காசு	27,000	30,000	30,000
	35,004,991	36,135,080	36,135,080
காசுப்பாய்ச்சல், காசும் காசுக்கு சமமானவைகள் கூற்றின் பயன்பாட்டிற்காக பின்வருவன உள்ளடக்கப்படுகின்றன.			
வங்கியிலுள்ள காசு - மக்கள் வங்கி - நுகேகொடா	1,968,945	-	-
- மக்கள் வங்கி - நுகேகொடா	28,197,025	30,076,446	30,076,446
- இலங்கை வங்கி - ஹோமாகம	2,171,694	5,399,972	5,399,972
- இலங்கை வங்கி - ஹோமாகம	25,000	25,000	25,000
பணப் பாய்ச்சல்	2,615,326	603,662	603,662
கையிலுள்ள காசு	27,000	30,000	30,000
	35,004,991	36,135,080	36,135,080
லைகு அபிரீ - மக்கள் வங்கி - கொழும்பு	(36,975,695)	(40,284,056)	(40,284,056)
- மக்கள் வங்கி - நுகேகொடா	-	(3,627,776)	(3,627,776)
	(1,970,704)	(7,776,752)	(7,776,752)

	2021	2020 Restated	2020
	₹.	₹.	₹.
20. வங்கிக் கடன் நீண்ட காலம்			
2021. 01. 01 திகதிக்கு ஆரம்ப நிலுவை	92,917,055	136,642,139	136,642,139
வருடத்தினுள் கடனுக்கான செலுத்தல்கள்	(37,419,855)	(43,725,084)	(43,725,084)
வருட முடிவில் மிகுதி	55,497,200	92,917,055	92,917,055
21. வேறுபட்ட வரி பொறுப்புக்கள்			
வருட ஆரம்ப திகதிக்கு		(17,105,398)	(17,105,398)
வருடத்தினுள் ஆரம்பிக்கப்பட்ட/	-	-	-
தற்காலிக மாற்றங்கள்		17,105,398	17,105,398
வருட முடிவுக் திகதிக்கு	-	-	-
* A provision for the deferred taxation has not made in the financial statement during the year since it is not probable to calculate that future taxable profits.			
22. வியாபார கொடுப்பனவுகள்			
வியாபார கடன் கொடுநர்	463,229,261	117,459,149	117,459,149
ஏனைய கடன்கொடுநர் (Royalty, Consign & Other)	1,696,699	1,690,775	1,690,775
உள்ளாட்டு இறைவரித்தினைக்களம் (22.1)	200,195,314	207,799,230	207,799,230
விற்பனை முற்பணம்	17,584	17,584	17,584
வேறு கடன்பட்டோர் (கடன் மீதி)	1,279,659	1,279,658	1,279,658
	666,418,516	328,246,396	328,246,396
22.1 செலுத்த வேண்டிய - உள்ளாட்டு வறைவரித்தினைக்களம்			
ESC	23,342,409	23,342,409	23,342,409
VAT	90,727,416	98,331,332	98,331,332
NBT	80,840,239	80,840,239	80,840,239
INCOME TAX	5,000,000	5,000,000	5,000,000
WHT	158,950	158,950	158,950
WHT 10% Payable	126,300	126,300	126,300
	200,195,314	207,799,230	207,799,230
23. ஏனைய கொடுப்பனவுகள்			
திரண்ட செலவு	77,088,193	83,713,115	36,472,800
வைப்பு கொடுப்பனவு	2,212,962	1,884,462	1,884,462
ஊழியர்களுக்காக பெற்றுக் கொடுக்கப்படும் அப்பியாச	-	1,447,150	1,447,150
கொப்பிகளுக்காக ஒதுக்குதல்.			
	79,301,155	87,044,727	39,804,411
24. குறுகியகால வங்கி டகன்கள்			
ஆரம்ப மீதி 01.01.2021	985,463,449	840,717,598	840,717,598
பெற்ற கடன்	1,284,578,247	1,502,920,429	1,502,920,429
கடன் செலுத்தப்பட்டது - வருடத்துள் செறுத்தியது	(1,245,940,266)	(1,358,174,578)	(1,358,174,578)
இறுதி மீதி 31.12.2021	1,024,101,430	985,463,449	985,463,449
25. General Treasury Grant for Machineries	2021		
Opening Balance	-		
Treasury Grant Received During the Year	217,382,421		
Amortisation for Year/Depreciation	(7,088,008)		
Closing Balance	210,294,414		

அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்
தொழிற்பாட்டு கணக்கு (பிரதான அச்சகம்) 01. 01. 2021 இல் இருந்து 31. 12. 2021 வரையானது

	வருடமுடிவு 31/12/2021 ரூ.	Restated வருடமுடிவு 31/12/2020 ரூ.	வருடமுடிவு 31/12/2020 ரூ.
அச்சிடுவதில் இருந்து வருமானம்			
பாடநால்கள்	1,186,918,385	1,369,812,655	1,369,812,655
பொதுத்து அச்சிடுதல் (தே.பொ.ச.)	247,229,602	266,593,026	266,593,026
வேலை (வர்த்தக அச்சிடல் சம்பந்தமான)	53,795,367	43,832,169	65,561,401
(1) மொத்த வருமானம்	1,487,943,354	1,680,237,850	1,701,967,082
Charges Deducted from Income			
தாமதக் கட்டணம் செலுத்துதல் / தரக்குறைவு மற்றும் தண்டப் பணம் (க.வெ.தி))	410,261	29,789,127	29,789,127
தாமதக் கட்டணம் செலுத்துதல் (தே.பொ.ச.)	9,343,150	5,762,226	5,762,226
(1.1) Total Charges Deducted from Income	3,177,350	11,205,760	11,205,760
12,930,761	46,757,113	46,757,113	
தொழிற்சாலை செலவினங்கள் நேரடி உபயோகித்த மூலப்பொருள் நுகர்வுக்கு உபயோகித்த மூலப் பொருட்கள் உதிரிப்பாகங்கள் உபயோகித்தல் இரும்புப் பொருட்கள் உபயோகம்	896,611,944	764,884,230	764,884,230
(2) மொத்த உபயோகம்	16,397,134	13,938,266	13,938,266
18,156,203	22,789,300	22,789,300	
3,583,469	3,647,747	3,647,747	
934,748,750	805,259,543	805,259,543	
ஊதியம் - நேரடி சம்பளங்கள், ஊதியங்கள் ஊழியர்களுக்கு மேலதிக நேர வேலை துண்டு அடிப்படையில் வேலை ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி ஊழியர் ஊக்குவிப்பு கொடுப்பனவுகள்	136,686,216	136,348,132	136,348,132
(3) மொத்த ஊதியம் நேரடி	26,422,438	22,924,576	22,924,576
(4) மின்சாரம்	41,393,869	37,362,743	37,362,743
(5) மொத்த செலவு [2 + 3 + 4]	17,491,529	17,600,448	17,600,448
228,434,686	4,372,884	4,235,417	4,235,417
2,067,750	2,155,000	2,155,000	
1,174,989,080	11,805,644	11,025,934	11,025,934
தொழிற்சாலை செலவினம் (மறைமுகம்)	1,036,911,793	1,036,911,793	
சம்பளங்கள், ஊதியங்கள் ஊழியர்களுக்கு மேலதிக நேர வேலை ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி ஊழியர் ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் இயந்திராதிகள் மற்றும் பராமரிப்பு வெளிவாரி வேலை (தே. பொ.ச.)	26,962,760	28,718,602	28,718,602
	2,517,259	9,835,526	9,835,526
	3,381,118	3,679,978	3,679,978
	845,267	1,156,568	1,156,568
	405,000	420,000	420,000
	11,912,768	8,778,632	8,778,632
	2,729,738	53,371,052	53,371,052

பார்க்கொடிங் பராமரிப்பு	13,748,685	9,324,550	9,324,550
மின்சாரம்	1,311,738	1,225,104	1,225,104
தீ காப்புறுதி	747,839	631,264	631,264
மாதிரி மற்றும் கடதாசி சோதனை செய்தல்	209,845	40,177	40,177
இயந்திரம் கூலிக்கு கொள்வனவு செய்தல்	579,337	505,840	505,840
ஊழியர் சீருடை	-	320,919	320,919
வாகனங்களுக்கான செலவு	2,340,621	1,384,247	1,384,247
திருத்துதல்	1,544,775	2,221,598	2,221,598
எரிபொருள் மற்றும் எண்ணெய்	550,539	699,514	699,514
காப்புறுதி	-	6,943,351	6,943,351
குறைதல் :-			
25% இலாபநட்ட கணக்கின் நிர்வாக செலவு	(1,108,984)	(2,812,178)	(2,812,178)
25% விற்பனை மற்றும் பங்கிடல் செலவு	(1,108,984)	(2,812,178)	(2,812,178)
25% காகிதாதி தொழிற்சாலை a/c	(1,108,984)	(2,812,178)	(2,812,178)
குறைதல்			
கட்டிடம்	3,757,500	3,757,500	3,757,500
இயந்திராதிகள்	42,807,803	34,629,048	34,629,048
(6) மொத்த மறைமுக செலவினங்கள்	123,025,642	159,206,936	159,206,936
(7) உற்பத்தி செலவினம் [5 + 6]	1,298,014,723	1,196,118,729	1,196,118,729
கூட்டு : திறந்த இருப்பு நடைமுறையிலுள்ள வேலை	17,180,015	47,654,896	47,654,896
திறந்த இருப்பு பூர்த்தியான பொருட்கள்	2,553	27,520,231	27,520,231
குறைதல் : கடைசி இருப்பு முடிவுப் பொருள் இல்லாதது	(50,271,369)	(17,180,015)	(15,109,365)
கடை இருப்பு முடிவுடைந்த தொகை	(2,796,150)	(2,553)	(2,553)
குறைதல் : Value of own printing Trf to Admin Print & Sta	(980,335)	(1,760,971)	(1,760,971)
Value transferred to publication unit	-	(253,960)	(253,960)
சேதமடைந்த தொகை	-	42,295	42,295
ஒந்துக் கொள்ள முடியாத கேர்க்கப்பட வரி	58,075,736	57,568,922	57,568,922
(8) Other expenses/Stock Adjustment	21,210,449	113,588,845	115,659,495
(9) மொத்த உற்பத்தி செலவினம்	1,332,155,933	1,356,464,687	1,358,535,338
(10) மொத்த இலாபம் [1 - 8]	155,787,421	323,773,163	343,431,744

அரசாங்க அச்சுக்கூட்டுத்தாபனம்
செயற்பாட்டு காலம் (காகிதாதி தொழிற்சாலை)
2021. 01. 01 தொடக்கம் 2021. 12. 31 வரை

அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்
வருமானம் மற்றும் செலவு (வெளியீட்டுப் பிரிவு)
2021.01.01 தொடக்கம் 2021.12.31 வரையாக காலப்பகுதிக்க

	வருடமுடிவு 31/12/2021 ரூ.	Restated வருடமுடிவு 31/12/2020 ரூ.	வருடமுடிவு 31/12/2020 ரூ.
வருமானம்	640,689	410,186	410,186
கழித்தல் : உற்பத்தி செலவினம்	3,476,962	4,002,452	4,002,452
ஆரம்ப இருப்பு			
கூட்டு : உற்பத்தி செலவினம் பிரதான அச்சக செயற்பாட்டு கணக்குக்கு மாற்றப்பட்டது	-	253,960	253,960
கூட்டு : தொகை துண்டுவிழுதல்	(923)	(8,385)	(8,385)
தொகை அதிகரித்தல்	-	1,707	1,707
கூட்டு : இறுதி கருப்பு	(3,114,875)	(3,476,962)	(3,476,962)
உற்பத்தி செலவினம்	361,164	772,772	772,772
மாற்றம், ஊழியர் நலன், அன்பளிப்பு மற்றும் ஏனைய	(714,191)	(8,331)	(8,331)
கூட்டு : செலவுனம்			
சம்பளங்களும் படிகளும்	1,800,845	1,691,877	1,691,877
ஊழியர் மேலதிக நேரம்	16,539	104,583	104,583
ஊழியர் சேமலாப நிதி	226,287	218,798	218,798
ஊழியர் நம்பிக்கை நிதி	56,572	54,699	54,699
ஊக்குவிப்பு கொடுப்பனவுகள்	23,250	24,000	24,000
பங்குபெற்றலுக்கான விற்பனைக்காக செலுத்தல்	951	47,927	47,927
எழுத்தாளர் செலவினம்	56,276	35,708	35,708
PUB Donation	714,191		
வேறு செலவினம்	-	65,500	65,500
மொத்த உற்பத்தி செலவினம்	2,541,885	3,007,535	3,007,535
வருமானத்தை விட செலவு துண்டுவிழல்	(1,901,196)	(2,597,349)	(2,597,349)

அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்
வியாபார கணக்கு (ஏனைய விற்பனை பிரிவு) 2021.01.01 தொடக்கம் 2021.12.31 வரை

	2021.12.31 வரை ரூ.	Restated 2020.12.31 வரை ரூ.	2020.12.31 வரை ரூ.
வருமானம்	18,355,631	18,709,825	18,709,825
கழி : விற்பனை செலவினம்	10,603,979	7,737,536	7,737,536
ஆரம்ப தொகை	11,919,850	17,707,765	17,707,765
கொள்வனவு செய்தல்	(192,842)	(10,218)	(10,218)
கூட்டு : தொகை துண்டுவிழல்	6,891	6,891	6,891
அதிகரித்தல்	(6,360,996)	(10,603,979)	(10,603,979)
குறைத்தல் : கடைசி தொகை			
விற்பனை செலவு	15,969,992	14,837,994	14,837,994
இலாப விகிதாசாரம்	2,385,639	3,871,831	3,871,831



**2021 கணக்காய்வாளர்
நாயகத்தின் அறிக்கை**



சுதாக வீரனு கூர்யாலை
தேசிய கணக்காய்வு அலுவலகம்
NATIONAL AUDIT OFFICE



தலைவர்

அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்

அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் 2021 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மற்றும் ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 12 ஆவது பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்கள், முக்கியமான கணக்கீடுட்டுக் கொள்கைகளினையும், பொழிப்புக்களையும் உள்ளடக்கிய 2021 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரச அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. அரசியலமைப்பின் 154(6) உறுப்புரையின் பிரகாரம் எனது அறிக்கை உரிய காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

எனது அறிக்கையின் முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினை தவிர்த்து, கூட்டுத்தாபனத்தின் நிதிக் கூற்றுக்களினால் 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிச் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

(அ) இலங்கை கணக்கீட்டு நியமங்கள் இலக்கம் 01 இன் 69 ஆவது பந்தியின் பிரகாரம், மீளாயவாண்டின் டிசம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாரு கூட்டுத்தாபனத்தின் நீண்ட கால கடன் மீதியான ரூபா 55,497,200 அறிக்கையிடும் காலப்பகுதியின் இறுதியில் இருந்து 12 மாதங்களுக்கு மேற்படாத காலப்பகுதியில் செலுத்த வேண்டிய தொகை மற்றும் 12 மாதங்களுக்கும் மேலான காலத்தில் செலுத்த வேண்டிய தொகையை வெளிப்படுத்தியிருக்க வேண்டிய போதிலும் அவ்வாறு செய்திருக்கவில்லை.

(ஆ) இலங்கை கணக்கீட்டு நியமங்கள் இலக்கம் 08 இன் 49 ஆவது பந்தியின் பிரகாரம், முன்னைய ஆண்டுகளின் பிழைகளின் தன்மை மற்றும் நிதிக் கூற்றுக்களில் பாதிக்கப்பட்ட

நிரள் உருப்படிகளின் திருத்தப்பட்ட நிதி பெறுமதிகள் தொடர்பான விபரங்கள் நிதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட வேண்டிய போதிலும் அவ்வாறு செய்திருக்கவில்லை. முன்னெய ஆண்டின் சீராக்கங்கள் காரணமாக, கடந்த ஆண்டு கணக்குகளிலான ரூபா 22,914,300 ஆன மிகை ரூபா 43,734,288 பற்றாக்குறையாக இருந்ததுடன், அது தொடர்பாக கணக்குகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

- (இ) இலங்கை கணக்கீட்டு நியமங்கள் இலக்கம் 16 இன் 16 (டி) ஆவது பந்தியின் பிரகாரம், சொத்துக்களைப் பயன்படுத்தக்கூடிய நிலைக்கு மற்றும் தாபிக்கும் நிலைக்கு செலவாகும் கிரயம், உரிய ஆதனங்கள், பொறி மற்றும் உபகரணங்களின் கிரயமாக அடையாளப்படுத்தப்பட வேண்டிய போதிலும் இயந்திரம் நிறுவப்பட்ட தொழிற்சாலையின் நிர்மானத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பிடிப்பணமான ரூபா 703,095 ஏம், செயலாற்றல் பாதுகாப்பின் பெறுமதியான ரூபா 650,000 ஏம் மற்றும் பெறுமதி சேர் வரியான ரூபா 12,670 ஏம் உள்ளடங்களாக கூட்டு மொத்த பெறுமதியான ரூபா 1,365,765 ஏம் கணக்கிடப்படாததனால் ஆதனங்கள், பொறி மற்றும் உபகரணங்கள் அந்த அளவில் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது. அதனால் மீளாய்வாண்டிலே தேய்மானச் செலவுகளும் ரூபா 65,434 வினால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.
- (ஈ) இலங்கை கணக்கீட்டு நியமங்கள் இலக்கம் 16 இன் 51 ஆவது பந்தியின் பிரகாரம், ஒரு சொத்தின்நிகர பெறுமதி (சுநானைரயட ஏயடரந) மற்றும் அதன் ஆக்கபூர்வமானவாழ்நாள் குறைந்தது ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் மீளாய்வு செய்யப்பட வேண்டியபோதிலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படும் பெறுமதியைத் தவிர மதிப்பிடப்பட்ட பெறுமதிகளில் வேறுபாடுகள் ஏற்பட்டால் அந்தவேறுபாடுகளை கணக்கீட்டு மதிப்பீடில் ஏற்படும் வேறுபாடுகளாக இலங்கை கணக்கீட்டு நியமங்கள் இலக்கம் 08 இன் பிரகாரம், கணக்கிடப்பட வேண்டிய போதிலும், முழுமையாக தேய்மானம் செய்யப்பட்டு, இருப்பினும் மேலும் பாவனைக்குட்படுத்துகின்ற கூட்டு மொத்தம் ரூபா 63,871,121 பெறுமதியான ஆதனங்கள், பொறி மற்றும் உபகரணங்களின் 317 உருப்படிகளின் ஆக்கபூர்வமான வாழ்நாள் மீண்டும் மீளாய்வுக்குட்படுத்தியிருக்கவில்லை.
- (உ) மீளாய்வாண்டின் ஐந்தொகையில் உள்ளவாறான திகதியில் முடிக்கப்படாத அச்சிடும் பணிகள் நிறைவு செய்யப்படாதபெறுமதி சேர் வரி உள்ளடங்களாக கூட்டு மொத்தபெறுமதி ரூபா 1,763,758 ஆன 7 அச்சிடும் கட்டளைகள் விற்பனையாகக் காட்டப்பட்டுள்ளதுடன் 4 இன்வொய்ஸ்களின் கீழ் பல்வேறு நிறுவனங்களுக்கு மீளாய்வாண்டில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள ரூபா 9,447,404 ஆன அச்சிப் பொருட்கள் விற்பனை வருமானமொன்றாகக் கணக்கிடப்பட்டிருக்கவில்லை.
- (ஹ) அச்சிடும் பணி நிறைவடைந்து தேசிய லொத்தர் சபைக்கு ஒப்படைக்கப்பட்ட 26 அச்சிடும் கட்டளைகள் வருமானமாகக் கணக்கிடப்படாததால், மீளாய்வாண்டின் லொத்தர் அச்சிடும் வருமானம் ரூபா 13,259,240 வால்பெறுமதி சேர் வரி ரூபா 1,060,739 மற்றும் தாமதக் கட்டணச் செலவு ரூபா 570,440 வால் குறைத்துக்காட்டப்பட்டிருந்தது.
- (எ) மீளாய்வாண்டில், இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபைக்கு பொறுப்பளிக்கப்பட்ட காணிக்கான மீள்மதிப்பீட்டு மிகையான ரூபா 106,864,633 ஆனது அந்தக் கணக்கிலிருந்து அகற்றப்பட்டு சீர் செய்யப்பட்டிருக்கவில்லை.
- (ஏ) கல்வி வெளியீடுகள் திணைக்களத்திற்கு அச்சிடப்பட்டு ஒப்படைக்கப்பட்ட கூட்டு மொத்த பெறுமதி ரூபா 2,796,150 ஆன 52,500 பாடசாலை பாடப்புத்தகங்கள் மீளாய்வாண்டின், இநுதி இருப்பாகக்காட்டப்பட்டிருந்தது.
- (ஐ) அச்சகக் கூட்டுத்தாபன பேரேட்டில் தனிப்பட்ட கணக்கு மீதியின் பிரகாரம், மீளாய்வாண்டின், டிசம்பர் 31 ஆம் திகதியில், முறையே 17 நிறுவனங்கள் மற்றும் 10 நிறுவனங்களில் இருந்து பெறப்பட வேண்டிய மற்றும் செலுத்தப்பட வேண்டியமீதியில்ரூபா 10,087,595 மற்றும் ரூபா 44,865,636 ஆன போதிலும், அந்த நிறுவனங்களினால் கணக்காய்விற்கு உறுதிப்படுத்தப்பட்ட மீதிகள் ரூபா 1,512,445 மற்றும் ரூபா 70,033,215 ஆகக் காணப்பட்டது.

1.3 விடயங்களை எடுத்துரைத்தல்

நிதிக்கூற்றுக்களில் இலக்கம் 2.3 க்கு கவனம் செலுத்தப்படுவதுடன், அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நிறுவனத்தின் நிதிக்கூற்றுக்களில் தொடர் இயக்கமொன்று உள்ளதா என்பதை நிச்சயிப்பதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும், நிறுவனத்தின் மொத்த பொறுப்புக்கள் ரூபா 108,657,608 வால் மொத்தச் சொத்துக்களையும் மிகைத்திருந்ததான், நடைமுறை பொறுப்புக்கள், நடைமுறை சொத்துக்களையும் மிகைத்திருந்ததாக அவதானிக்கின்றேன். ஆயினும், 1968 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க அரசு அச்சகக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் பிரிவு 18 (3) இன் பிரகாரம், நிறுவனத்தின் தொடர் இயக்கத்திற்கு நிதி ஏற்பாடுகளை வழங்குவதற்கு நிதி அமைச்சின் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதற்கு கடமைப்பட்டுள்ளதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை அவதானிக்கின்றேன். இந்த விடயம் காரணமாக எனது அபிப்பிராயம் முனைப்பழியாக்கப்படவில்லை.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியாவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.4 கூட்டுத்தாபனத்தின் 2021 இன் வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏனைய தகவல்கள்

இந்தக் கணக்காய்வு அறிக்கையின் திகதிக்கு பின்னர் எனக்கு பெற்றுத் தருவதற்கு எதிராக்கப்படுகின்ற கூட்டுத்தாபனத்தின் 2021 வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள இருப்பினும், நிதிக் கூற்றுக்கள் மற்றும் அது தொடர்பான எனது கணக்காய்வு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிராத தகவல்கள், ஏனைய தகவல்கள் என்பதன் பொருள்படும் இந்த ஏனைய தகவல்களுக்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக எனது அபிப்பிராயத்தில் ஏனைய தகவல்கள் உள்ளடக்கப்பட்டிராததுடன், நான் அது தொடர்பாக எவ்விதத்திலும் சான்றுறுதிப்படுத்தல் அல்லது அபிப்பிராயமொன்றை கூறவில்லை.

நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது கணக்காய்விற்கு உரிய எனது பொறுப்பாக காணப்படுவது மேலே அடையாளங் காணப்பட்ட ஏனைய தகவல்களை பெறக் கூடியதாக இருக்கும் போது வாசிப்பு மற்றும் அவ்வாறு மேற்கொள்ளும் போது ஏனைய தகவல்கள் நிதிக்கூற்றுக்களுடன் அல்லது கணக்காய்வின் போது அல்லது வேறு வகைகளில் பெறப்பட்ட எனது அறிவிற்கெட்டியதன் பிரகாரம் போதுமான வகையில் பொருத்தவில்லையா என்பதை கவனத்தில் கொள்வதேயாகும்.

அச்சகக் கூட்டுத்தாபனத்தின் 2021 வருடாந்த அறிக்கையை வாசிக்கும் போது அதில் பொருள்மையான பிழையான குறிப்பிடுதல் காணப்படுவதாக நான் முடிவுக்கு வந்தால், சரி செய்வதற்காக ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினருக்கு அந்த விடயங்கள் தொடர்பாடல் படுத்தப்பட வேண்டும். மேலும் சரி செய்யப்படாத பிழையான குறிப்பிடுதல்கள் காணப்பட்டால் அவை அரசியலமைப்பின் 154(6) அரசியலமைப்பின் பிரகாரம் என்னால் காலக்கிரமத்தில் பாராஞ்சுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் உள்ளடக்கப்படும்.

1.5 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்குஇணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருள்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கூட்டுத்தாபனம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்படைய விடயங்களை பொருத்தமானவாறு

வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கூட்டுத்தாபனத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த மற்றும் காலீநியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு பேரவைஅதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.6 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

ஒட்டுமொத்தமாக மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக ஏழக்கடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- ❖ வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காணப்பற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டினைவால், போலி ஆவணங்களாத தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிரப்பதனால் மோசடிகள் ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- ❖ உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளாத திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- ❖ பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத்தின்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தின்மை மற்றும் முகாமைத்துவதற்கினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகளின் வெளிப்படுத்தல்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
- ❖ நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிறுவனத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக நிறுவனத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பான அடிப்படையினை ஈடுபடுத்தும் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல்

- வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எனது முடிவுரைகளானது கணக்காய்வாளரின் அறிக்கைத் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு சான்றுகளின் மீதான அடிப்படையிலானதாகும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிதியத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.
- ❖ நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடங்கல்களுக்காக அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புகள், உள்ளக கட்டுப்பாட்டிலான முக்கியமான குறைபாடுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆளுகைக்குட்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டது.

2. ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

- 2.1 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தில் பின்வரும் தேவைப்பாடுகள் சம்பந்தமாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
- 2.1.1 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 12(அ) பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் அறிக்கையின் 1.2 பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்கள் தவிர்ந்த, கணக்காய்விற்குத் தேவையான அனைத்து தகவல்களும் வெளிப்படுத்தல்களும் என்னால் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன் எனது பரிசோதனையிலிருந்து தோன்றும் வகையில் முறையான நிதி அறிக்கைகளை கூட்டுத்தாபனம் பேணி வந்திருந்தது.
- 2.1.2 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஷ)(iii) பிரிவில் குறிப்பிட்டுள்ள தேவைப்பாட்டின் பிரகாரம் கூட்டுத்தாபனத்தின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய வருடத்துடன் ஒத்திருந்தது.
- 2.1.3 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(i)(ஷ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபார்சுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
- 2.2 பின்பற்றப்பட்ட நடைமுறைகள் அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட சான்றுகள் பொருண்மையான விடயங்களுக்கான வரையறைகளுக்குள் பின்வருவன சொல்லக்கூடிய அளவிற்கு வேறு எதுவும் எனது கவனத்திற்கு உட்பட்டிருக்கவில்லை.
- 2.2.1 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 12(ஷ) பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் எவருக்கும் கூட்டுத்தாபனம் சம்பந்தப்பட்ட ஏதேனும் உடன்படிக்கை சம்பந்தமாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வழமையான வணிக செயற்பாடுகளுக்குப் புறம்பாக தொடர்புகள் காணப்படுகின்றுமையை குறிப்பிடுதல்.
- 2.2.2 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 12(ஹ) பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க ஏதாவது தொடர்புப்பட்ட எழுத்திலான சட்டங்களுக்கு அல்லது கூட்டுத்தாபன நிருவாக சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுக்கு இணங்கியொழுகாதமையை குறிப்பிடல்.
- 2.2.3 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 12(ஶ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாட்டின் பிரகாரம் கூட்டுத்தாபனத்தின் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் இணங்காதாக நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக,
- 2.2.4 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 12(ஷ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாட்டிக்கிணங்க கூட்டுத்தாபனத்தின் வளத்தை சிக்கனமாக, விணைத்திற்னாக மற்றும் ஆக்கழிவுமாக கால வரையறைக்குள் உரிய சட்டங்கள், விதிகளுக்கு இணங்க பெறுகைக்குட்படுத்தி பாவனைக்குட்படுத்தப்பட்டிராமை.

3. ஏனைய கணக்காய்வு அவதானிப்புக்கள்

- (அ) கடன் கடிதங்கள் மூலம் ரூபா 448,299,364 க்குகடதாசி இறக்குமதி செய்து கொள்வனவு செய்யும் வல்லமைக் கொண்டிருந்த போதும், அவ்வாறு மேற்கொள்ளாமல் 06 சந்தர்ப்பங்களில் உள்ளார் வழங்குனர்களிடமிருந்து ரூபா 510,249,355க்கு கடதாசி கொள்வனவு செய்த காரணத்தினால் கூட்டுத்தாபனத்திற்கு ரூபா 61,949,991 நட்டமொன்று ஏற்பட்டிருந்தது.
- (ஆ) பணிப்பாளர் சபையின் அங்கீகாரமின்றி கூட்டுத்தாபன தலைவரால் அச்சிடப்படும் ஒரு லொத்தர் சீட்டிலிருந்து கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்க வேண்டிய தொகை 49 சதத்திலிருந்து 44 சதம் வரை குறைக்கப்பட்டதால், மீளாய்வாண்டில் கூட்டுத்தாபனத்திற்கு ரூபா 10,519,265 வருமானமொன்று இழக்கப்பட்டிருந்தது.

டபிள்யூ.பி.சீ. விக்ரமரத்ன
கணக்காய்வாளர் தலைமை அதிபதி



2021

அரசாங்க அச்சக்க் கூட்டுத்தாபனம் நிதி கூற்றுக்கள் பற்றிய கருத்துரை

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

- (அ) இந்த இயந்திரம் கொள்வனவு செய்த ஆண்டிலிருந்து நீண்ட கால கடன் மீதியோன்றாக கணக்கு அறிக்கைகளின் காட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டு (2022) முதல் நிதிக் கூற்றுக்களைதயாரிக்கும் போது அதை சரியாக வேறுபடுத்தி நிதிக் கூற்றுக்களில் சீர் செய்யப்படும்.
- (ஆ) 2021 ஆண்டு கணக்கீட்டில் 2020 ஆம் ஆண்டுக் கணக்கீட்டுக்காக மீள தயாரிக்கப்பட்ட கணக்கீடு முன்வைக்கப்பட்டது. கணக்கீடு நியமங்களுக்கு ஆலோசனை வடிங்கப்பட்டுள்ளது.
- (இ) சுரக்சா பிரிவிற்குகொள்வனவு செய்யப்பட்ட சுரக்சா அச்சு இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்கான செலவான கிரயம், தரையிறக்கும் கட்டணங்கள், துறைமுகக் கட்டணங்கள், கட்டிட அமைப்புக் கட்டணங்கள் உட்பட அனைத்து செலவுகளும் இ.க.நி. 16 ன் படி கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தை பொறுத்தப்பட்ட சுரக்சா பிரிவின் உள்ளக பராமரிப்புக்கு ஒரு சில செலவுகள் ஏற்பட்டுள்ளதுடன், அது இந்த இயந்திரத்தின் கிரயமொன்றாக கண்டறியப்பட்டு கணக்கிடப்பட்டிருந்தாலும், அந்த கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது குறைத்துக்கொள்ளப்பட்ட பிடிப் பணம் ரூபா 703,095.00 மற்றும் செயலாற்றல் பாதுகாப்பு பெறுமதி ரூபா 650,000 குறித்த கிரயத்திலிருந்து குறைக்கப்பட்டு பணம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த விடயத்தின் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு இறுதி கொடுப்பனவுகளை மேற்கொண்டதன் பின்னர் 2022 கணக்குகளில் சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- (ஈ) இலங்கை கணக்கீட்டு நியமங்கள் இலக்கம் 16 இன் 51 ஆவது பந்தியின் பிரகாரம், அவ்வாறு மீளாய்வு செய்யப்பட வேண்டிய போதிலும் அதற்காகதேவையான தொழில்நுட்ப அறிவைக் கொண்ட ஒருவரால்மேற்கொள்ளப்பட வேண்டியதோடு கூட்டுத்தாபனத்தின் சொத்துக்களின் மீள்மதிப்பீடு இலங்கை மதிப்பீட்டுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அதற்கு கணிசமான அளவு பெறுமதியொன்று கொடுப்பனவாக செலுத்தப்பட வேண்டும். கூட்டுத்தாபனத்தின் தற்போதைய நிதி நெருக்கடியைக்கருத்தில் கொண்டு, அதற்குப் பணம் ஒதுக்குவது கடினமான போதிலும் 2023 ஆம் ஆண்டில், சொத்துக்களின் மீள்மதிப்பொன்றை மேற்கொண்டு அதன்ஆக்கடியைக்கருத்து கொடுத்துக்கொண்டு அடிப்படையாக கணக்கிடப்பட்டுச்சரியாக கணக்குகளில் காண்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- (ஊ) பொருட்கள் விண்ணப்பதாரியினால் கட்டளைகளுக்கு உரிய அனைத்துபொருள் அளவையும் பெறும் வரை எந்தவொரு கொடுப்பனவும் மேற்கொள்ளப்பட மாட்டாது. எனவே, பொருட்களின் ஒரு பகுதி உரிய நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட போதிலும், அது வருமானமொன்றாக கருதப்பட முடியாதுள்ளது. இருப்பினும், மொத்தபொருட் தொகையையும் அனுப்பப்பட்டவுடன், இன்வொய்ஸ் செய்யப்பட்டு குறித்த வருமானம்கணக்கிடப்படுகிறது. இந்த பெறுமதிகள் 2022 ஆம் ஆண்டில் வருமானமாக கணக்கிடப்படுவதை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
- (ஊ) ஏற்றுக்கொள்கிறேன். கொவிட் நோயின் நிலைமை மற்றும் நிறுவனத்தில் நிலவிய ஊழியர் பற்றாக்குறை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற தாமதமாக இன்வொய்ஸ் செய்யப்படுவதை தவிர்த்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

- (எ) இந்த காணிகளை பொறுப்பளிப்பதற்கு உரிய காணிகளின் மீள்மதிப்பீட்டு பெறுமதியும் அந்த காணியை பொறுப்பளிக்கும் போது ஏற்பட்ட நட்டத்தையும் சரியாக கணக்குகளில்குறிப்பிடப்பட்டிருப்பதுடன், கூட்டுத்தாபனத்தின் இலாபம் கூடி குறைவதற்கு பாதிப்பொன்று ஏற்பட்டிருக்கவில்லை. இருப்பினும் மீள்மதிப்பீட்டுஇலாபம் ஒதுக்கத்திலிருந்து அகற்றுவது தவறுதலாக மேற்கொள்வதற்கு முடியாதென்பதுடன் அது எதிர்வரும் ஆண்டில்சரியான உரிமைகள் மாற்றும் கூற்றில் காண்பிக்க ஏற்பாடு செய்யப்படும்.
- (ஏ) வேலை எண் 20210464 இன் கீழ் அச்சிடப்பட்டு இறுதியாக காணப்பட்ட 52,500 பிரதிகளின் கிரயம் சரியாகச் பிரதான அச்சகத்தின் முடிக்கப்பட்ட இருப்பின் கிரயத்திற்கு சேர்க்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது.இதன் பெறுமதி கிரயப் பிரிவின் அறிக்கையில் உள்ளாறிறைவு செய்யப்படாத இருப்பு பெறுமதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் இரு மடங்கு இடம் பெறவில்லையென்பதுடன், முடிக்கப்பட்ட பொருட்களின் இருப்பின்பெறுமதியில் அல்லது இலாபத்தின் அதிகரிப்பொன்று இடம்பெற வில்லை.
- (ஐ) கூட்டுத்தாபனத்தின் கணக்கு அறிக்கைகளின் பிரகாரம் அறவிடப்பட வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கடன் மீதிகள் சரியாக கணக்கிடப்பட்டுள்ளன.

03. ஏனைய கணக்காய்வு அவதானிப்புகள்

- (அ) இது தொடர்பாக, 2021 ஏப்ரல் மாதம் தலைவரின் ஆலோசனையின் பிரகாரம், இடம்பெற்றுள்ள முறையற்ற கொடுக்கல் வாங்கள் தொடர்பாக உள்ளகக் கணக்காய்வு பிரிவின் தலைமையில் ஸ்டாக் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குமுனிடம் முறைப்பாடு செய்வதற்கு முகாமை நடவடிக்கை எடுத்துள்ளது.
- (ஆ) பொது தொடர்பாக, 2021 ஏப்ரல் மாதம் தலைவரின் ஆலோசனையின் பிரகாரம், இடம்பெற்றுள்ள முறையற்ற கொடுக்கல் வாங்கள் தொடர்பாக உள்ளகக் கணக்காய்வு பிரிவின் தலைமையில் ஸ்டாக் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குமுனிடம் முறைப்பாடு செய்வதற்கு முகாமை நடவடிக்கை எடுத்துள்ளது.



State Printing Corporation

2021

ANNUAL REPORT

**STATEMENT OF ACCOUNTS
AND
REPORT OF THE AUDITOR GENERAL**

For the 54th year ended 31st December 2021
01st January - 31st December 2021

SPC

Vision

To become the pioneer in the printing industry and the leader of exercise books and stationeries in the market.



Mission

To fulfill all the stationery needs of the public as an exceptional state corporation comprised with skillful and satisfied staff.

Panaluwa
Padukka

Honourable Minister of Education
Ministry of Education
Isurupaya
Battaramulla.

Honourable Sir,

In terms of Section 14 of the Finance Act No. 38 of 1971, I have the honour to forward herewith the following on behalf of the Board of Directors in respect of the year 01st January to 31st December 2021.

1. The Annual Report on the activities of the Corporation
2. The audited Balance Sheet, Working Accounts and the Profit & Loss Account
3. Comments of the Auditor General

Yours faithfully,



Chairman
State Printing Corporation

A handwritten signature in black ink, appearing to read "Panaluwa".

Message from the Chairman



I consider it a privilege to be able to present the financial statements for the Annual Report for the year 2021 of the State Printing Corporation with most challenging events and achievements obtained after successfully confronting those challenges in its history of 55 years.

I consider it a great fortune to be able to get the necessary paper through the Indian loan scheme and fulfill the need of the children with high quality at a time when there was a big problem of importing paper to meet the need of school children all over the island due to the exchange crisis prevailed in the country during the previous time. Furthermore, we have been able to provide high quality exercise books to children under the direct brand name at a time when we strive to continuously improve our production processes, technologies and services to meet the evolving needs of our customers. Moreover, the reputation that the institution gets from security printing and commercial printing is not insignificant and it has been a great help to be at the forefront of the printing industry in Sri Lanka.

And as a socially responsible corporation, various programmes have been implemented up to date by understanding the importance of sustainable development to reduce waste, conserve resources and reduce our carbon footprint by minimizing our environmental impact.

We dream of taking drastic steps in printing by correcting the isolated places in the competitive market by avoiding the various disturbances and obstacles in the past and I take this opportunity to express my gratitude and respect to various stakeholders and clients in various sectors, who guide us to make those dreams a reality, and all the officers and employees of the Corporation.

A handwritten signature in black ink, appearing to read "D. L. A. Wijenayake".

D. L. A. Wijenayake
Chairman
State Printing Corporation

2021 Board of Directors

Chairman

Mr. Janaka Rathnakumara

Directors

1. Mr. Vijitha Nandakumara
2. Mrs. E. G. H. M. Ranasinghe
(05. 02. 2020 - 28. 06. 2021)
3. Mr. Ruchira Weerasekara
(28. 06. 2021 - 21. 04. 2022)
4. Mr. H. L. W. Gamini
5. Mr. D. H. Kandambi
6. Mr. H. T. L. Chamikara
7. Mr. U. G. S. Rangajeewa

2021 Executive Officers

Finance Manager (Act.)
Mr. M. R. P. Jayawardena

Supplies Manager
Mr. E. V. K. Keerthiratne

Works Manager
Mr. T. M. R. N. Tennekoon

Deputy Works Manager
Mr. S. D. Kumarasinghe

Manager (Stationery Factory)
Mr. L. T. Premasiri

Accountant
Mr. M. R. P. Jayawardena

Internal Auditor
Mr. M. S. S. Mohotti

Asst. Manager Works (Estimates)
Mr. K. D. T. Chandrasiri

Asst. Manager Works (Security Printing)
Mr. M. A. Kothalawala

Asst. Manager Works (Binding)
Mr. P. K. Thilak Mahinda

Asst. Manager (Sales)
Mr. H. R. Gunasekera

Asst. Manager (IT)
Mr. R. M. A. P. B. Rajakaruna

Asst. Manager (Admin. & HRD)
Mrs. N. V. N. R. Ashinshani

**Asst. Manager
(Legal/Secretary to the Board)**
Mrs. A. L. R. Madhukani

Asst. Manager (Publication)
Mr. Madhuranga C. Nuwanpriya

Asst. Manager (Supplies)
Mr. U. Anil Jayakantha

Accountant
Mr. W. A. A. S. Jayasundara

Asst. Manager Works (Maintenance)
Mr. N. G. L. Chandimal

Accountant
Mr. N. U. S. de Silva

S D C



2021

STATE PRINTING CORPORATION

REPORT OF THE BOARD OF DIRECTORS

The Board of Directors of the State Printing Corporation has pleasure in presenting its 53rd Report covering the activities of the Corporation for the year ended 31st December 2021, in terms of Section 14 of the Finance Act No. 38 of 1971.

09 Board Meetings were held during the year under review.

01. Production

1.1 School Textbooks



1.1.1 Printing of School Textbooks

The Corporation which has been incorporated with the basic objective of printing of school textbooks, has diverted its activities to other production areas with the introduction of open economy. Accordingly, Corporation had to compete in tenders to obtain orders from Educational Publications Department. But the year under review too, Cabinet approval has been taken to award 14.9 million textbooks to State Printing Corporation by Educational Publications Department. As a result of that, the Corporation earned an income of Rs. 1186.9 million. Income from printing of School Textbooks and number of copies printed during the year under review compared to year 2019 and 2020 are as follows:

School Textbooks	2019 ('000)	2020 ('000)	2021 ('000)
No. of copies	11,012	15,910	14,900
Income - Rs.	1,090,416	1,297,850	1,186,918

1.2 Other Printing Works



Security Printing Works (such as Lottery Tickets, Certificates, etc.), Other printing works of Govt. Institutions were carried out during the year under review. In addition to this printing of Diaries and Calendars of various printing works of private sector institutions were fulfilled. Some of the special printing works completed and supplied by the Corporation are as follows:



1.2.1 Security Printing

Printing of 'Mahajana Sampatha' Lottery tickets for National Lotteries Board has been carried out for the last 47 years. It has been fulfilled in this year, as well. In addition to that, 'Mega Power', 'Niroga' and 'Dharu Diri Sampatha' was also printed. 510,285 million Lottery tickets were printed in 2021, completing all the orders received. Accordingly, Rs. 247,229 million income was earned during the year under review. Income from Lottery printing and number of tickets are given below:

Lottery Printing	2019 ('000)	2020 ('000)	2021 ('000)
No. of copies	524,474	534,727	510,285
Income - Rs.	293,440	299,447	247,229



1.2.2. Special Printing Works

Printing orders were obtained from Ministries, Government Departments, as well as from private sector. Special printing works, included the following jobs too.

1. Annual Reports of Various Institutions
2. Various printing jobs of State Pharmaceuticals Corporation
3. Printing of Ruhuna/Sabaragamuwa/Wayamba University Certificates and Cover
4. National Zoological Gardens - Tickets & Leaflets
5. Cinema Tickets
6. Printing jobs of Geological Survey & Mines Bureau
7. National Savings Bank - Printing jobs of National Savings Bank
8. Printing of leaflets related to the fight against covid in the Health Services Bureau
9. North Western Provincial Early Childhood Development Institute's "Tharuketa" Journal

During the year under review the Corporation earned Rs. 53 million through other printing jobs.

1.3 Manufacturing of Exercise Books and Other Books

Production in 2020 in comparison to the year under review

Description	Quantity of manufacturing	Value Rs.
Exercise Books (80 pages)	3.715 million	106.111 million
CR Books (80 pages)	0.758 million	47.694 million
Manufacturing of other stationeries (unit)	0.111 million	10.535 million
Total	4.595 million	164.341 million

Production in the year under review and comparative figures for 2019 and 2020 are as follows:

Exercise Books & Other Stationery	2019 ('000)	2020 ('000)	2021 ('000)
No. of copies	5,766	5,354	4,595
Income - Rs.	187,035	172,026	164,341

Due to the financial crisis in the corporation due to inability to open letters of credit due to shortage of raw materials due to covid crisis bringing employees to a service cycle system in accordance with government circulars could not reach the desired targets.

Production target of 2021 : 10.9 million
(Rs. 340 million)


02. Sales/Marketing

Year	2019 Rs.	2020 Rs.	2021 Rs.
Overall Revenue (Inclusive Taxes)	153,082,388.79	149,717,779.84	126,407,838.00

In the year 2021, there has been a huge decrease in total sales revenue.

The percentage of income decreasing in 2020 is 2.19% in 2021 increased to 15.5%. The main reason for the decrease in income was the inability to import enough paper due to the service cycle system and the financial crisis caused by the Covid situation in the country for the production of exercise books in the year 2021. The production fell compared to previous year.

Exercise Books and Other Stationery



Exercise Books and Other Stationery



Sales/Marketing



In addition to this, the expected goals could not be achieved due to the inability to procure stationery items purchased and resold by external organizations as expected in the year 2021. It was due to difficulties in procuring working capital.

Publication Services

A considerable decrease of publication revenue showed in 2021 with the compare of the year 2020. Although it has shown some progress in the year under review it is not significant. In 2021, a stock verification was carried out for publication unit and a programme was launched to sell stocks.

No. of new published in 2020	02
Revenue in 2019 Exclusive Taxes	2.3 Million
Revenue in 2020 Exclusive Taxes	5.8 Million
Revenue in 2021 Exclusive Taxes	0.64 Million

03. Fixed Assets

The total cost of the fixed assets of the corporation as at the end of year 2021 was Rs. 1,323,071. The net value of it was Rs. 1,035,427. This status in comparison with 2020 was Rs. 1,176,497,069 and Rs. 945,054,250 respectively.

Fixed Assets	2019 Rs. ('000)	2020 Rs. ('000)	2021 Rs. ('000)
Value at the begining of the cost	1,168,709	1,176,497	1,176,497
Net value at the end of the year	991,125	945,054	1,035,427

04. Tax Liability

According to final accounts of the corporation for the year 2019 no provision had been made as income tax and dividend tax for the assessment years of 2019/2020.

Tax Liability	2019 Rs. ('000)	2020 Rs. ('000)	2021 Rs. ('000)
Income tax	-	-	-
Dividend Tax	-	-	-
Total	-	-	-

05. Profit

During the year 2021, the corporation has earned a pre-tax loss of Rs. 208,096,656 and in the year 2020, there was a loss of Rs. 43,734,288.


Profitability	2019 Rs. ('000)	2020 Rs. ('000)	2021 Rs. ('000)
Pre-tax profit	(169,428)	(22,914)	(208,096)
After the tax	(169,428)	(22,914)	(208,096)



06. Bonus Allowance

As the corporation has continuously suffered losses since 2016, the corporation employees not be given bonuses for year 2021. Instead of that it has been arranged to pay a special incentive based on the employees performance and balance leave to motivate the employees based on request of the employees.

Bonus	2019 ('000)	2020 ('000)	2021 ('000)
Rs.	22,097	-	-



07. Welfare

The under mentioned welfare services and facilities were maintained during this year as well on the basis of previous year. The cost for the Corporation for these welfare services and facilities was Rs. 34 million.

Due to financial setbacks in the year 2021, employee well-being and welfare has been significantly reduced.

	Welfare	2019 Rs.('000)	2020 Rs.('000)	2021 Rs.('000)
01.	Transport facilities for employees	8,503	6,962	8,146
02.	Incentives for employees	4,784	4,815	-
03.	Payment of health support benefits	9,431	8,158	9,088
04.	Miscellaneous welfare activities of employees	21,171	18,936	17,134
05.	Labour protection compensation	-	-	-
06.	Granting of gift voucher for stationery to all employees	1,378	1,447	-
07.	Bonus	22,097	-	-
08.	Rebate of employees housing loans	2,087	1,773	-
09.	Payment for unutilized leave	13,210	-	-
10.	Special Incentive	15,675	-	-
	Total	98,336	42,091	34,368

08. Staff

Number of employees of the corporation as at
2021.12.31

Number of Employees	2021
Office	135
Main Printing Section	297
Stationery factory	47
Security Section	35
Sales Outlets	36
Total	550

Recruitment during the Year 2021

In the year 2021, the corporation has not recruited any officer-level employees.

Employees who left the Corporation in 2021

	Name/Post	Date
01.	Mr. K. D. T. Chandrasiri - Asst. Works Manager (Estimate)	2021. 12. 06

Acknowledgement

The Chairman and the Board of Directors wish to thank all employees of the Corporation for extending their loyalty and wholehearted co-operation towards running the Corporation successfully. The Chairman and the Board of Directors express their sincere thank to the Honourable Minister of Education who guided and supported for a successful programme and to the Secretary to the Ministry and staff for their continuous support in achieving the programme. The management is confident that the same co-operation will be extended by the employees during the coming years, as well.

Chairman



2021

STATE PRINTING CORPORATION


Comprehensive Income Statement For the year ended 31st December - 2021

	Notes	2021 Rs.	2020 Restated Rs.	2020 Rs.
Revenue	7	1,633,347,511	1,821,360,938	1,843,090,170
Cost of sales	8	(1,473,509,796)	(1,492,137,428)	(1,494,208,078)
Gross Surplus		159,837,715	329,223,510	348,882,092
Other operating income	9	25,623,234	20,491,155	20,240,846
Selling & Distribution expenses	10	(35,340,658)	(21,775,010)	(21,775,010)
Administrative expenses	11	(186,000,274)	(170,176,441)	(170,176,441)
Other operating expenses	12	(83,450,427)	(83,116,684)	(35,876,369)
Operating Profit		(119,330,410)	74,646,529	141,295,117
Finance Income	13.1	1,979,257	1,977,815	1,977,815
Other Income - General Treasury Grant Acquired (Amortisation 2021)		7,088,008	-	-
Finance Expenses	13.2	(97,833,511)	(120,358,632)	(120,358,632)
Surplus/(Deficit) for the year before tax		(208,096,656)	(43,734,288)	22,914,300
Income Tax	14	-	-	-
Surplus/(Deficit) for the year after tax		(208,096,656)	(43,734,288)	22,914,300
Other Comprehensive Income				
Profit/(loss) Disposal of Land		(73,861,249)	-	-
Total Surplus/(Deficit) for the year		<u>(281,957,906)</u>	<u>(43,734,288)</u>	<u>22,914,300</u>


STATE PRINTING CORPORATION
Statement of Financial Position
As at 31st December - 2021


	Note No.	2021 Rs.	2020 Restated Rs.	2020 Rs.
ASSETS				
Non - current assets				
Property, Plant and Equipment		1,035,427,927	945,054,250	945,054,250
Fixed Deposit		25,000,000	-	-
Deferred Tax Liabilities/ Assets		-	-	-
		1,060,427,927	945,054,250	945,054,250
Current Assets				
Inventories		327,871,465	308,177,000	306,106,350
Trade Receivables		678,526,544	591,450,459	613,179,690
Other Receivables		25,151,782	28,826,335	28,826,335
Pre Payments		237,580	255,645	255,645
Cash & Cash Equivalents		35,004,991	36,135,080	36,135,080
Total Current Assets		1,066,792,361	964,844,519	984,503,100
TOTAL ASSETS		2,127,220,289	1,909,898,769	1,929,557,350
EQUITY & LIABILITIES				
Issued Capital		15,000,000	15,000,000	15,000,000
Retained Earnings		(931,669,314)	(649,566,244)	(582,917,657)
Add : Revaluation Reserve		808,011,707	808,011,707	808,011,707
Total Equity		(108,657,608)	173,445,463	240,094,050
Non Current Liabilities				
Bank Loan - Long Term		55,497,200	92,917,055	92,917,055
Retirement Benefit Obligation		163,289,487	174,543,043	174,793,353
General Treasury (Grant for Machineries)		210,294,414	-	-
Total non Current Liabilities		429,081,101	267,460,098	267,710,408
Current Liabilities				
Trade Payables		666,418,516	328,246,396	328,246,396
Other Payables		79,301,155	87,044,726	39,804,411
Interest Bearing Borrowings		1,024,101,430	985,463,449	985,463,449
Usance Loan - Under LC		-	24,326,804	24,326,804
Bank Overdraft		36,975,695	43,911,832	43,911,832
Total Current Liabilities		1,806,796,796	1,468,993,207	1,421,752,892
		2,127,220,289	1,909,898,769	1,929,557,350

I certify that these financial statements of the Corporation comply with the requirements of the Finance Act No. 38 of 1971.

.....

M.R.P Jayawardana
Finance Manager (Act)

The Board of Directors is responsible for the preparation and presentation of these financial statements. These financial statements were approved by the Board of Directors and signed on their behalf. The accounting policies on pages 103 to 104 and notes on pages 107 to 114 form an integral part of these financial statements.

.....

J.M.U.B Jayasekera
Chairman/Director

.....

R. L. Weerasekara
Director

STATE PRINTING CORPORATION

Statement of Changes in Equity For the year ended 31st December - 2021

	Issued Capital (Rs)	Capital Reserve (Rs)	General Reserve (Rs)	Development Reserve (Rs)	Revaluation Reserve (Rs)	Revenue Reserve (Rs)	Total (Rs)
Accounts 2020							
Balance as at 01st January 2020	15,000,000	102,490	1,000,000	13,901,142	808,011,707	(648,559,111)	189,456,228
Prior Year Adjustment		(102,490)	(1,000,000)	(13,901,142)		42,727,155	42,727,155
Current Year Adjustments						(15,003,632)	(15,003,632)
Profit/(Loss) for the year (after taxation)					22,914,300		22,914,300
Balance as at 31st December 2020	15,000,000	-	-	-	808,011,707	(582,917,657)	240,094,051
Accounts 2020 -Restated							
Balance as at 01st January 2020	15,000,000	102,490	1,000,000	13,901,142	808,011,707	(648,559,111)	189,456,228
Prior Year Adjustment		(102,490)	(1,000,000)	(13,901,142)		42,727,155	42,727,155
Current Year Adjustments						(15,003,632)	(15,003,632)
Profit/(Loss) for the year (after taxation)						(43,734,288)	(43,734,288)
Balance as at 31st December 2020	15,000,000	-	-	-	808,011,707	(649,566,244)	173,445,463
Accounts 2021							
Balance as at 01st January 2021	15,000,000	-	-	-	808,011,707	(649,566,244)	173,445,462
Prior Year Adjustment						(145,164)	(145,164)
Profit/(Loss) for the year (after taxation)						(281,957,906)	(281,957,906)
Balance as at 31st December 2021	15,000,000	-	-	-	808,011,707	(931,669,314)	(108,657,608)

STATE PRINTING CORPORATION
Statement of Cash Flows
For the Year Ended 31st December - 2021

	2021 Rs	Restated 2020 Rs	2020 Rs
Cash Flows from Operating Activities			
Net Profit / (Loss) before taxation	<u>(208,096,656)</u>	<u>(43,734,288)</u>	<u>22,914,300</u>
Adjustment for:			
Depreciation on Fixed Assets	56,201,209	53,859,274	53,859,274
Other Income-Treasury Grant Acquire 2021	(7,088,008)	-	-
(Profit)/Loss of Non Current Assets (PPE)	-	-	-
Prior Year Adjustments (Effect to Cash Flow)	(145,164)	44,828,920	44,828,920
Finance Expenses	97,833,511	120,358,632	120,358,632
Fixed Deposit Interest Receivable	(625,000)	-	-
Gratuity Provision made during the year	16,366,766	(250,309)	-
Provision for EPD Late Charges & Quality Losses	9,343,150	5,762,226	5,762,226
Provisioned EPD Late charges paid	(5,762,226)	(9,028,466)	(9,028,466)
Provision for Royalties			
Provision for Doubtful Debtors	29,527,127	1,984,063	1,984,063
Operating Profit before Working Capital Changes	<u>(12,445,292)</u>	<u>173,780,053</u>	<u>240,678,949</u>
Changes in items of Working Capital			
(Increase)/ Decrease in Inventories	(19,694,465)	(33,043,322)	(30,972,672)
(Increase)/ Decrease in Trade Receivables	(120,184,136)	(196,900,171)	(218,629,402)
(Increase)/ Decrease in Other Receivable & Prepayment	4,317,618	247,484	247,484
Increase / (Decrease) in Current Liabilities	306,101,745	80,421,750	33,181,435
Cash generated from operations	<u>158,095,470</u>	<u>24,505,794</u>	<u>24,505,795</u>
Tax paid	-	-	-
Employee Retirement Benefit Paid	(27,620,322)	(16,913,658)	(16,913,658)
Net Cash Flows / (Used in) from Operating Activities	<u>130,475,148</u>	<u>7,592,136</u>	<u>7,592,137</u>
Cash Flows From Investing Activities			
Proceeds from sales of PPE	33,138,751	-	-
Purchasing of PPE	(36,192,464)	(7,788,303)	(7,788,303)
Fixed Deposit	(25,000,000)	-	-
Net cash flows from Investing Activities	<u>(28,053,714)</u>	<u>(7,788,303)</u>	<u>(7,788,303)</u>
Cash Flows from Financing Activities			
Proceeds received / Paid for borrowings (Net Barrowings)	1,218,126	101,020,768	101,020,768
Interest Paid	(97,833,511)	(120,358,632)	(120,358,632)
Net cash flows from Financing Activities	<u>(96,615,386)</u>	<u>(19,337,864)</u>	<u>(19,337,864)</u>
Net Increase/(Decrease) in Cash & Cash Equivalents	<u>5,806,049</u>	<u>(19,534,031)</u>	<u>(19,534,030)</u>
Cash & Cash Equivalents at the beginning of the period	<u>(7,776,752)</u>	<u>11,757,279</u>	<u>11,757,279</u>
Cash & Cash Equivalents at the end of the period (Note 19)	<u>(1,970,703)</u>	<u>(7,776,752)</u>	<u>(7,776,751)</u>

STATE PRINTING CORPORATION

Notes to the Financial Statements as at 31st december 2021

1. CORPORATE INFORMATION

1.1 Reporting Entity

State Printing Corporation was incorporated in 1968, under the Act of parliament No. 24 of 1968 with subsequent amendments No 24 of 1978, No. 51 of 1981 and No. 07 of 1998.

The management and control of the Corporation is vested to the Board of Directors. It is located at Panaluwa in Padukka.

1.2 Principal Activities and Nature of Operations

The Corporations' principal activities are printing of school text books, manufacturing of exercise books, publications and other printing works.

1.3 Date of Authorization for Issue

The financial statements of the State Printing Corporation for the year ended 31st December 2021 were authorized for issue by the Board of Directors/03/2022

2. ACCOUNTING POLICIES AND BASIS OF PREPARATION

2.1 Statement of Compliance

The Statement of Financial Position, Statement of Comprehensive Income, Changes in Funds and Cash Flows, together with Accounting policies and notes have been prepared in accordance with LKAS and SLFRS and in compliance with finance Act NO. 38 of 1971.

2.2 Basis of Measurement

The financial statements have been prepared based on accrual basis and under the historical cost, except for the following matters:

- * Interest income is recognized as it accrues in the Statement of Comprehensive Income.
- * When the Assets have been revalued.
- * Employee benefit is measured using the projected unit credit method.

2.3 Going Concern

The Board of directors have made an assessment of the Corporation's ability to continue as a going concern and they do not intend either to liquidate or to cease operations.

2.4 Functional Currency

The financial statements are presented in Sri Lankan Rupees, which is the corporations currency.

All the financial informations presented in Rupees have been rounded to the nearest Rupee.

2.5 Comparative Information

The accounting policies have been consistently applied by the Corporation and are consistent with those used in the previous year. The previous year's figures and phrases have been rearranged whenever necessary, to conform to the current presentation as indicated.

Material correction of errors were retrospectively restated in the previous year Financial Statements.

3. SUMMARY OF SIGNIFICANT ACCOUNTING POLICIES

3.1 Property, Plant and Equipment

Property, Plant and Equipment are stated at cost or revalued amount net of accumulated depreciation.

PPE were revalued by Valuation Department on the respective dates as given below.

Land and Buildings From 02.01.2017 to 06.01.2017

Office Equipment
Furniture and Fittings }
Computer Accessories } From 02.01.2017 to 30.01.2017

Plant and Machinery From 16.01.2017 to 30.01.2017

Motor and Other Vehicles From 13.01.2016 to 14.01.2016

When consider the financial situation of corporation it is not possible to conduct revaluation of assets once in two years as prescribed in SLAS

3.1.1 Depreciation

Depreciation is calculated on straight line basis over the estimated useful lives of all Property Plant and Equipment.

The estimated useful lives for the current and comparative years are as follows;

Buildings 40 years

Plant Machinery Tools & Equip. 13.33 years

Motor & Other Vehicles 4 years

Office Equipment's & Furniture 10 years

Computers & Accessories 3 years

3.2 Inventories

Inventories are valued at the lower of cost and realizable value.

All inventory items are measured on first in first out method.

3.2.1 Orient web offset printing machine was provided to the state printing corporation under the expenditure head of the Ministry of Education [126/1/2/18/2201 (ii)] for the year 2021 at a cost of Rs.100.8 Million.

The Lombardi Printing Machine which received Rs. 116.5 Million under the same heading was received in the year 2020 and was capitalized in the year 2021.

3.3 Taxation

3.3.1 Income Tax

Income tax assets and liabilities for the current and prior periods are measured at the amounts expected to be recovered from or paid to the Commissioner General of Inland revenue. The tax rates and tax laws used to compute the amount are those that have been enacted or substantively enacted at the date of the statement of financial position.

The provision for income tax is based on the elements of income and expenditure as reported in the financial statements and computed in accordance with the provisions of the Inland Revenue Act. No 10 of 2006 and subsequent amendments thereto.

3.4 Cash & Cash Equivalents

Cash and cash equivalents comprise cash in hand, cash in transit and cash at bank balances. Bank over draft are included as a component of cash and cash equivalent for the purpose of the statement of cash flow.

Cash and cash equivalents are short term , highly liquid held to, meet short term cash commitments and other than investments or other purposes.

4. FINANCIAL INSTRUMENTS-INITIAL RECOGNITION AND SUBSEQUENT MEASUREMENT

4.1 Financial Assets

4.1.1 Trade Receivables

Trade Receivables are shown in the Financial Statements at their Fair Value.

4.1.2 Investments

The Corporation has invested 25 million rupees in people's bank at an interest rate of 5% on June 30, 2021.

4.2 Financial Liabilities

4.2.1 Mortgage of Property

All the banking facilities including bank overdraft, short Term loans, letters of credit and bank guarantees obtained from Peoples' Bank Corporate Banking Division, against property mortgage bonds covering Land & Building and Fixed Machinery under Mortgage Bonds No. M.B - 979/3063/3243/1147/422/5789 from time to time.

In addition to these securities a Treasury Guarantee as reference no : TO/REV/TG/522 dated 07.09.2018 & 07/09/2021 stipulating following projects have been submitted to Peoples' Bank to obtained the bank credit facilities.

Name of the Project	Secured Amount (Rs.)	Date of Expiry
For overdraft, Letter of Credit and Letter of Guarantee Facility	1,165,000,000	15.09.2022
for Providing Financial Allocations for the Renovation and Upgrading Activities	185,000,000	15.09.2023

4.2.2 Capital commitments Contingent Liability

- a) All material capital commitments and contingent liabilities are considered and necessary adjustments or disclosures are made in these financial statements.
- b) There is a fundamental rights case in the Supreme Court filed by the Marketing Manager under the file No FR248/19 and himself have filed a case in labour Tribunal under the Ref. No. LT 33/1556/2020.
- c) LPL Kesara Lanka (Pvt) Ltd has been informed by registered mail through a lawyer it will refer the matter to the arbitration for the recovery of Rs 350 million due to them.
- d) The Corporation has filed case against the debtor Mr. A. Anju perera (Ref No. DMR /5233/19)
- e) The value of letter of credit opened up to 31.12.2021 is Rs. 68,077,592/- and value of bank guarantee is Rs. 13,737,600/-
- f) The text book order for year 2021 is Rs.1030 Mn. A request has been made for a variation due to raw material price increase and a cabinet memorandum has been submitted by the Ministry of Education in this regard. Following the approval of cabinet memorandum, the official order will be revised to Rs. 1233 Mn. Invoices are issued on the basis of the revised order.

4.3.1 Capital

Initial capital was contributed by the General Treasury .

4.3.2 Revaluation Reserve

This reserve includes surplus generated from revaluations of Motor Vehicles in 2016 and surplus generated from the balance part of PPE in 2017 as shown below.

	2016 (Rs.)	2017/18 (Rs.)
Motor & Other Vehicles	36,015,363	
Land		377,290,608
Buildings		158,049,568
Plant Machinery Tools & Equipt.		246,979,194
Office Equipment's & Furniture		(8,785,874)
Computers & Accessories		(1,537,152)
	<u>36,015,363</u>	<u>771,996,344</u>

5. RETIREMENT BENEFIT OBLIGATIONS

5.1 Gratuity

The Corporation is liable to pay Gratuity in terms of the payment of Gratuity Act No. 12 of 1983.

The liability recognised in the statement of financial position is the present value of the defined benefit obligation as at the reporting date using the projected unit credit method. Any actuarial gains or losses arising are recognised immediately in other comprehensive income.

5.2 Defined Contribution Plans - Employees Trust Fund and Employees Provident Fund

Employees are eligible for the Employees Provident Fund and Employees Trust Fund in accordance with respective statutes and regulations. The Corporation contributes 12% and 3% of the gross emoluments of employees to the Employees Provident Fund and Employees Trust Fund respectively.

6. STATEMENT OF COMPREHENSIVE INCOME

6.1 Revenue Recognition

All Revenues are recognized on accrual basis.

Interest income

10% interest is charged from the loans granted to the Corporation employees.

6.2 Expenditure Recognition

Recurrent Expenditure

All expenditures incurred in the running of the Corporation and maintaining the property and equipment in a state of efficiency has been charged to revenue in arriving at the surplus/deficit for the year.

Capital Expenditure

All expenditure incurred in the acquisition, extension or improvement of the property and equipment of a permanent nature, in order to carry on or increase the earning capacity of the Corporation have been treated as capital expenditure.

6.3 Borrowing costs

All borrowing costs are recognized as expenses in the period in which they are incurred except borrowing cost incurred to obtain machinery which has been capitalized up to level of performance from the respective machines.

STATE PRINTING CORPORATION
Notes to the Financial Statements
For the year Ended 31st December - 2021

Note No	2021 (Rs.)	Restated 2020 (Rs.)	2020 (Rs.)
07. REVENUE/TURNOVER			
Income from Stationery Factory	126,407,838	122,003,076	122,003,076
Income from Main Press			
Text Books	1,186,918,385	1,369,812,655	1,369,812,655
Job Works	53,795,367	43,832,169	65,561,401
NLB Lotteries	247,229,602	266,593,026	266,593,026
Publication	640,689	410,186	410,186
Income from other sales	18,355,631	18,709,825	18,709,825
	1,633,347,511	1,821,360,938	1,843,090,170
08. COST OF SALES			
Main Press			
Raw materials consumed	896,611,944	764,884,230	764,884,230
Direct labour	228,434,686	220,626,316	220,626,316
Direct factory expenses	49,942,451	51,401,247	51,401,247
Indirect factory expenses	123,025,642	159,206,936	159,206,936
Other expenses/Stock Adjustment	21,210,449	113,588,845	115,659,495
Late Charges,Qu.losses & Penalty EPD	410,261	29,789,127	29,789,127
Late Charges & Penalty NLB	3,177,350	11,205,760	11,205,760
Provision for Late Charges EPD	9,343,150	5,762,226	5,762,226
	1,332,155,933	1,356,464,687	1,358,535,337
Stationery Factory			
Raw materials consumed	108,197,125	109,757,992	109,757,992
Direct labour	33,378,635	33,562,154	33,562,154
Direct factory expenses	3,080,576	3,012,310	3,012,310
Indirect factory expenses	13,212,450	15,490,986	15,490,986
Other expenses/Stock Adjustment	(35,026,800)	(43,996,230)	(43,996,230)
	122,841,986	117,827,212	117,827,212
Cost of Publication unit	2,541,885	3,007,535	3,007,535
Cost of Other Sales unit	15,969,992	14,837,994	14,837,994
TOTAL COST OF SALES	1,473,509,796	1,492,137,428	1,494,208,078
09. OTHER OPERATING INCOME			
Factory Wastepaper & Sundry Items	24,375,616	19,686,846	19,686,846
Tender Deposit & Registrations	1,247,618	554,000	554,000
Over Provision of Retirement Benefit Obligation	-	250,310	-
	25,623,234	20,491,155	20,240,846

Note No		2021 (Rs.)	Restated 2020 (Rs.)	2020 (Rs.)
10. SELLING & DISTRIBUTION EXPENSES				
Nation Building Tax		-	2,802,242	2,802,242
Economic Service Charges		-	9,215,451	9,215,451
Up-Keep of motor vehicles		1,108,984	2,812,178	2,812,178
Advertisement		565,783	261,288	261,288
Sales Promotion		439,419	1,095,827	1,095,827
Under Provision for bed debts		29,527,127	1,984,063	1,984,063
Fire Insurance - Sales Outlet		-	112,805	112,805
Non Refundable Tender Deposits		166,345	166,427	166,427
Rent		3,220,917	2,956,016	2,956,016
Rates		82,846	39,369	39,369
Water Bill Payments - Sales Outlet		27,436	36,207	36,207
Electricity - Sales outlet		92,914	103,168	103,168
Telephone Exp. - Sales Outlet		98,062	189,969	189,969
Maint. Of Sales outlet		10,825	-	-
		35,340,658	21,775,010	21,775,010
11. ESTABLISHMENT & ADMINISTRATION EXPENSES				
Upkeep of land & Buildings		415,129	505,784	505,784
Maintenance of office equipment		762,931	649,239	649,239
Depreciation - Office equipment		1,516,681	1,363,012	1,363,012
- Computer soft ware		1,187,369	233,676	233,676
Salaries & Wages		118,359,563	123,819,539	123,819,539
Overtime of staff		13,615,151	9,986,770	9,986,770
Employees' Provident Fund		14,858,655	15,250,427	15,250,427
Employees' Trust Fund		3,714,677	3,740,731	3,740,731
Incentive payments		1,564,510	1,801,250	1,801,250
Chairman's emolument		960,000	960,000	960,000
Board Director's fees		443,000	356,500	356,500
Postage		126,431	137,708	137,708
Telephone		1,592,973	1,195,010	1,195,010
Printing & Stationery		2,383,894	1,760,971	1,760,971
Press Notices & Publication		1,573,869	883,424	883,424
Travelling & subsistence		565,455	734,678	734,678
News papers and periodicals		85,570	67,060	67,060
Rent - Motor Vehicle		-	14,500	14,500
General office expenses		202,423	185,542	185,542
Audit Fee		912,000	900,000	900,000
Miscellaneous expenses		197,297	50,751	50,751
Legal & Consultancy		1,138,564	533,162	533,162
Entertainment		170,978	123,528	123,528
Gratuity Expenses		16,366,766	-	-
Staff Training		41,050	137,675	137,675
Audit & Management Committee Fees		132,500	48,500	48,500
Internet / Email		492,885	192,252	192,252
Procurement Committee Fees		1,000,000	1,088,000	1,088,000
Upkeep of Motor vehicle 25%		1,108,984	2,812,178	2,812,178
Board meeting expenses		34,530	32,713	32,713
Membership fees		13,000	50,000	50,000
Donations		39,874	7,179	7,179
Computer Repair & Maintenance Charges		300,950	345,300	345,300
Registration Charges as a Supplier		119,739	163,883	163,883
Outside Job Works		2,875	45,500	45,500
		186,000,274	170,176,441	170,176,441

Note No	2021 (Rs.)	Restated 2020 (Rs.)	2020 (Rs.)
12. OTHER OPERATING EXPENSES			
Welfare to Staff	17,134,550	18,935,987	18,935,987
Employees Medical Scheme	9,088,015	8,158,170	8,158,170
Housing Loan Interest	1,338,400	1,772,844	1,772,844
Bonus to Staff	-	-	-
Special Incentive Payment	23,891,565	47,240,316	-
Staff Transport	8,146,582	6,962,117	6,962,117
Leave Encashment	23,753,315	-	-
Staff Awards	98,000	47,250	47,250
	83,450,427	83,116,684	35,876,369
13.1 FINANCE INCOME			
Interest Received by Distress Loans	452,698	843,374	843,374
Interest Received by Bank	901,559	1,134,441	1,134,441
Interest Receivable on Fixed Deposit	625,000	-	-
	1,979,257	1,977,815	1,977,815
13.2 FINANCE EXPENSES			
Bank Guarantee & Other Bank Charges	1,983,638	1,827,378	1,827,378
Bank Overdraft Interest	4,241,195	4,993,996	4,993,996
Bank Loan Interest - Short Term	84,438,970	100,764,950	100,764,950
Bank Loan Interest - Long Term	7,169,709	12,772,308	12,772,308
	97,833,511	120,358,632	120,358,632
14. INCOME TAX			
Income tax prov. for the year -Note 14.1	-	-	-
	-	-	-
	-	-	-

**14.1 INCOME TAX COMPUTATION FOR THE YEAR OF ASSESSMENT 2021/22
BASED ON ACCOUNTS FOR THE YEAR ENDED 31ST DECEMBER 2021**

	Rs.
Taxable Profit from Trade or Business	(208,096,656)
Interest Income	1,979,257
Profit from any Other Source	-
Statutory Income	(206,117,399)
(-) Less Deduction from Total Statutory Income	
Deductible losses from Trade or Business	(206,117,399)
Interest,Annuities,Ground Rent & Royalties Paid	-
Taxable Income	-

STATE PRINTING CORPORATION
Notes to the Financial Statements
As at 31st December - 2021

15. PROPERTY, PLANT AND EQUIPMENT

Description	Revaluations for the Year 01.01.2020	Additions/ Revaluations during the year	Disposals during the year	Cost/Revaluation As at 31.12.2020	Cost/Revaluation As at 01.01.2021	Additions during the year 2021	Treasury Grant for Acquisition of Machineries	Disposals during the Year-2021	As at 31.12.2021
At Cost									
Land	378,500,000	-	-	378,500,000	378,500,000	-	-	107,000,000	271,500,000
Building	166,600,000	-	-	166,600,000	166,600,000	-	-	-	166,600,000
Plant Machinery & Tools	545,966,426	6,144,748	-	552,111,174	552,111,174	28,866,670	217,382,421	-	798,360,265
Motor Vehicles & MCycles	55,563,000	-	-	55,563,000	55,563,000	-	-	-	55,563,000
Office Equipment's & Furniture	13,721,199	810,041	-	14,531,240	14,531,240	1,705,783	-	-	16,237,023
Computer & Accessories	5,785,210	833,514	-	6,618,724	6,618,724	5,620,011	-	-	12,238,735
Electronic Reinstallations	2,572,951	-	-	2,572,951	2,572,951	-	-	-	2,572,951
Total	1,168,708,786	7,788,303	-	1,176,497,089	1,176,497,089	36,192,464	217,382,421	107,000,000	1,323,071,974
Accumulated Depreciation									
Description	Revaluations/C for the Year 01.01.2020	Annual Depreciation 2020	Disposals during the year	Accumulated Depreciation 31.12.2020	Revaluations/ Cost 01.01.2021	Annual Depreciation 2021	Disposals during the year	Accumulated Depreciation 31.12.2021	
Building	12,495,000	4,165,000	-	16,660,000	16,660,000	4,165,000	-	20,825,000	
Plant Machinery & Tools	105,284,857	41,154,235	-	146,439,092	146,439,092	49,332,990	-	195,772,082	
Motor Vehicles & MCycles	48,619,625	6,943,351	-	55,562,976	55,562,976	-	-	55,562,976	
Office Equipment's & Furniture	3,045,622	1,363,012	-	4,408,634	4,408,634	1,516,681	-	5,925,315	
Computer & Accessories	5,565,512	233,676	-	5,799,188	5,799,188	1,186,537	-	6,985,725	
Electronic Reinstallations	2,572,950	-	-	2,572,950	2,572,950	-	-	2,572,950	
Total	177,583,565	53,859,274	-	231,442,839	231,442,839	56,201,209	-	287,644,047	
Written Down Value				945,054,250				1,035,427,927	

STATE PRINTING CORPORATION
Notes to the Financial Position As at 31st December - 2021

Note No	2021 (Rs.)	Restated 2020 (Rs.)	2020 (Rs.)
16. INVENTORIES			
Raw materials	92,745,990	134,155,985	134,155,985
Consumable	8,423,058	7,987,214	7,987,214
Spare parts	39,956,646	44,165,115	44,165,115
Hardware	1,288,618	1,188,782	1,188,782
Finished goods	115,057,362	74,834,655	74,834,655
Work in progress	70,399,790	45,845,249	43,774,599
Good In Transit (S/P)	-	-	-
	327,871,465	308,177,000	306,106,350
17. TRADE RECEIVABLES			
Trade debtors	752,068,839	631,884,703	653,613,934
Less- Provision for Doubtful Debts	(64,560,453)	(35,033,326)	(35,033,326)
Provision for EPD Quality Loss/Penalty	(9,343,150)	(5,762,226)	(5,762,226)
Other debtors	361,309	361,309	361,309
	678,526,544	591,450,459	613,179,690
18. OTHER RECEIVABLES			
Staff Loan and Advances (Note 18.1)	5,016,011	6,093,339	6,093,339
Deposits & Receivable (Note 18.2)	7,504,586	9,761,392	9,761,392
Sales Control Accounts (Note 18.3)	(2,527,255)	(1,561,836)	(1,561,836)
Bank Loan - Margin A/C -PB International	14,533,440	14,533,440	14,533,440
Interest Receivable - Bank Fixed Deposit	625,000	-	-
	25,151,782	28,826,335	28,826,335
18.1 LOAN AND ADVANCES			
Distress Loans	1,998,612	3,128,277	3,128,277
Festival advance	1,886,000	2,072,000	2,072,000
Staff salary Advances	56,000	5,000	5,000
Creditors advance A/C	1,075,399	888,062	888,062
	5,016,011	6,093,339	6,093,339
18.2 DEPOSITS & RECEIVABLES			
Deposits receivable	6,939,202	9,316,005	9,316,005
Add. Other Receivables	565,383	445,387	445,387
	7,504,586	9,761,392	9,761,392
18.3 SALES CONTROL ACCOUNT			
Sales Control Account	(2,527,255)	(1,561,836)	(1,561,836)
	(2,527,255)	(1,561,836)	(1,561,836)
19. CASH & CASH EQUIVALENTS			
Cash at Bank	32,362,664	35,501,418	35,501,418
Cash in Transit	2,615,326	603,662	603,662
Cash at Hand	27,000	30,000	30,000
	35,004,991	36,135,080	36,135,080

For the purpose of statement of Cash Flow,Cash & Cash Equivalents comprise the following

Cash at Bank	- Peoples' Bank Nugegoda -C/A	1,968,945	-	-
	- Peoples' Bank Nugegoda - S/A	28,197,025	30,076,446	30,076,446
	- Bank of Ceylon Homagama-C/A	2,171,694	5,399,972	5,399,972
	- Bank of Ceylon Homagama-C/A	25,000	25,000	25,000
Cash in Transit		2,615,326	603,662	603,662
Cash in Hand		27,000	30,000	30,000
		35,004,991	36,135,080	36,135,080

	Bank Overdrafts - Peoples' Bank-Colombo.-C/A	(36,975,695)	(40,284,056)	(40,284,056)
	Bank Overdrafts - Peoples' Bank-Nugegoda.-C/A	-	(3,627,776)	(3,627,776)
		(1,970,704)	(7,776,752)	(7,776,752)
20.	BANK LOAN - LONG TERM			
	Opening Balance (01.01.2021)	92,917,055	136,642,139	136,642,139
	Loan Paid During the year	(37,419,855)	(43,725,084)	(43,725,084)
	Balance as at end of the year	55,497,200	92,917,055	92,917,055
21.	DEFERRED TAX LIABILITIES			
	As at beginning of the year		(17,105,398)	(17,105,398)
	Amount Originated/(reversed)/T. Differences during the year	-	-	-
	As at end of the year		17,105,398	17,105,398
	* A provision for the deferred taxation has not made in the financial statement during the year since it is not probable to calculate that future taxable profits.			
22.	TRADE PAYABLES			
	Trade Creditors	463,229,261	117,459,149	117,459,149
	Other Creditors (Royalty, Consign & Other)	1,696,699	1,690,775	1,690,775
	Dept. of Inland Revenue (22.1)	200,195,314	207,799,230	207,799,230
	Sales advance	17,584	17,584	17,584
	Other Creditors (Debt Bal)	1,279,659	1,279,658	1,279,658
		666,418,516	328,246,396	328,246,396
	22.1 Payables to Dept. of Inland Revenue			
	ESC	23,342,409	23,342,409	23,342,409
	VAT	90,727,416	98,331,332	98,331,332
	NBT	80,840,239	80,840,239	80,840,239
	INCOME TAX	5,000,000	5,000,000	5,000,000
	WHT	158,950	158,950	158,950
	WHT 10% Payable	126,300	126,300	126,300
		200,195,314	207,799,230	207,799,230
23.	OTHER PAYABLES			
	Accrued Expenses	77,088,193	83,713,115	36,472,800
	Deposit Payable	2,212,962	1,884,462	1,884,462
	Provision for Stationery Book for Staff	-	1,447,150	1,447,150
		79,301,155	87,044,727	39,804,411
24.	INTEREST BEARING BORROWINGS - Bank Short Term Loan (STL)			
	Opening Balance as at 01.01.2021	985,463,449	840,717,598	840,717,598
	New Loans	1,284,578,247	1,502,920,429	1,502,920,429
	Loan Paid during the year	(1,245,940,266)	(1,358,174,578)	(1,358,174,578)
	Closing Balance as at 31.12.2021	1,024,101,430	985,463,449	985,463,449
25.	General Treasury Grant for Machineries			
		2021 (Rs.)		
	Opening Balance	-		
	Treasury Grant Received During the Year	217,382,421		
	Amortisation for Year/Depreciation	(7,088,008)		
	Closing Balance	210,294,414		

STATE PRINTING CORPORATION
WORKING ACCOUNT (MAIN PRESS) FOR THE PERIOD
FROM 01.01.2021 TO 31.12.2021

	Year ended 31/12/2021 (Rs.)	Restated Year ended 31/12/2020 (Rs.)	Year ended 31/12/2020 (Rs.)
INCOME FROM PRINTING			
Text Books	1,186,918,385	1,369,812,655	1,369,812,655
Lottery Printing -NLB	247,229,602	266,593,026	266,593,026
Job Works	53,795,367	43,832,169	65,561,401
(1) Total Income	1,487,943,354	1,680,237,850	1,701,967,082
Charges Deducted from Income			
Deduction Made by EPD L.Charges/Qu.Losses	410,261	29,789,127	29,789,127
Provision for EPD L.Charges/Qu.Losses	9,343,150	5,762,226	5,762,226
Deduction Made by NLB L.Charges	3,177,350	11,205,760	11,205,760
(1.1) Total Charges Deducted from Income	12,930,761	46,757,113	46,757,113
FACTORY EXPENSES - DIRECT			
Consumption of Raw materials	896,611,944	764,884,230	764,884,230
Consumption of Consumable Items	16,397,134	13,938,266	13,938,266
Consumption of Spare Parts	18,156,203	22,789,300	22,789,300
Consumption of Hardware	3,583,469	3,647,747	3,647,747
(2) Total Consumption	934,748,750	805,259,543	805,259,543
Labour - Direct :			
Salaries & wages	136,686,216	136,348,132	136,348,132
Overtime to Staff	26,422,438	22,924,576	22,924,576
Piece Work	41,393,869	37,362,743	37,362,743
Employees' Provident Fund	17,491,529	17,600,448	17,600,448
Employees' Trust Fund	4,372,884	4,235,417	4,235,417
Incentive Payments	2,067,750	2,155,000	2,155,000
(3) Total Direct Labour	228,434,686	220,626,316	220,626,316
(4) Electricity Direct	11,805,644	11,025,934	11,025,934
(5) TOTAL DIRECT EXPENSES [2 + 3 + 4]	1,174,989,080	1,036,911,793	1,036,911,793
FACTORY EXPENSES - INDIRECT			
Salaries & wages	26,962,760	28,718,602	28,718,602
Overtime to staff	12,517,259	9,835,526	9,835,526
Employees' Provident Fund	3,381,118	3,679,978	3,679,978
Employees' Trust Fund	845,267	1,156,568	1,156,568
Incentive Payment	405,000	420,000	420,000
Maintenance of Plant & Machinery	11,912,768	8,778,632	8,778,632
Outside job works - NLB	2,729,738	53,371,052	53,371,052
Maint. of Barcoding System & Modification	13,748,685	9,324,550	9,324,550
Electricity	1,311,738	1,225,104	1,225,104
Insurance - Fire	747,839	631,264	631,264
Sample & Paper Testing Charges	209,845	40,177	40,177
Hiring Charges For Machinery	579,337	505,840	505,840
Uniform To Staff	-	320,919	320,919
Up - keep of motor vehicles			

Maintenance	2,340,621	1,384,247	1,384,247
Fuel and oil	1,544,775	2,221,598	2,221,598
Insurance	550,539	699,514	699,514
Depreciation	-	6,943,351	6,943,351
Less :- 25% Tfr. to P & L A/c. Administration Expenses	(1,108,984)	(2,812,178)	(2,812,178)
25% to Selling & Distribution a/c	(1,108,984)	(2,812,178)	(2,812,178)
25% to Stationery Factory a/c	(1,108,984)	(2,812,178)	(2,812,178)
Depreciation			
Buildings	3,757,500	3,757,500	3,757,500
Plant & machinery	42,807,803	34,629,048	34,629,048
(6) Total indirect expenses	123,025,642	159,206,936	159,206,936
(7) COST OF PRODUCTION [5 + 6]	1,298,014,723	1,196,118,729	1,196,118,729
Add : Opening stock Work in progress	17,180,015	47,654,896	47,654,896
Opening stock Finished goods	2,553	27,520,231	27,520,231
Less : Closing stock Work in progress	(50,271,369)	(17,180,015)	(15,109,365)
Closing stock Finished goods	(2,796,150)	(2,553)	(2,553)
Less: Value of own printing Trf to Admin Print & Sta	(980,335)	(1,760,971)	(1,760,971)
Value transferred to publication unit	-	(253,960)	(253,960)
Damage stock	-	42,295	42,295
Input VAT Disallowed	58,075,736	57,568,922	57,568,922
(8) Other expenses/Stock Adjustment	21,210,449	113,588,845	115,659,495
(9) Total Cost of Production	1,332,155,933	1,356,464,687	1,358,535,338
(10) GROSS WORKING PROFIT [1 - 8]	155,787,421	323,773,163	343,431,744

STATE PRINTING CORPORATION
WORKING ACCOUNT (STATIONERY FACTORY)
FOR THE PERIOD FROM 01.01.2021 TO 31.12.2021

	Restated Year ended 31/12/2021 (Rs.)	Year ended 31/12/2020 (Rs.)	Year ended 31/12/2020 (Rs.)
(1) INCOME FROM SALE OF STATIONERY	126,407,838	122,003,076	122,003,076
FACTORY EXPENSES - DIRECT			
Total raw materials consumed	108,197,125	109,757,992	109,757,992
Consumption of Consumable Items	808,442	620,802	620,802
Consumption of Spare Parts	1,147,324	1,254,586	1,254,586
(2) Total Consumption	110,152,891	111,633,380	111,633,380
Labour - Direct :			
Salaries & wages	22,763,052	24,096,879	24,096,879
Overtime to staff	6,522,869	4,645,854	4,645,854
Piece work	0	536,253	536,253
Employees' Provident Fund	3,003,571	3,131,534	3,131,534
Employees' Trust Fund	750,893	782,884	782,884
Incentive Payments	338,250	368,750	368,750
(3) Total labour	33,378,635	33,562,154	33,562,154
Factory Expenses - Direct			
(4) Electricity	1,124,810	1,136,922	1,136,922
(5) TOTAL DIRECT EXPENSES [2 + 3 + 4]	144,656,336	146,332,456	146,332,456
Factory expenses - Indirect			
Salaries & wages	4,657,275	6,179,839	6,179,839
Overtime to staff	663,553	514,437	514,437
Employees' provident fund	620,964	1,068,358	1,068,358
Employees' trust fund	155,241	267,089	267,089
Incentive payments	57,750	70,250	70,250
Maintenance of plant & machinery		332,000	332,000
Electricity	124,979	126,325	126,325
Depreciation			
Buildings	407,500	407,500	407,500
Plant & machinery	6,525,188	6,525,188	6,525,188
(6) Total Indirect Factory expenses	13,212,450	15,490,986	15,490,986
(7) Cost of production [5 + 6]	157,868,785	161,823,441	161,823,441
ADD: Opening Stock Work in Progress	28,665,234	9,074,168	9,074,168
Finished goods	60,751,160	33,501,798	33,501,798
LESS: Closing Stock Work in progress	(20,128,421)	(28,665,234)	(28,665,234)
Finished goods	(102,785,342)	(60,751,160)	(60,751,160)
Less: Stationery Trf to Staff Welfare (Gift Vouchers)	(1,150,295)	-	-
Stationery Trf to Staff Welfare, Donation & Others	(1,473,778)	-	-
Value M/V transferred from SPC working account 25%	1,108,984	2,812,178	2,812,178
Stock Short	(14,341)	(39,725)	(39,725)
Stock Excess	-	71,747	71,747
(8) Other expenses/Stock Adjustment	(35,026,800)	(43,996,230)	(43,996,230)
(9) TOTAL COST OF PRODUCTION	122,841,986	117,827,212	117,827,212
(10) GROSS WORKING PROFIT [1 - 8]	3,565,852	4,175,864	4,175,864

STATE PRINTING CORPORATION
INCOME AND EXPENDITURE ACCOUNT FOR
PUBLICATION UNIT FOR THE YEAR ENDED 31.12.2021

	Year ended 31/12/2021 (Rs.)	Restated Year ended 31/12/2020 (Rs.)	Year ended 31/12/2020 (Rs.)
INCOME	640,689	410,186	410,186
less; Cost of Production :			
Opening -Stock	3,476,962	4,002,452	4,002,452
Add Production cost Tfr. from Main Press Working a/c	-	253,960	253,960
Add : (Stock Shortage)	(923)	(8,385)	(8,385)
Stock Excess	-	1,707	1,707
Less; Closing stock	(3,114,875)	(3,476,962)	(3,476,962)
Cost of Production	361,164	772,772	772,772
PUB Stock Trf to PUB Donations	(714,191)	(8,331)	(8,331)
Add- Expenses			
Salaries & wages	1,800,845	1,691,877	1,691,877
Overtime to staff	16,539	104,583	104,583
Employees' Provident Fund	226,287	218,798	218,798
Employees' Trust Fund	56,572	54,699	54,699
Incentive payments	23,250	24,000	24,000
Consignment Paid	951	47,927	47,927
Royalties	56,276	35,708	35,708
PUB Donation	714,191		
Other Expenses	-	65,500	65,500
Total Cost of Production	2,541,885	3,007,535	3,007,535
EXCESS(LESS) OF EXPENDITURE OVER INCOME	(1,901,196)	(2,597,349)	(2,597,349)

STATE PRINTING CORPORATION
TRADING ACCOUNT (OTHER SALES UNIT) FOR THE YEAR
ENDED 31/12/2021

	Year ended 31/12/2021 (Rs.)	Year ended 31/12/2020 (Rs.)	Year ended 31/12/2020 (Rs.)
INCOME	18,355,631	18,709,825	18,709,825
Less; Cost of sales :			
Opening stock	10,603,979	7,737,536	7,737,536
Purchases	11,919,850	17,707,765	17,707,765
Add ; (Stock Short)	(192,842)	(10,218)	(10,218)
Excess	-	6,891	6,891
Less; Closing Stock	(6,360,996)	(10,603,979)	(10,603,979)
Cost of Sales	15,969,992	14,837,994	14,837,994
GROSS PROFIT	2,385,639	3,871,831	3,871,831



2021 REPORT OF AUDITOR GENERAL



ජාතික විගණන කාර්යාලය තොසිය කණකකාය්චු අධ්‍යක්ෂකම් NATIONAL AUDIT OFFICE



Report of the Auditor General on the Financial Statements and Other Legal and Regulatory Requirements of the State Printing Corporation for the year ended 31 December 2021 in terms of Section 12 of the National Audit Act, No. 19 of 2018.

1. Financial Statements

1.1 Qualified Opinion

The audit of the financial statements of the State Printing Corporation for the year ended 31 December 2021 comprising the statement of financial position as at 31 December 2021 and the statement of comprehensive income, statement of changes in equity and cash flow statement for the year then ended and notes to the financial statements including a summary of significant accounting policies, was carried out under my direction in pursuance of provisions in Article 154(1) of the Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka read in conjunction with provisions of the National Audit Act No. 19 of 2018 and Finance Act No. 38 of 1971. My report to Parliament in pursuance of provisions in Article 154 (6) of the Constitution will be tabled in due course.

In my opinion, except for the effects of the matters described in the basis for Qualified Opinion section of my report, the accompanying financial statements give a true and fair view of the financial position of the Corporation as at 31 December 2021, and of its financial performance and its cash flows for the year then ended in accordance with Sri Lanka Accounting Standards.

1.2 Basis for the Qualified Opinion

- (a) In terms of Paragraph 69 of Sri Lanka Accounting Standard 01, out of the long-term loan balance of the Corporation amounting to Rs. 55,497,200 as at 31 December of the year under review, the amount to be paid within a period of not more than 12 months and the amount to be paid within a period of more than 12 months from the closure of the reporting period should be disclosed. Nevertheless, action had not been taken accordingly.
- (b) In terms of Paragraph 49 of Sri Lanka Accounting Standard 08, the nature of the prior period error and the details of the amount of the correction for each financial statement line item affected should be disclosed in the financial statements. Nevertheless, action had not been taken accordingly. Due to the prior year adjustments, the surplus of Rs. 22,914,300 in the previous year's accounts had become a deficit of Rs. 43,734,288 and it had not been disclosed in the financial statements.
- (c) In terms of Paragraph 16(b) of Sri Lanka Accounting Standard 16, any costs directly attributable to bring the asset to the location and condition necessary for it to be capable of operating should be identified as relevant cost of an item of property, plant and equipment. Nevertheless, due to failure to account for the total value of Rs. 1,365,765 including the retention money of Rs. 703,095 incurred for the construction of the factory where the machine is installed, value of the performance security amounting to Rs. 650,000 and the Value Added Tax of Rs. 12,670, the property, plant and equipment had been understated by that amount. Accordingly, depreciation expenditure for the year under review had been understated by Rs. 65,434.

- (d) According to paragraph 51 of Sri Lanka Accounting Standard No. 16, the residual value of an asset and its useful life should be reviewed at least at the end of each financial year and if the expected values differ from the estimated values, those changes should be accounted for as changes in an accounting estimate in accordance with Sri Lanka Accounting Standard 8, the useful life time of 317 items of property, plant and equipment valued at Rs. 63,871,121 which have been fully depreciated but are still in use have not been re-reviewed.
- (e) Seven printing orders to totalled Rs. 1,763,758 with the Value Added Tax which the printing work had not been completed as at the balance sheet date of the year under review had been stated as the sales, and printing materials worth Rs. 9,447,404 provided for various institutions under 04 invoices during the year under review had not been brought to account as a printing income.
- (f) Due to 26 printing orders that had been completed and handed over to the National Lottery Board were not accounted for as income and as such, it was understated the lottery printing income of the year under review by Rs. 13,259,240, tax liability on Value Added Tax by Rs. 1,060,739 and expenditure on late fees by Rs. 570,440
- (g) The revaluation surplus of Rs. 106,864,633 related to the land vested in the Industrial Development Board during the year under review had not been removed from that account and adjustments had not been made.
- (h) A number of 52,500 school text books worth Rs. 2,796,150 that had been handed over to the Educational Publications Department on completion of their printing had been stated as the closing stock of the year under review.
- (i) As per the individual account balances of the printing corporation ledger, the receivable and payable balances from 17 institutions and 10 institutions as on 31 December of the year under review were Rs. 10,087,595 and Rs. 44,865,636 respectively, but the balances confirmed to the audit by those institutions were Rs. 1,512,445 and Rs. 70,033,215.

1.3 Explanation of Certain Matter

Attention is brought on Section 2.3 of the financial statements. As mentioned thereunder, the financial statements had been prepared on going-concern basis. Nevertheless, the total liabilities of the institution had exceeded total assets by Rs. 108,657,608 whilst observing that the current assets had also been exceeded by current liabilities. Nevertheless, I observe that in terms of Section 18 (3) of the State Printing Corporation Act No. 24 of 1968, provision has been made that the Ministry of Finance is obliged to provide financial support for the continued existence of the institution. As such, my opinion is not qualified owing to this reason.

I conducted my audit in accordance with Sri Lanka Auditing Standards (SLAuSs). My responsibilities, under those standards are further described in the Auditor's Responsibilities for the Audit of the Financial Statements section of my report. I believe that the audit evidence I have obtained is sufficient and appropriate to provide a basis for my qualified opinion.

1.4 Other information included in the 2021 Annual Report of the State Printing Corporation

The other information comprises the information included in the Corporation's 2021 Annual Report but does not include the financial statements and my auditor's report thereon, which is expected to be made available to me after the date of this auditor's report. Management is responsible for the other information.

My opinion on the financial statements does not cover the other information and I do not express any form of assurance conclusion thereon.

In connection with my audit of the financial statements, my responsibility is to read the other information identified above when it becomes available and, in doing so, consider whether the other information is materially inconsistent with the financial statements or my knowledge obtained in the audit or otherwise appears to be materially misstated.

When I read the State Printing Corporation's 2021 Annual Report, if I conclude that there are material misstatements therein, I am required to communicate that matter to those charged with governance for correction. If further material uncorrected misstatements are existed those will be included in my report to Parliament in pursuance of provisions in Article 154 (6) of the Constitution that will be tabled in due course

1.5 Responsibilities of Management and Those Charged with Governance for the Financial Statements

Management is responsible for the preparation of financial statements that give a true and fair view in accordance with Sri Lanka Accounting Standards, and for such internal control as management determine is necessary to enable the preparation of financial statements that are free from material misstatement, whether due to fraud or error.

In preparing the financial statements, management is responsible for assessing the Corporation's ability to continue as a going concern, disclosing, as applicable, matters related to going concern and using the going concern basis of accounting unless management either intends to liquidate the Corporation or to cease operations, or has no realistic alternative but to do so.

Those charged with governance are responsible for overseeing the State Printing Corporation's financial reporting process.

As per Sub-section 16(1) of the National Audit Act No. 19 of 2018, the Corporation is required to maintain proper books and records of all its income, expenditure, assets and liabilities, to enable annual and periodic financial statements to be prepared of the Corporation.

1.6 Auditor's Responsibilities for the Audit of the Financial Statements

My objective is to obtain reasonable assurance about whether the financial statements as a whole are free from material misstatement, whether due to fraud or error, and to issue an auditor's report that includes my opinion. Reasonable assurance is a high level of assurance, but is not a guarantee that an audit conducted in accordance with Sri Lanka Auditing Standards will always detect a material misstatement when it exists. Misstatements can arise from fraud or error and are considered material if, individually or in the aggregate, they could reasonably be expected to influence the economic decisions of users taken on the basis of these financial statements.

As part of an audit in accordance with Sri Lanka Auditing Standards, I exercise professional judgment and maintain professional skepticism throughout the audit. I also:

- ❖ Identify and assess the risks of material misstatement of the financial statements, whether due to fraud or error, design and perform audit procedures responsive to those risks, and obtain audit evidence that is sufficient and appropriate to provide a basis for my opinion. The risk of not detecting a material misstatement resulting from fraud is higher than for one resulting from error, as fraud may involve collusion, forgery, intentional omissions, misrepresentations, or the override of internal control.
- ❖ Obtain an understanding of internal control relevant to the audit in order to design audit procedures that are appropriate in the circumstances, but not for the purpose of expressing an opinion on the effectiveness of the Corporation's internal control.
- ❖ Evaluate the appropriateness of accounting policies used and the reasonableness of accounting estimates and related disclosures made by the management.
- ❖ Conclude on the appropriateness of the management's use of the going concern basis of accounting and based on the audit evidence obtained, whether a material uncertainty exists related to events or conditions that may cast significant doubt on the Corporation's ability to continue as a going concern. If I conclude that a material uncertainty exists, I am required to draw attention in my auditor's report to the related disclosures in the financial statements or, if such disclosures are inadequate, to modify my opinion. My conclusions are based on the audit evidence obtained up to the date of my auditor's report. However, future events or conditions may cause the Corporation to cease to continue as a going concern.

- ❖ Evaluate the overall presentation, structure and content of the financial statements, including the disclosures, and whether the financial statements represent the underlying transactions and events in a manner that achieves fair presentation.

I communicate with those charged with governance regarding, among other matters, significant audit findings, including any significant deficiencies in internal control that I identify during my audit.

2. Report on Other Legal and Regulatory Requirements

- 2.1 National Audit Act, No. 19 of 2018 includes specific provisions for following requirements.
- 2.1.1 I have obtained all the information and explanation that required for the audit and as far as appears from my examination proper accounting records have been kept by the Corporation as per the requirement of Section 12 (a) of the National Audit Act, No. 19 of 2018.
- 2.1.2 The financial statements presented is consistent with the preceding year as per the requirement of Section 6 (1) (d) (iii) of the National Audit Act, No. 19 of 2018.
- 2.1.3 The financial statements presented includes all the recommendations made by me in the previous year as per the requirement of Section 6 (1) (d) (iv) of the National Audit Act, No. 19 of 2018.
- 2.2 Based on the procedures performed and evidence obtained was limited to matters that are material, nothing has come to my attention;
- 2.2.1 To state that any member of the governing body of the Corporation has any direct or indirect interest in any contract entered into by the Corporation which is out of the normal cause of business as per the requirement of Section 12 (d) of the National Audit Act, No. 19 of 2018
- 2.2.2 To state that the Corporation has not complied with any applicable written law, general and special directions issued by the governing body of the Corporation as per the requirement of Section 12 (f) of the National Audit Act, No. 19 of 2018 except for the following observation;
- 2.2.3 To state that the Corporation has not performed according to its powers, functions and duties as per the requirement of section 12 (g) of the National Audit Act, No. 19 of 2018.
- 2.2.4 To state that the resources of the Corporation had not been procured and utilized economically, efficiently and effectively within the time frames and in compliance with the applicable laws as per the requirement of Section 12 (h) of the National Audit Act, No. 19 of 2018.

3. Other Audit Observations

- The corporation had incurred a loss of Rs. 61,949,991 due to purchasing paper from local suppliers for Rs. 510,249,355 on 06 occasions while having the ability to import and purchase paper for Rs. 448,299,364 through letters of credit.
- Due to the reduction by the Chairman of the Corporation without the approval of the Board of Directors the amount to be received by the corporation per lottery ticket printed from 49 cents to 44 cents, the corporation had lost an income of Rs. 10,519,265 in the year under review.

W.P.C. Wickramarathne
Auditor General



2021

STATE PRINTING CORPORATION

COMMENTS ON FINANCIAL STATEMENTS

1. Financial Statements

1.1 Qualified Opinion

1.2 Basis for the Qualified Opinion

- (a) This machine is shown in the financial statements as a long-term loan balance from the year of purchase. From the next year (2022) it will be segregated and shown in the financial statements..
- (b) The restated accounts of the year 2020 have been presented in the year accounts for the year 2021. Instructions have been given to adhere to the accounting standards.
- (c) All expenses incurred for the purchase of the suraksha printing machine, such as Cost, landing charges, port charges, building preparation charges, etc., have been accounted for in accordance with Sri Lanka Accounting Standard 16. Some expenses have also been incurred for the internal maintenance of the suraksha department where the machine was installed and it has also been identified and accounted for as a cost of this machine, but in making those payments, the retention amount of Rs. 703,095.00 and the performance security value of Rs. 650,000 have been deducted from the relevant costs. Considering the progress of the respective work and after making the final payments, Action had been taken to rectify the 2022 accounts.
- (d) According to paragraph 51 of Sri Lanka Accounting Standard 16, such review should be done by someone with the necessary technical knowledge, and a revaluation of the corporation's assets is carried out by the Sri Lanka Valuation Department. But for that a significant level of value should be paid. In view of the current financial crisis of the corporation, it is difficult to allocate money for it, but in the year 2023, it is hoped that revaluation of the assets will be carried out and its effective life will be calculated and shown in the accounts properly.
- (e) No payment shall be made until the applicant receives the entire quantity of goods related to the order. Therefore, although a part of the goods has been sent to the concerned institution, it has not been considered as income. But as soon as the entire goods are delivered, it will be invoiced and the relevant revenue is accounted for. These values are accounted for as income in the year 2022.
- (f) Accepted. This situation has arisen due to the situation of covid disease and the employee shortages in the company. Necessary measures have been taken to prevent such late invoicing in the future.

- (g) Since the revaluation value of the land related to this transfer of land and the loss caused by the transfer of the land were correctly stated in the accounts, there was no effect on the increase or decrease in the corporation's profit. But it could not be removed from the revaluation gain reserve due to omission and action will be taken to show in the statement of changes in equity in the next year.
- (h) The cost of the 52,500 copies printed under job number 20210464 has been correctly added to the finished stock cost of the main press. The cost of this is accurately added to the finished stock cost of the main press. Since this value has been removed from the value of unfinished stock in the cost section report, no double counting has taken place, so there has been no increase in the value of finished goods stock or profit.
- (i) Accounts receivable and payable loan balances are accurately accounted for as per the corporation's accounts.

03. Other Audit Observations

- (a) In this regard, in April 2021, the management has made a complaint to the Bribery and Corruption Investigation Commission at the leadership of the internal audit department regarding the informal transactions that have taken place as per the advice of the Chairman.
- (b) Despite requests to the National Lotteries Board to refund the loss incurred according to the letter submitted regarding the reduction of the amount invoiced for a lottery ticket, no response has been received.



**ANNUAL
REPORT**

**2021
ANNUAL
REPORT**